

பாரதப் பிரதமரின்

மக்கள் நிதித் திட்டம்

நிதி மேம்பாட்டு அரவணைப்பில்
நாடு தழுவிய ஒரு திட்டம்

நிதி சேவைத்துறை,
நிதியமைச்சகம்,
இந்திய அரசு.



"நாட்டின் பொருளாதார வளங்கள் மக்கள்
நல்வாழ்விற்காகப் பயன்படுத்தப் பட
வேண்டும். மாற்றத்திற்கான
தொடக்கப்புள்ளி இதுவே"

- மாண்புமிகு பிரதமர்
திரு. நரேந்திர மோடி அவர்கள்

வாழ்த்துச் செய்தி



"மக்களின் செல்வ வளத்திற்கான பிரதமரின் திட்டம்" என்ற இச்சிறு புத்தகத்தை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி எய்துகிறேன்.

அனைவரும் பங்கு பெறும் விதத்திலான ஒருமித்த வளர்ச்சி - "Sab Ka Sath Sab ka Vikas" (Inclusive growth) என்பதே நமது வளர்ச்சிக் கோட்பாட்டின் மையக் கருவாகும்.

இந்தத் திட்டமானது கிராம மற்றும் நகர்ப்புறக் குடும்பங்கள் நிதிச் சேவைகளை எளிதாகவும் உலகளாவிய அளவிலும் பயன்படுத்திக் கொள்ள வழி வகுக்கும்.

வங்கி சேவைப் பயன்பாட்டிலிருந்து மக்களை விலக்கி வைப்பதானது, தற்கால நிதி அமைப்பின் வாயிலாக அவர்கள்

பெறக் கூடிய பயன்கள் எல்லாவற்றிலிருந்தும் அவர்களை விலக்கி வைப்பதாகும்.

இத்திட்டத்தில், குடும்பத்தினர் உள்நாட்டில் செல்லுபடியாகக் கூடிய / நாணய மதிப்பிலான (வங்கிக்) கணக்கிலிருந்து பணம் பெறுவதற்கான அட்டைகளுடன் கூடிய வங்கிக் கணக்குகளைப் பெறுவதோடு மட்டுமின்றி, தங்கள் தொழிலுக்குத் தேவையான கடன் வசதிகள், காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பயன்களுடன் கூடிய சமூகப் பாதுகாப்பினையும் பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

தொழில் நுட்பப் பயன்பாட்டில், ஓர் உறுதியான ஒருமுனைப்படுத்துதலையும், முந்தைய கடின உழைப்பிலிருந்து (முயற்சிகளிலிருந்து) பெற்ற அனுபவங்களையும் கொண்டுள்ளதாக இத்திட்டம் விளங்குகிறது.

மிகச்சிறந்த குறிக்கோளுடன் கூடிய இம்மாபெரும் பணியில் உன்னத முயற்சிகளை மேற்கொண்டு வரும் (மைய) மத்திய நிதியமைச்சரையும், அவர் குழுவினரையும் நான் உளமாரப் பாராட்டுகிறேன்.

வெல்க அவர்கள் முயற்சி!

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்

செய்தி



நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்குமான நிதிச்சேவைகளை வழங்கிடுவதற்காக, பாரதப் பிரதமரின் மக்கள் நிதி வளத்திட்டத்தை, நிதி அரவணைப்பு மேம்பாட்டில் நாடு தழுவிய ஒரு திட்டமாக நாம் மேற்கொண்டிருப்பது குறித்து நான் மகிழ்கிறேன். அதிலும் குறிப்பாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த பிரிவினர் அதிகாரம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது என்பதே அதன் சிறப்பம்சமாகும். நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆனபின்பும், நாட்டிலுள்ள குடும்பத்தினரின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கும் குறைவாகவே வங்கிச் சேவை பயன்பாடுகளைப் பெற்றவர்களாக இருந்து வருகின்றனர் என்ற உண்மையின் அடிப்படையில்தான் இது போன்ற ஒரு திட்டம் தொடங்கப்பட வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம்.

ஓய்வூதியம், காப்பீடு, பணம் செலுத்துதல், பணம் பெறுதல், கணக்கிலிருந்து எத்தருணத்திலும், எந்த இடத்திலும் பணம் எடுத்துக்

கொள்வதற்கான அட்டை - ஆகிய இவற்றுடன் கூடிய வங்கிக் கணக்கு போன்ற பல்வேறு நிதிச் சேவைகளை, நாட்டிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடும்பத்தினர் அனைவரும் பெற்றிடுதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது. இவ்வாறாக, இதுவரை விலக்கி வைக்கப்பட்டிருந்த பிரிவினரையும் நிதி சார்ந்த முக்கிய நீரோட்டத்துள் கொண்டு வருதலோடு, அரசு அப்பிரிவினருக்கு அளித்து வரும் பல்வேறு வகையிலான திட்டங்களின் மானியத் தொகைகளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்குமான திட்டமாக இது விளங்குகிறது.

இத்திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்தும் சேவையளிக்கும், தனியார் நிறுவனங்களிலுமிருந்து இவையனைத்திற்கும் மேலாக குடிமக்களிடமிருந்தும் முழுமையான ஆதரவு நமக்குத் தேவைப் படுகிறது. நம் நாட்டிலுள்ள வறுமையில் உழலுகின்ற மக்களுடையதும், ஏழ்மையில் மூழ்கியிருக்கும் மக்களுடையதுமான நிதி நிலையை மேம்படுத்தும் பணியில் நாமனைவரும் ஒன்று கூடி வெற்றி காண்போம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது.

- மாண்புமிகு அமைச்சர்
அருண்ஜேட்லி அவர்கள்
நிதி, நிர்வாக அலுவலர்கள் மற்றும்
பாதுகாப்பு துறைகள்

செய்தி



நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான சாதனை புரிய, நிதி மேம்பாட்டு அரவணைப்பானது மிகவும் இன்றியமையாதது என்பது என் திடமான நம்பிக்கையாகும்.

நாடு தழுவிய முழுமையான நிதி மேம்பாட்டு அரவணைப்பை ஏற்படுத்துவதில், நமது பாரதப் பிரதமரின் மக்கள் - நிதி வளத்திட்டமானது நீண்டதொரு வழிச் சென்று பலனிக்களிக்கப்போவது உறுதி.

இந்த முயற்சியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

நிதி மேம்பாட்டு அரவணைப்பில், நாடு தழுவிய ஒரு திட்டமாக விளங்குகின்ற "பாரதப் பிரதமரின் மக்கள் - நிதி வளத்தை" முன்னெடுத்து செயல்படுத்துவதில் ஒரு தீவிர பங்கினை நான் ஏற்றுக் கொள்வதானது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நிதி மேம்பாட்டு அரவணைப்பில் நாடு தழுவிய, சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் பிரிவினரையும், மற்றவர்களோடு வளமை நோக்கி ஒரு சேர இட்டு செல்லும் திட்டமாக இது அமைந்திருப்பதால், அரசின் முன்னுரிமைப் பணிகளுள் முதன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏதேனும் ஒரு வங்கியிலாவது ஒரு கணக்கு தொடங்கப்பட்டு வங்கிச் சேவை பயன்பாடுகள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

- மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

முன்னுரை

நிதி மேம்பாட்டு அரவணைப்பானது இந்திய அரசின் ஒரு தேசிய முன்னுரிமையாக விளங்குகிறது. ஏனெனில், அதுதான் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கோலுவதாக அமைகிறது.

கடுமையான வட்டி விகிதத்தில், பணம் கடன் கொடுத்து வாங்குபவர்களின் பிடிகளில் சிக்குண்டு தவிக்கும் ஏழை எளிய மக்கள் அவர்களிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், தங்களுடைய சேமிப்புக்களைத் தக்கதொரு வகையில் நெறிப்படுத்திக் கொள்ளவும், கிராமங்களிலுள்ள தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பிடவும், வழிகள் அமைத்துத் தரும் திட்டமாக நிதி மேம்பாட்டு அரவணைப்புத் திட்டம் திகழ்வதால், அது முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில், நிதிசார்ந்த வகையில், விலக்கிவைக்கப் பட்டிருந்த சமூகப் பிரிவினரையும் மற்றவர்களோடு வளர்ச்சித் துறையில் ஒருங்கிணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் புதியனவல்ல. இந்திய அரசால், 2011 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட முகாமில், 2001 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் கிராமந் தோறும் 2000 பேருக்கும் அதிகமான மக்கட் தொகை கொண்டிருப்பதாக அறியப்பட்ட ஏறத்தாழ 74,000 கிராமங்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. முந்தைய முகாமானது மக்களைச் சென்று அடைத்தலினும், மக்கள் வாழ்கின்ற பகுதிகளின் பரப்பளவுகளை உட்படுத்துதலினும், ஒரு குறிப்பிட்ட அளவே எட்ட முடிந்தது. ஒவ்வொரு கிராமம், காப்பீடு, சிறு அளவிலான கடன்கள் பெறுதல், கணக்கிலிருந்து பணம் எடுத்துக்

கொள்ளுவதற்கான கணினி சார்ந்த அட்டைகள் பெறுதல், வங்கிகளில் கணக்குகள் தொடங்குதல் – இவை போன்ற முழு அளவிலான நிதி அரவணைப்புக் கூறுகளை மையப்படுத்தும் வழிவகைகள் இதற்குமுன் கிடைக்கப் பெறவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கட் தொகை உள்ள கிராமங்களுக்கு மட்டுமே வங்கிச் சேவைகளை வழங்கிடும் பணியில் ஒருமுனைப்படுத்தி நின்ற அந்த முகாமானது, பிற பகுதிகளில் வசிக்கின்ற மக்களை ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது. குடும்ப உறுப்பினர்கள் மீதான கவனம் அதில் இல்லை. மேலும், சில தொழில் நுட்ப சிக்கல்கள் இந்த முகாமின் அளவை விரிவுபடுத்தியியலா வண்ணம் தடைகளை உண்டாக்கின. இதன் விளைவாக, விரும்பிய பயன்கள் மக்களுக்கு கிட்டாது போனதுடன், ஏராளமான வங்கிக் கணக்குகள் இயக்கப்படாமலே இருந்தன. அத்தகைய கணக்குகளை இயக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கான வருவாயை ஈட்டி ஏதோ ஒரு வகையில் பெருளாதாரச் செயல்பாட்டிற்கான கருவியாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அத்தகைய கிராம மக்களுக்கான ஒரு முழுமையான திட்டம் அவசியமாகிறது.

தற்போது மிகவும் தேவைப்படுகின்ற உந்துகைக்காக, 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள் பதினைந்தாம் நாளன்று, தமது சுதந்திர நாள் உரையில், 'பிரதமரின் மக்கள் – நிதித் திட்டம்' என்றதோர் முன்னோடித் திட்டத்தை அறிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து குடும்பத்தினரும் முழுமையான நிதி அரவணைப்புப் பெற்றிடும் வண்ணம் ஓர் ஒருங்கிணைந்த அணுகு நெறியைக் கொண்டுள்ளதாக விளங்குவதே இந்த தேசிய நிதி அரவணைப்பு திட்டமாகும். ஒவ்வொரு வசதி,

கடன் பெறும் வழி வகை, நிதிசார்ந்த எழுத்தறிவு இவற்றுடன் ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்த பட்சம் ஓர் அடிப்படை வங்கிக் கணக்காவது தொடங்கி, வங்கிக் சேவையின் பயன்பாடுகளை நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் பெற்றிட இத்திட்டம் வழி வகிக்கிறது. கூடுதல் பயனாக, பயனாளிகள் ஒவ்வொருவரும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காப்பீட்டுடன் கூடிய, கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான அட்டைகளைப் பெறுவர். மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகள் வழியாக அரசின் பயன்கள் யாவும் பயனாளிகளைச் சென்றடைவதற்கான வழி வகைகளாக இத்திட்டம் அமைவதுடன், மானியங்கள் மற்றும் இதர பயன்களை, மைய அரசானது அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரிடையாக மாற்றி வரவு வைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. கணினி வழிவாக நிகழ்த்தப்பெறும் வரவு - செலவு கணக்குகளைக் கையாளுவதில் ஏற்படும் குறைபாடுகள் இணைப்புகள் சரிவரக் கிடைக்காமை போன்ற தொழில் நுட்பம் சார்ந்த குறைகளைக் களைவதில் கவனம் செலுத்தப் பெறும்.

அலைபேசிகள் வழியாக நிகழும் வரவு செலவுகள் தொடர்பிலான சேவைகளை அளித்து வரும் தொலைத் தொடர்பு சேவையாளர்களையும் (கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளவும், கணக்குகளில் பணம் வரவு வைக்கவும் ஏதுவாக அமையப்பெற்றிருக்கும்) அவர்களது 'ரொக்க முனையங்களையும்' நிதி மேம்பாட்டு அரவணைப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள அரசு கருதி வருகிறது.

இந்நாட்டு இளைஞர்களை இக் கொள்கை வழித் திட்டத்தில் பங்கு பெற வைப்பதற்கான ஒருமுயற்சியும் மேற் கொள்ளப் பட்டு வருகிறது. தமது முழுமையான உறுதியுடன் கூடிய ஆதரவை நல்கியதுடன், நாட்டிலுள்ள எல்லாத் தரப்பினரையும்

உள்ளடக்கி பயன்காணும் விதத்தில் பொருள் பொதிந்த திட்டமாக இதைச் சீரமைத்து, விரிவான முறையில் எங்களுக்கு வழிகாட்டியும் உதவிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நாங்கள் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இத்திட்டத்தை முன் வரைவு செய்யும் பணியில் தமது ஆதரவையும், தொடர்ந்த வழிகாட்டுதலையும் நல்கி உதவிய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கும் நான் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்ட வரைவினை முழுமையாக்குவதில் சிறப்பான ஆர்வம் காட்டி, பல்வேறு வகைகளில், குறிப்பாக மாநிலங்களின் ஆதரவினைக் கோரி, பெற்றுத் தருவதில் எங்களுக்குப் பெரிதும் துணையாய் நின்ற மத்திய நிதி இணையமைச்சருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குக் கொள்கிறோம்.

இப்பெரும் முயற்சியில் பேராதரவை நல்கிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பு அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, தொழில் துறை மற்றும் இதரத் துறைகளுக்கான அமைச்சகங்கள் மட்டுமன்றி, பிற நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுதலைத் தெரியப் படுத்த விரும்புகிறேன்.

இத்திட்டம் உருவாக்கம் பெற முழு மனதோடு பங்களிப்பு வழங்கிய இந்திய ரிசர்வ் வங்கியினருக்கும், இந்திய வங்கிகளின் அமைப்பிற்கும் (சங்கத்திற்கும்) பல்வேறு வங்கியாளர்களுக்கும் மாநில அளவிலான வங்கிக் குழுவினருக்கும், காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோருக்கும் எனது உளமார்ந்த பாராட்டினைப் பதிவு செய்தே ஆக வேண்டும்.

இத்திட்டத்தைச் செயலாக்குவதில் முழு ஆதரவை கடப்பாட்டுணர்வோடு வெளிப் படுத்தியுள்ள மாநில அரசுகளுக்கும், மைய ஆட்சியின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் பொறுப்பாளர்களுக்கும் எங்களது நன்றி!

கடைசியாக, அல்லும் பகலும் ஓய்வு, ஒழிவின்றி, புதிய அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் ஒரு புதிய திட்டத்தை முன் வைத்திட அரும்பாடுபட்ட, நிதிச் சேவைத் துறையின் இது தொடர்பான எல்லா அலுவலர்களுக்கும் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

தற்போதைய இந்தத் திட்டத்தின் முக்கிய தனிச்சிறப்பாக அல்லது முனைப்புக்கூறாக விளங்குவது, அதன் குறிக்கோள் சிதையா வழியில் அது நிறைவேற்றப்படும் (செயல்படுத்தப்படும்) என்பதேயாகும்.

இத்திட்டச் செயல்பாட்டினை வலைத்தள அடிப்படையில் கண்காணிக்கவும் கருவி ஒன்று உருவாக்கப் பெற்றுள்ளது.

மதிப்புமிக்க பங்களிப்பினையும், யோசனைகளையும் வழங்கிய பொது மக்களுக்கும் பல்வேறு அமைப்புக்களுக்கும்

நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

திட்டத்தின் பெயர், சின்ன வடிவமைப்பு, வட்டத்துள் காணும் வாசகத் தொடர் இவையாவும் பொதுமக்கள் வழங்கியுள்ள கருத்துரைகளின் அடிப்படையிலானவையே!

பொருளாதார வலிவுடைய துடிப்பு மிக்க நாடாக நம்நாடு அமைந்திடும் வகையில், நாட்டு மக்களின் விழைவுகளைப் பூர்த்தி செய்து, பங்கீடுபாடுடைய அனைவரின் ஆதரவுடன் இத்திட்டத்தை மாபெரும் வெற்றியாக்கிக் காட்டுவோம்!

– முனைவர் குருதியால் சிங் சாந்து

செயலர்

நிதிச் சேவைகள் துறை

இந்திய அரசு



உள்ளே...

தொடர் எண்.	பொருள் செயல்திட்டத்தின் சுருக்கம்	பக்கங்கள்
1.	அறிமுகம்	1
2.	பொருளாதார ரீதியாக அரவணைத்தல் – பின்னணி	5
3.	பொருளாதார ரீதியான அரவணைப்பு தற்போதைய நிலை – இந்தியா	7
4.	குறிக்கோள் அடிப்படையிலான நோக்கங்கள் (6 தூண்கள் (அம்சங்கள்))	13
5.	பொருளாதார ரீதியில் அரவணைத்தலுக்கான கால வரையறை	15
6.	நோக்கங்களை எய்வதற்கான உத்தி	17
7.	பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தை குறிக்கோளை அடிப்படையாக கொண்ட திட்ட முறையில் செயல்படுத்துதல்	19
7.1	வங்கிகளின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களின் உள்ளடக்கத்தை எய்துதல்	20
7.2	உரிய வயதடைந்த ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தொடங்குதல்	24
7.3	நிதி சார்ந்த அறிவு – கடன்பற்றிய கலந்தாய்வு – பொருளாதார ரீதியாக அரவணைக்கப்பட்ட பிரிவினரிடையே நிதி சார்ந்த அறிவு வளத்தைப் பெருக்குவதற்காக, நிதி சார்ந்த அறிவுமையங்கள் மற்றும் அமைப்பை ஏற்படுத்துதல்	28
7.4	கடன் உத்தரவாத நிதி	31
7.5	நுண் காப்புறுதி	32
7.6	அமைப்பு சாரா துறை ஓய்வூதியத் திட்டம் – ஸ்வலம்பன்	33
8.	பொருளாதார ரீதியான அரவணைப்பில் தொழில்நுட்ப உத்தியின் பங்கு பணி	36
9.	மேற்பார்வைக்கான நிருவாக அமைப்பு	44
10.	மேற்பார்வை இயங்குமுறை / மேலாண்மை தகவல் முறை (MIS)	47
11.	ஊடகமும் விளம்பரமும்	49
12.	திட்டச்செயலாக்கத்தில் உள்ள சவால்கள்	50
13.	முக்கிய உரிமைப்பங்காளர்களின் செயற்பாடு	53
14.	தொடக்க விழா	57
15.	செயலாக்கத்திற்கான காலவரையறை	58

செயற்திட்ட சுருக்கம்

1. நிதி மேம்பாட்டு அரவணைப்பில், நாட்டின் தற்போதைய நிலவரம் :-

நிதி மேம்பாட்டு அரவணைப்பை உறுதி செய்ய பல்வேறு முன் முயற்சிகள் இந்திய ரிசர்வ் வங்கியாலும், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் போன்ற இந்திய அரசு அமைப்புகளாலும், பல்வேறு இடங்களிலும் பரவலாகத் திறக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைகள், கூட்டுறவு நிறுவனங்கள், வட்டார ஊரக வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், வழியாக கடன் வழங்குதலை அறிமுகப் படுத்தும் மையங்கள், முன்னணி வங்கித் திட்டம், சுய உதவிக் குழுக்கள் இவற்றின் வாயிலாக மேற்கொள்ளப் பட்டன.

இந்திய ரிசர்வ் வங்கியானது, தனது 2005-2006 ஆம் ஆண்டிற்கான, ஆண்டு கொள்கைய அறிக்கையின் இடைக்கால மறு சீராய்வில், நிதி அரவணைப்பு மேம்பாட்டுக் குறிக்கோளுடன், வங்கிகள் தமது செயல்திற நுட்பத்தை ஒருநிலைப் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

நாட்டிலுள்ள பெருவாரியான மக்களுக்கு, குறைந்தபட்சத் தொகையுடனோ, அல்லது தொகை ஏதும் செலுத்தப் படாமலேயோ வங்கிக் கணக்குகள் தொடங்கி, அடிப்படை வங்கிச் சேவைகள் அளித்திட வழி செய்ய வேண்டுமெனவும், வங்கிகளை, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தவிரவும், கிராமப்புற மக்களும், ஏழைப் பிரிவுனரும் அடங்கிய பெரும்பகுதியினரான மக்கட் தொகையினரைச் சென்றடையும் விதத்தில், நிதிச்சேவைகளை விரிவுபடுத்தியும் ஆழ்ந்து அணுகிச் செலுத்தியும், பயன்களை அனைத்து வங்கிகளும் அளித்திட வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி

வலியுறுத்தியுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியானது, நிதி மேம்பாட்டு அரவணைப்பில், பயன்பாட்டு எல்லைகளை விரிவு படுத்தி, பொது நன்மை கருதி அரசு சாரா அமைப்புகளையும், சுய உதவிக் குழுக்களையும் வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள முடிவு எடுத்தது.

பொருளாதார ரீதியான அரவணைப்பை பெருமளவில் அதிகரிக்கும் நோக்கத்துடனும், வங்கிப் பணி மக்களைச் சென்றடைவதை அதிகரிக்கும் வகையிலும், இந்திய ரிசர்வ் வங்கி, 2006 ஆம் ஆண்டில், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, வணிக உதவியாளர் மற்றும் வங்கித் தொடர்பாளர் முறையில் நிதிசார்ந்த மற்றும் வங்கிப் பணி சேவைகளை அளிப்பதில், அரசு சாரா அமைப்புகள் / சுய உதவிக் குழுக்கள், MFI மற்றும் சிவில் சமுதாய அமைப்புகள் ஆகியவற்றின் சேவைகளை, வங்கிகள் பயன்படுத்த இயலும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவு செய்தது.

2011 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, நாட்டிலுள்ள 24.67 கோடி குடும்பத்தினரில் 14.48 கோடி குடும்பத்தினர் (58.7% (விழுக்காடு)) வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புப் பெற்றனர். 16.78 கோடி எண்ணிக்கையிலான கிராமக் குடும்பங்களில் 9.14 கோடி (54.46%) குடும்பத்தினர் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். நகர்ப்புறங்களிலுள்ள 7.89 கோடி குடும்பங்களில், 5.34 கோடி குடும்பத்தினர் (67.68%) வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

2001 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில் 2000த்திற்கு

மேற்பட்ட மக்களைக் கொண்ட 74,351 கிராமங்களை, பின்னால் விளக்கியபடி, வணிகத் தொடர்பாளர்களைக் கொண்டு "ஸ்வபிமான்" என்ற திட்டத்தின்கீழ் முகாமமைத்து, 2011 ஆம் ஆண்டு வங்கிகள் தங்கள் சேவை வட்டத்துள் கொண்டு வந்தன. இருப்பினும் அந்த திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

31.03.2014 தேதிப்படி நாட்டிலுள்ள வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 1,15,082 மற்றும் ATMகளின் எண்ணிக்கை 1,60,055. இவற்றில் 43,692 கிளைகளும், 23,224 ATM களும் கிராமப் புறங்களிலேயே அமைந்துள்ளன. மேலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக (கிராம) வங்கிகளின் வணிகத் தொடர்பு மையங்களாக, 1.4 இலட்சம் மையங்கள் கிராமங்களிலேயே அமையப் பெற்றிருக்கின்றன.

அடிப்படை வங்கிக் கணக்கு தொடங்குதல், கணக்கில் பணம் செலுத்துதல், கணக்கிலிருந்து பணம் பெறுதல், பணமாற்றம், கணக்கிலுள்ள இருப்பு நிதி பற்றி அறிதல், குறு கணக்கறிக்கை – இவை போன்ற அடிப்படையிலான வங்கிச் சேவைகளை வழங்குதற்கான வங்கியின் பிரதிநிதிகளாக இவ்வணிகத் தொடர்பு மையங்கள் விளங்குகின்றன.

இருப்பினும் உண்மையில் களமட்டத்திலான அனுபவமானது மேற்குறித்த வணிகத் தொடர்பான மையங்களில் பல இயங்காமல் முடங்கிக் கிடக்கின்றன என்ற உண்மையை உணர்த்துகிறது!

மண்டல ஊரக (கிராம) வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13.14 கோடி கிராமக் குடும்ப உறுப்பினர்களுள் 31.05.2014 முடிய, 7.22 கோடியிலான குடும்பத்தினரை மட்டுமே உள்ளடக்க முடிந்தது என்று மதிப்பீடு செய்துள்ளன.

இன்னும் எஞ்சிய 5.94 கோடி உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக அறியப்பட்டது. 6 கோடி கிராம

குடும்பத்தினரும், 1.5 கோடி நகர்ப்புற குடும்பத்தினரும் உள்ளடக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்படுகின்றார்.

2) நம் கையில் உள்ள குடும்பணி:-

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் வங்கிக் கணக்கு தொடங்கவைத்து அவர்கள் அனைவருக்கும் அடிப்படை வங்கிச் சேவைகளான பணம் எடுக்கும் அட்டையுடன் கூடிய வங்கிக் கணக்கு, பணம் பெறுதல், கணக்கில் பணம் செலுத்துதல், பணமாற்றம், கணக்கில் இருப்பு நிதி அறிதல் மற்றும் குறு கணக்கறிக்கை பெறுதல் இவையனைத்தும் கிடைப்பதற்கான வழியமைத்துத் தருதல். கிடைக்கக் கூடிய நிதிச் சேவைகளை மிகவும் விரும்பத்தக்க அளவில் பயன்படுத்திக் கொள்ளும் திறம் வாய்ந்தவர்களாக அத்தகைய குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த எழுத்தறிவை விதைப்பதோடு மட்டுமின்றி, கூடவே, இதர சேவைகளையும் காலப் போக்கில் அந்தந்தக் காலவரையறைக் கேற்ற முறையில் அவர்களுக்கு வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த வங்கிச் சேவைகளை அளித்திட ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்குள் வங்கிச் சேவை மையங்கள் நிறுவப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை-யையும், மண்டல ஊரக (கிராம) வங்கிகளின் எண்ணிக்கையையும் ஒரு சேர்ப்பார்க்கும் போது, இன்னும் 5.92 கோடி அளவிலான குடும்பத்தினர் உள்ளடக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்ற மறைபொருளாக அமைந்துள்ள உண்மை நமக்குப் புலப்படுகிறது.

சான்றாக அமைந்த சில நிகழ்ச்சிகளில், கள அளவிலான செய்திக் குறிப்புகளில் காணப்பட்ட முரண்பாடான / பொருந்திவாராக் குறிப்புக்களை ஆய்ந்தறிந்தபோது 6 கோடி குடும்பத்தினர் உள்ளடக்கப்படாமல் உள்ளனர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.

உள்ளடக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள் கிராமங்களைச் சேர்ந்த குடும்பத்தினராவார்.

- ஒரு குடும்பத்துக்கு ஒரு கணக்கு என்று வைத்துக் கொண்டாலும், கிராமங்களில் ஆறு கோடி கணக்குகள் தொடங்கப்பட வேண்டிய நிலையை இது உணர்த்துகிறது.

- மேலும், உள்ளடக்கப்படாத நகர்ப்புறக் குடும்பத்தினருக்கும் கணக்குகள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். இத்தகைய குடும்பத்தினர் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.55 கோடி அளவினராவார். ஆயினும், வங்கிக் கணக்குகள் இல்லாதிருக்கும் குடும்பத்தினரின் சரியான எண்ணிக்கை கிடைக்கப் பெறாத நிலையில், குடும்பத்திற்கு ஒரு கணக்கு என்ற அளவில், நகர்ப்புறங்களில் (இன்னும்) 7.5 கோடி கணக்குகள் தொடங்கப்பட வேண்டுமென்று மதிப்பீடு செய்யப்படுகிறது.

3. தற்போதைய திட்டம்

ஆறு அம்சங்களின் (ஆதாரக் கால்களின் / தூண்களின்) அடிப்படையிலமைந்த நிதி மேம்பாட்டு அரவணைப்பை எய்துதற்கு கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது:-

வளர்ச்சிப்படி - 1

(2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் தொடங்கி, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14 ஆம் நாள் முடிய)

- வங்கி வாய்ப்பு நலன்களுக்கான உலகளாவிய நுழைவுரிமை.
- ரூபாய் ஒரு இலட்சம் காப்பீடுடன் கூடிய கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளுதற்கான அட்டை பெறுதல், கடன் அட்டை பெறுதல், பணம் சேமித்தல் மற்றும் கணக்கில் பணம் செலுத்துதல் போன்றவற்றிற்கான அடிப்படை வங்கிக் கணக்குகளை ஏற்படுத்தித் தருதல்.
- நிதி சார்ந்த எழுத்தறிவுத் திட்டம்

வளர்ச்சிப்படி - II

(2015 ஆகஸ்டு 15 முதல் 2018 ஆகஸ்டு 15 வரை)

வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப, திருப்தியளிக்கும் விதத்தில் வங்கிக் கணக்குகளை இயக்கிவந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதங்களுக்குப்பின் அவர்கள் தங்கள் கணக்கிலிருக்கும் இருப்புத் தொகையை விட மிகைப்பற்றாக (overdraft) பணம் எடுத்துக் கொள்ள அனுமதித்தல் (அஃதாவது அவர்களது நிதித் தகுதிக் கேற்ப கடன் வழங்கல்/மிகைப்பற்று அனுமதித்தல்)

- வங்கிகளில் மிகைப்பற்று கடன் கணக்குகளில் நெடுநாட்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் நிற்கும் (கடன்) தொகைகளை உள்ளடக்கும் விதத்தில் கடன் உறுதியளிப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்துதல் (அஃதாவது வாராக் கடன்களால் வங்கிக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கான ஒரு கடன் உறுதியளிப்பு நிதியத்தை உருவாக்குதல்)

• நுண் - காப்பீடு

- அமைப்பு சாரா பிரிவினருக்காக 'ஸ்வ வலம்பன்' போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் கூடுதலாக, மலைவாழ், வனவாழ் மற்றும் வசதிகள் எதுவுமற்ற பகுதிகள் வாழ் குடும்பத்தினரும் இவ்வளர்ச்சிப்படியில் உள்ளடக்கப்படுவர். மேலும், குடும்பங்களில் எஞ்சியுள்ள வயது வந்தோரையும் மாணவர்களையும் உள்ளடக்குவதை இவ்வளர்ச்சிப்படி ஒரு நிலை நிறுத்தும். 3 அல்லது 4 கிராமங்களுடன் கூடிய (வட கிழக்கு / மலை மாநிலங்களுக்கு இதில் விதிகளைத் தளர்த்தியும்) 1000 லிருந்து 1500 வரையிலான குடும்பங்களைக் கொண்டதாக நாட்டிலுள்ள எல்லாகிராம நகர்ப்புறப் பகுதிகளையும் துணை சேவைப் பகுதியாக ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. 'ஸ்வபிமான்' முகாமின் கீழ், 2000 பேருக்கு மேலான மக்கட் தொகை கொண்ட, ஏறத்தாழ 74,000 கிராமங்களை உள்ளடக்கிய வணிக

மையங்கள் ஒவ்வொன்றான ஒப்பேறு வாய்ப்பு நிலையை நன்கு பரிசீலித்து அதனடிப்படையில், அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டுகளில், இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுடன் இயங்கும் செங்கல் காரைக் கட்டடங்களாக மாற்றியமைக்கும் திட்டமும் கருதப்பட்டு வருகிறது. துணைச் சேவைப் பகுதி என்றழைக்கப்படும் பகுதியானது, 1000 லிருந்து 1500 குடும்பத்தினரின் வங்கித் தேவைகளை நிறைவு செய்வதற்கான வகையில், ஒவ்வொரு வங்கியின் சேவைப்பகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு புறவழி மையத்தைக் கொண்டதாக அமையப்பேறும் வகையில் நாடெங்கிலுமுள்ள 6 லட்சம் கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். செங்கல் - காரைக் கட்டடங்களில் இயங்கி வரும் நிலைத்த வங்கிக் கிளைகளின் சேவைகளையும், அவ்வாறு கட்டட வசதி ஏதுமில்லாத வணிகத் தொடர்பாளர்-களாக விளங்கிவரும் வங்கிப் பிரதிநிதிகளாகச் செயல்படும் முகவர்கள் மூலமாக அளிக்கப்படும் அடிப்படை வங்கிச் சேவைகளையும் இணைக்கும் விதத்தில் துணை சேவைப் பகுதிகளை உள்ளடக்குதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் வினைத்திறம் (யுக்தி) என்பதானது தற்போதுள்ள வங்கி உட்கட்ட-மைப்பைப் பயன்படுத்துதலைப் போன்றே எல்லாக் குடும்பத்தினரையும் உள்ளடக்கும் விதத்தில் விரிவுபடுத்துதலுமாகும்.

- இதுவரை உள்ளடக்கப்படாத கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பத்தினரான இருவகையினருக்கும், வங்கிக் கணக்குகள் தொடங்கிடும் விதத்தில், தற்போதுள்ள வங்கிப் பின்னலமைப்பு முடுக்கிவிடப்படும் போது, வங்கிப் பிரிவினர் கூடுதலாக 50,000 வணிக மையங்கள் நிறுவப்படுதற்கும், மேலும் 7,000 கிளைகளைத் திறக்கச் செய்வதற்கும், இன்னும் 20,000க்கு மேற்பட்ட புதிய தானியங்கி வங்கிப் பணி இயந்திரங்களை அமைக்கப் படுவதற்குமான விரிவாக்கத்தை முதல்

வளர்ச்சிப் படியில் காண்பார். முன்பு, ஏராளமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, பின்னர் அவை இயக்கப்படாது முடங்கிப் போனதால், வாடிக்கையாளர்களுக்கு அவை எந்தவிதத்திலும் பயனின்றிப் போனதுடன், வங்கிகளுக்கும் வீண் செலவினமாக அமைந்த கடந்த கால அனுபவமாகக் கற்ற பாடங்களிலிருந்து, விரிவானதும் மேம்பாடானதுமான திட்டம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்தோம்.

- எனவே, சமையல் எரிவாயுத் திட்டத்திற்கான (மானியத் தொகையை) மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நேரடிப் பயன்மாற்றங்கள் உள்ளிட்ட எல்லாவகையான மைய அரசின் பணப் பயன்களும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பெற இத்திட்டம் (மைய / மாநில / உள்ளாட்சி அமைப்பு) (அரசின் எல்லா பயன்களும் சென்றடைய) வழித்தடமாக அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஆதரவு பெற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் நேரடி பயன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படக்கூடும்.

- முதல் வளர்ச்சிப் படியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடுமையான இலக்குகளைக் கருத்திற்கொண்டு,

2014 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 14 ஆம் நாள் முதல் தொடங்கிய முதலாமாண்டில், இத்திட்டத்தின் முதல் மூன்று அம்சங்களை (ஆதாரக் கால்களை / தூண்களை) மையப் படுத்தினோம்.

- கூடுதலாக 50,000 வணிகச் சேவை மையங்கள் நிறுவுதற்கான இலக்கானது தொலை, தொடர்பு இணைப்பு வசதியில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் சவால் மிக்க ஒன்றாகும்.

சேவையை அதிகரிக்குச் செய்யும் வகையில் அடிப்படை வங்கிப்பணி சேவைகளை அளித்தல், BC மையங்களில் வங்கி சேவைகள் மற்றும் ரூபே அட்டைகள் கிடைக்கும் படி

செய்தல், ஆகியவற்றை வகை செய்வதற்காக, வங்கி தொடர்பாளர் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும், அவர்களைத் தர வகைப்-படுத்துவதும் இன்றியமையாததாகும். வங்கிகளுடன் கலந்தாலோசித்து, ஊடகத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

- திட்டத்தைச் செயலாக்குவதில் துறைக்கு உதவிட ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் / குழு அமர்த்தப்படும்.

- இத்திட்டத்தை, ஒரே நேரத்தில், தேசிய அளவில் டில்லியிலும், ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் தொடங்கி வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அறிக்கை அளிக்க முன்னேற்றத்தைக் கண்காணிக்க வலை - நுழைவாயில் ஏற்படுத்தப்படும். மைய அரசின் பிற துறைகள், மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கி, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD). என்.பி. சி.ஐ, யு.ஐ.டி.ஏ.ஐ மற்றும் இதர நிறுவனங்களின் நிதி நல நாட்ட வரையிலரான பங்குகள் (Roles) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில், வங்கிகளின் வணிகச் சேவை தொடர்பாளர்களாக 'கிராம டக் சேவக்ஸ்' இருந்து வருவர்.

ஒலி நலிந்த நிலையில் இணைப்பு கிடைத்தல் மற்றும் முற்றிலும் இணைப்பு விட்டுப் போதல் ஆகிய குறைபாடுகளை நீக்கிடும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொலைத் தொடர்புத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டின்படி, நாட்டிலுள்ள 5.93 லட்சம் அளவிலான, மக்கள் தங்கள் வாழ்விடங்களாகக் கொண்டு நெடுநாள் வசித்து வரும் கிராமங்களில் ஏறத்தாழ 50,000 கிராமங்கள் தொலைத் தொடர்பு வசதியின்றி இருக்கின்றன.

- தொழில் நுட்ப செயல்துறையில், கடந்த அண்மைக் காலத்தில் கணிசமான முன்னேற்றம் விளைந்துள்ளது. இணையம், அலைபேசி வங்கி நடவடிக்கைகள், 'ஆர்.டி.ஐ.எஸ்' 'நெஃப்ட்'

மின்னணு முறையிலான பணம் வழங்குதல் லோன் 'சி.பி.எஸ்' முறையை வங்கிகள் மேற்கொண்டதால் இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. ஆதார் அட்டைகள் அறிமுகப் பட்ட பின்னர் அவை வழியாக, "அறிக நும் சேவையாளரை!" (KNOW YOUR CUSTOMER) என்ற பணியை வங்கிகள் மின்னணு வழியாக மேற்கொள்ளுவதற்கு தேவையானவை செய்யப் பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக

"ஏ.இ.பி.எஸ்"

"மைக்ரோ - ஏ.டி.எம்ஸ்"

"ஏ.பி.பி.எஸ்"

போன்றவை சாத்தியமாயின. அதே போன்று அலைபேசி வங்கிச் சேவை அடிப்படையில் புதிய தயாரிப்புக்களான 'யு.எஸ்.எஸ்.டி'

"ஐ.எம்.பி.எஸ்"

போன்ற புதிய தயாரிப்புக்கள் (திட்டங்கள்)

"என்.பி.சி.ஐ" யால்

அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. நிதிமேம்பாட்டு அரவணைப்பில், மொத்த நிலப்பரப்பையும் மாற்ற வல்ல சக்தியாக இச் சேவையின் கூறுகள் விளங்கி வருகின்றன. படிப்படியான கால முறையில், இதுவரை உள்ளடக்கப்படாத அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி, அவர்கள் பெருமளவில் இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரும் நிதி பாதுகாப்பு பெறும் வகையில், அவர்களுக்குத் தேவையான கொத்துக் கொத்தான நிதித் திட்டங்களை (சேவைகளை / தயாரிப்புகளை) கடந்த காலத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில், இப்போதுள்ள திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து நடைமுறைக்கு உகந்த, முழுமையான படைப்பு சார்ந்த அணுகுமுறையைக் கைக் கொள்ள தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

அணுகுமுறையின் மாற்றத்தை விளக்கும் வகையில் தெளிவான தொரு குறிப்பு அட்டவணை இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த கால முகாமிலிருந்து கற்றவையும், அணுகுமுறையில் மாற்றங்கண்டவையும்

தொடர் எண்.	முந்தைய அணுகுகை ("ஸ்வமிமான்")	புதிய அணுகுமுறை (பிரதமரினமக்கள் நிதி வளத் திட்டம்)
1.	2000க்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்கள் உள்ளடக்கப்பட்டன. இவ்வாறாக, வரையறையிலான நிலயியல் பகுதி உள்ளடக்கப்பட்டது	குடும்பத்தினரை மையப்படுத்துதல் - நாட்டின் மொத்த பகுதிகளையும் உள்ளடக்க துணை சேவைப்பகுதி உருவாக்கல்
2.	(கிராமங்கள்) ஊரகப் பகுதி மட்டுமே	ஊரகப் பகுதிகள், நகர்ப்புறப் பகுதிகள் இவையிரண்டும்
3.	குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வங்கித் தொடர்பாளர் வருகை புரிந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.	சராசரியாக 3 அல்லது கிராமங்கள் அடங்கிய 1,000 - 1,500 (குடும்பத்தினர்) கொண்ட துணை சேவைப் பகுதி ஒவ்வொன்றிலும் ஒரு வங்கித் தொடர்பாளர் சேவை மையத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமைத்தல், மேலும் துணை சேவை மையப்பகுதியில் உள்ள இதர கிராமங்களை குறிப்பிட்ட நாட்களில் பார்வையிடுதல்
4.	நேரடியாகச் சென்றதான் கணக்குகள் தொடங்கிட முடியும்.	கணினி வழியாக வங்கிக் கணக்குகள் தொடங்கிடும் சேவை பெற வாய்ப்பு
5.	எண்ணிக்கை இலக்கையே மையப் படுத்தி அதிக அளவிலான கணக்குகளைத் தொடங்கி பின் அவை இயக்கப்படாமல் முடங்கியமை	ஒவ்வூதியம், காப்பீடு, கடன்பெறுகை, வசதிகளுடன் கூடிய நேரிடைப் பண மாற்ற முறையை கணக்கு தொடங்குதலில் ஒருங்கிணைப்பு
6.	கணக்குகளை இடை இயக்குதற்கான வழிமுறை ஆங்கிலில்லை (வங்கிக் கட்டடத்துள் அல்லாத பிற இடங்களில் கணக்குகளை இயக்கிட)	"ரூபே டெபிட் கார்டு" (பணம் கணக்கிலிருந்து பெறுதலுக்கான அட்டை) மற்றும் AEPS போன்றவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
7.	அலைபேசி வழியான வங்கிப் பயன்பாடு அப்போதில்லை!	USSD அடிப்படையிலான அலைபேசி வங்கிப் பயன்பாடு மற்றும் MOBILE WALLET மொபைல் வாலட் வசதிக்குக் கிடைக்கப் பெற்று என.
8.	" அறிவீர் நம் வாடிக்கையாளரை " (KNOW YOUR CUSTOMER) நடைமுறைகளில் தேவையற்ற கடின விதிகள்	இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களோடு அமைந்த எளிமையாக்கப்பட்ட மின்னணு வழிமுறைகள்

தொடர் எண்.	முந்தைய அணுகுகை ("ஸ்வபிமான்")	புதிய அணுகுமுறை (பிரதமரின்க்கள் நிதி வளத் திட்டம்)
9.	வங்கித் தொடர்பானருக்கான ஊதியம் பற்றிய வழி காட்டுதல் இல்லாததால் வங்கிகள் பொதுவாக குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரிய இசைந்து வரும் நிறுவன சேவையாளர்களையே பயன்படுத்திக் கொண்டமை	மாநில வங்கித் தொடர்பானருக்கான குறைந்த மாத ஊதியத்தை ரூ. 5,000/- என்று நிர்ணயித்து படிசூலும் வழங்குதல்
10.	இந்த ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அளவீட்டின்படி 47 விழுக்காட்டிலான வங்கித் தொடர்பாளர்கள் எங்குள்ளனர் என்றே மற்றும் கண்டுபிடிக்கப்படாமல் போயுள்ளனர்.	வங்கித் தொடர்பாளர்களின் திறனறிந்து, பணியில் அவர்கள் நீடிப்பார்களா எனவும் கண்டறிந்து தக்க பின்னணியோடு கூடியவர்களை சரியான முகவரி உரிய அடையாளங்களோடுப் பதிவு செய்து பதவி வழங்குதல்
11.	கண்காணிக்கும் பணி வங்கிகளிடம் விடப்பட்டது.	மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகமும் இணைந்த கண்காணிப்பு செயலமைத் திட்டம்
12.	நிதிசார்ந்த எழுத்தறிவு முக்கியத்துவம் பெறவில்லை	கிராமப்புற வங்கிக்கிளைகளுக்கு நிதி சார்ந்த எழுத்தறிவுப் பிரிவு ஒன்றைப்பெற்று அர்ப்பணிப்பு இயல்போடு கூடிய சேவை புரிதல்
13.	மாநிலங்கள் / மாவட்டங்களின் தீவிர ஈடுபாடின்மை	மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
14.	திட்டத்தின் வணிக முத்திரை இல்லாமல் வங்கித் தொடர்பாளருக்கான / தொடர்பு மையத்துக்கான போதிய அறிமும் / விளம்பரம் இல்லாமல்	வணிக முத்திரை ஒவ்வொரு வாய்ப்பு நிலை குறித்தும் வங்கி வணிகத் தொடர்பு மையம் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
15.	கடன் வசதிகள் ஊக்குவிக்கப்படவில்லை	கடன் வசதிகள் / மிகைப்பற்று வசதிகள் கணக்குகள் தொடங்கி ஆறுமாத காலத்திற்குப் பின் இப்போது அளிக்கப்பட வாய்ப்புகள்
16.	குறை தீர்க்கும், செயல்வகைத் திட்டம் ஏதுமில்லை!	அந்தந்த மாநிலங்களில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் மையங்கள் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.





அறிமுகம்

பாரதப் பிரதமர் மக்கள் - நிதி வளத் திட்டமானது, இதுவரை விலக்கப்பட்டிருந்த பிரிவினர், அதாவது நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாயுடைய குழுவினர் ஆகியோருக்கும் சேமிப்பு கணக்கு தொடங்கிடுதற்கான வாய்ப்பு, திட்டத்தோடு கூடிய கடன்பெறும் வழிவகை, பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு நிதி சார்ந்த சேவைகளை அளித்திடுதற்கான வாயிற் கதவுகளைத் திறந்து விடும் கொள்கையைக் கொண்டதாகும்.

அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய பொருளாதார நிலையில் இந்த ஆழமான ஊடுருவல் என்பது தொழில் நுட்பத்தைத் திறம்படக் கையாளும் போது மட்டுமே சாத்தியமாகும்.

நிதி அரவணைப்பு மேம்பாட்டில் நாடு தழுவிய ஒரு திட்டமான 'பிரதமரின் மக்கள் - நிதி வளத் திட்டம்' என்ற ஒரு திட்டத்தை மாண்புமிகு நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாளன்று அறிவித்தார்கள். தேசிய முதன்மை வாய்ந்ததாகவும் கடினமான, மகத்தான பணியாகவும் இது விளங்குகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கணக்கு என்ற அடிப்படையில், நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களும் வங்கிச் சேவைகளைப் பெற்றுப் பயனும் வகையில் ஓர் ஆர்வம் மிக்க குறிக்கோளுடன் கொண்டதாக நிதி மேம்பாட்டு அரவணைப்புடன் கூடிய இந்த தேசியத் திட்டம் திகழ்கிறது.

நிதி அமைப்பு முறையில் முதன்மை (முக்கிய) நீரோட்டத்தில் இதுவரை விடுபட்டிருந்தோரையும் ஒன்று கலக்கச் செய்யும் விதத்தில் செயல்படுவது இன்றியமையாதது என்ற ஒன்று பிரதமரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாள், பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் ஒரே நேரத்தில் நாடெங்கிலும் தொடங்கப்படும். டில்லியில், மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான, இணையான நிகழ்ச்சிகளுடன் இத்திட்டம் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

கிளை அளவில் முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. "சப்காசத் சப்கா விகாஸ்" என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான வளர்ச்சித் தத்துவத்தின் கருப்பொருளாக உருவானதே பிரதமரின் மக்கள் - நிதிவளத் திட்டமாகும்.

ஒரு வங்கிக் கணக்கோடு, ஒவ்வொரு குடும்பத்தினரும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கடன் வசதிகள் பெறவும் வாயிற்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வகை வங்கித் தொடர்பானது, எதிர்பாராத அவசரச் செலவுகளைச் சமாளிக்கவும், கடும் வட்டிக்குக் கடன்வாங்கி, விழி பிதுங்கி அவதிப்படுவதி - லிருந்து விடுபட்டு வெளிவரவும் வாடிக்கையாளர்கள் பல்வேறு

வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி மனநிறைவோடு வாழ்ந்திடவும் வழிகாட்டுகிறது. ஒரு முதல்படியாக வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், ஒரு 'ரூபே டெபிட் கார்டுடன்' ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களிலும் பங்கு பெறும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. 7.5 கோடி குடும்பத்-தினரைப் பதிவு செய்து அவர்கள் அனைருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கான ஒரு தேவை எழுந்துள்ளது.

டாக்டர் C. ரெங்கராஜன் (அரங்கராசன்) தலைமையில் நிதிமேம்பாட்டு அரவணைப்புத் திட்டத்திற்கான குழு ஒன்றை நிறுவிடுதல் முதலான முயற்சிகளை முன்பே மைய அரசு மேற்கொண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குழு தனது அறிக்கையை இறுதி வடிவாக்கம் செய்தது. சமூக மாற்றத்திற்கு, நிதி மேம்பாட்டு அரவணைப்பு பெரிதும் உகந்ததொரு செயல்முறையாக விளங்கும் ஆற்றல் பெற்றுள்ளதை குழு தனது அறிக்கையின் முகப்புரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது. நிதி மேம்பாட்டு அரவணைப்பிற்கு, நலிந்த தொகுதியினரும் ஏழை மக்களும் பொருள் வளம் பெற வேண்டியது என்பது முன் தேவையாகும். நலிந்த பிரிவினருக்கு வழங்கப்படும் நிதி சார்ந்த சேவையானது அவர்களைப் பொருள் வளம் மிக்கவர்களாகச் செய்து, சமூகத்தில் அவர்களையும் அதிகாரம் பெற்றவர்களாக ஆக்கிடும்.

நிதிச் சேவைகளை, தாங்கக் கூடிய பொருட் செலவில் பொருளாதார வள வாய்ப்புக்கு ஏங்கும் வறியோருக்கும், குறைந்த வருவாயுள்ள வருவாயினருக்கும் கொண்டு சேர்ப்பதே நிதி மேம்பாட்டு அரவணைப்பின் முழு முதல் நோக்கமாகும். கடன் பெறுதல், சேமித்தல், காப்பீடு, வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துதல், பணம் பெறுதல் போன்ற பல்வகை நிதிச் சேவைகளையும் இத்திட்டம் உள்ளடக்கியதாய் விளங்குகிறது. நிதிச் சேவைகள் தொடர்பான செயல்பாடுகளை விரிவாக்கி,

குறைந்த வருவாயுள்ள மக்களுக்கும் அவர்தம் இடங்களிலேயே எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். ஏழைகள் படிப்படியாக முன்னேறும் வகையில், அவர்களை ஏழ்மையிலிருந்து விடுவிப்பதற்கு உதவிட வங்கிக் கடன் வழங்கும் முறைகளில் உகந்த திருத்தங்களைக் கொண்டு வருதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் மட்டுமே அனைத்து வங்கிக் சேவைகளைக் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் முழு ஆதிக்கம் பெற்றவர்களாக விளங்கி வருவதும், நலிந்தோரும் குறைந்த வருவாயுடையோரும் அடிப்படை நிதிசேவைகளைப் பெறுகின்ற வாய்ப்பிழந்து இடர்ப்பட்டு வருவதும் நாடறிந்த உண்மையாகும். பெரும்பாலான பிரிவினர் இத்தகைய நிதி சேவைகளைப் பெறுதலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதானது, நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. இந்தக் காரணத்தினால் தான், மேம்பாட்டு அரவணைப்பு என்பதானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்வீடன் மற்றும் கனடா நாடுகளில் கணக்கு தொடங்குவது என்பது வங்கிகளுக்கு சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது.

கனடாவில், வேலைவாய்ப்பு / கடன் பெற்று திருப்பிச் செலுத்தியது குறித்த முன் வரலாறு ஆகியவற்றைக் கருதிப் பாராமல், குறைந்த அளவு இருப்பு கூட இல்லாமல், அனைத்து கனடா நாட்டு மக்களுக்கும் வங்கிக் கணக்குகளை அளிக்க வேண்டும் என்று சட்டம் கோருகிறது. அமெரிக்காவில், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் வைப்பீட்டைப் பெறுகிற நிறுவனங்கள், அவற்றை இயக்குகிற கடன் தேவைகளை, பாதுகாப்பிற்கு இசைவாகவும், செம்மையான முறையில் இயக்குகிற வகையிலும் அவர்களை ஊக்குவிக்க, சமுதாய மாறுமுதலீட்டு சட்டம் வகை செய்கிறது.

இந்தியாவில், வங்கித் தொழில், நாடு முழுவதிலும் பரந்த அளவில் வேரூன்றித் தொடங்கியுள்ளது. ஆனால் ஊரகப்

பகுதிகளில், வங்கிப் பணி சேவை கிடைப்பதற்கும் ஏற்ற வகையில் வளர்ச்சி காணவில்லை. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு பல்லாண்டுகள் கழிந்த பின்னருங்கூட, குறிப்பிட்ட வகையினருக்கான வங்கிப்பணி என்ற நிலையிலிருந்து மக்கள் அனைவருக்குமான வங்கிப்பணி என்ற நிலைக்கு மாறுவது இதன் சீரமைப்பு நோக்கமாக இருந்தது. ஊரகப் பகுதிகளில், கடுமையான வட்டி வசூலிக்கிற கடன் கொடுப்பவர்கள் இன்னம் இருப்பதையும் நகர்ப்பகுதி குடிசைவாழ் ஏழை மக்கள், இத்தகைய கடன் கொடுப்பவர்களால் சுரண்டப் படுவதையும் நாம் காண்கிறோம். 1991 ஆம் ஆண்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் செயலுக்கு வந்த பின்னர், நாடு, வளர்ச்சிக் கோட்பாட்டில், ஏழைமக்களுக்கு இடமளிக்க இயலாத நிலையில் இருந்தது. ஏழைமக்களை, பொருளாதார ரீதியாக அரவணைப்பது, வளர்ச்சியின் முதன்மை நீரோட்டத்தில் அவர்களையும் கொண்டு வர உதவுவதுடன், உள்ளடங்கிய வளர்ச்சியில், நிதி நிறுவனங்களுக்கும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ள வகை செய்யும்.

பாரம்பரியமான வங்கிகள், ஏழை எளிய மக்களுக்கு நிதி சார்ந்த சேவைகளை அளிப்பதற்கு போராடி வந்துள்ளன என்பதை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்ட அனுபவங்கள் காட்டுகின்றன. இதனை உணர்ந்து, பிரேசில், இந்தோனேஷியா, மலேஷியா, மெக்ஸிகோ முதலிய பல நாடுகள், வங்கி அல்லாத நிறுவனங்களை, தொகை வழங்குதல், வைப்பீடுகள் மற்றும் ரொக்கத்தை வழங்குதல் / பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளன. அதைப் போன்றே, இந்தியாவில், உள்ளடங்கிய போட்டியிடத் தக்க திட்டம் ஒன்றுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தியா பல உத்தி சார்ந்த உடைமைகளைப் பெற்றுள்ளது. இவை, எண்மியம் சார்ந்த பொருளாதார ரீதியான அரவணைப்பில், உருநிலை மாற்றத்திற்கான சாதகமான சூழ்நிலைகளை மற்றும் தொடக்கச் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

- ekuber-ருடன் இணைக்கப்பட்ட (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைப்பு சேவை முறையிலான தீர்வு) வலுவான வங்கிப் பணிகட்டமைப்பு (1,15,000 கிளைகள்) தற்போது, வங்கிப் பணி சேவை வசதியற்ற ஊரகப் பகுதிகளிலும் பரவி வருகிறது.
- இந்திய அஞ்சலகங்கள் (1,55,000 நிலையங்கள்) அஞ்சல் சேவை மற்றும் தானியங்கி பணம் வழங்கப்படும்.
- இயந்திரங்கள், நாடு முழுவதிலும், ரொக்கம் பெறுதல் / ரொக்கம் வழங்குதல் குறித்த சேவையில் குறிப்பிடத்தக்க வகையில் உதவி புரியும்.
- 886 மில்லியன் செல்பேசி இணைப்புகள் மற்றும் 72% செல்பேசி ஊடுருவல்கள்

கொண்ட நாடளாவிய தொலைத்தொடர்பு கட்டமைப்பு,

- தகவல் தொழில்நுட்பத் துறையால் மேம்படுத்தப்பட்ட பொதுவான சேவை மையங்கள் வடிவில், வலுவான கணினி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட சேவை வழங்குவோர் ஆகியோர் இந்த சேவைக்கு பேருதவி புரிவர்.
- செல்பேசி சேவை மூலம் தொகை வழங்கும் பணி / உடனடி தொகை வழங்கும் ஏற்பாட்டு முறை, ஆகியவை உள்ளடங்கிய வலுவான தேசிய தொகை வழங்கல் உள்கட்டமைப்பு வசதி, செல்பேசி மூலம் பணத்தை மாற்றுவதற்கு உதவும்.
- உலகத்தரம் வாய்ந்த அடையாள ஏற்பாட்டு முறை, பெருமளவில் (650 மில்லியன்) நபர்களை உள்ளடக்கியுள்ளது. இது, மாதமொன்றுக்கு 30 மில்லியன் ஆக பெருகும்.



பொருளாதார ரீதியாக
அரவணைத்தல் – பின்னணி



இந்தியாவில், சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக விலக்கப்பட்ட பிரிவினரை, முறையான பொருளாதார ஏற்பாட்டு முறைக்குள் அரவணைத்தும் செல்லுதல் என்பது புதிய முயற்சி அல்ல. இந்தக் கொள்கையை, இந்திய ரிசர்வ் வங்கி, 2005ல் முதன்முதலாக விவாதத்திற்கும் கொண்டு வந்தது. வணிகத் தொடர்பாளர் என்றழைக்கப்படுகிற வங்கிப்பணி முகவர்கள் வாயிலாக கிளைகளற்ற வங்கிப்பணி, 2006ல் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வங்கிப்பணி வசதிகளுடன், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள 74,000 கிராமங்களை உள்ளடக்குகிற வகையில் ஸ்வபிமான் (Swabiman) இயக்கம் மூலம் 2011 ஆம் ஆண்டில், மத்திய அரசு, இத்திட்டத்திற்கு உத்வேகம் அளித்தது. இந்த இயக்கத்தின் கீழ் வருகிற மாநிலவாரியான கிராமங்களின் எண்ணிக்கையை, இணைப்பு - 1ல் காணலாம்.

இந்த இயக்கத்திலிருந்து கற்றுக் கொண்ட விவரங்கள் வருமாறு:

பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் பல்வேறு அம்சங்களை அதாவது, நுண்கடன், காப்புறுதி மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை உள்ளடக்குவதற்காக, முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது.

2000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் வங்கிக் கிளைகளுக்கு வகை செய்வதன் மூலம் வழங்கலுக்கு மட்டுமே இந்த இயக்கம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், அனைத்து அம்சங்களும் உள்ளடங்கவில்லை.

- திட்ட இலக்கு, கிராமங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது. குடும்பங்களைப் பற்றி கருதிப்பார்க்கவில்லை.
- வங்கி தொடர்பாளரின் வருமானம் மிகவும் குறைவாக இருந்தது.
- நடமாடும் வங்கி தொடர்பாளர் ஒருவருடனான சார்ந்திருக்கும் தன்மை மற்றும் நம்பகத் தன்மை வலுவானதாக இல்லை. பெரும்பாலான வங்கி தொடர்பாளர்கள், ஆப் லைன் முறையில் இயங்கினர். அது, ஒரு குறிப்பிட்ட வங்கி தொடர்பாளருடன் ஒரு வாடிக்கையாளரை முடக்கி விட்டது. அதன் மூலம் பயன்பாட்டில் இடர்ப்பாடு ஏற்படுகிறது.

- சில தொழில்நுட்ப பிரச்சினைகள், இயக்கத்தின் அளவீடு செய்யும் தன்மைக்கு இடையூறாக அமைந்தன.

- இயக்கத்தின் கீழ் அவ்வாறு தொடங்கப்பட்ட வைப்பீட்டுக் கணக்குகள், மிகவும் குறைவாக இருந்தன அல்லது வணிக நடவடிக்கைகள் எவையும் நடைபெறவில்லை.

- கடன் வசதி குறித்த ஆலோசனை நிதிசார்ந்த அறிவு ஆகிய அம்சங்கள், இயக்கத்திற்கு உதவி புரியவில்லை.

அதன் விளைவாக எதிர்பார்த்த பயன்கள் கிட்டவில்லை. எனவே, கடந்த காலத்தில் பெற்ற அனுபவத்திலிருந்து விரிவான பொருளாதார ரீதியான அரவணைப்பை ஏற்படுத்துவதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை ஒன்றைப் பின்பற்றுவது தற்போதைய கருத்துருவாகும்.

முந்தைய இயக்கத்திலிருந்து பெற்ற அனுபவம், குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட முறையில் விரிவான பொருளாதார ரீதியான அரவணைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தக் கருதிய அணுகுமுறை ஆகியவை சுருக்கக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, நமது நாட்டிலுள்ள 5.92 இலட்சம் கிராமங்களும் 0.46 இலட்சம் கிராமங்கள் மட்டுமே வங்கிக் கிளைகளைக் கொண்டுள்ளன. எஞ்சியுள்ள கிராமங்களிலும் வங்கிக் கிளைகளை ஏற்படுத்துவதற்காக, கிளை மற்றும் கிளைகளற்ற வங்கிப்பணி மூலம் கூட்டு அணுகுமுறை ஒன்றைப் பின்பற்றக் கருதப்பட்டுள்ளது. கிளைகளற்ற வங்கிப்பணி உத்தியைப் பொறுத்தவரையில், அடிப்படை வங்கிப்பணி சேவைகளை அளிப்பதற்காக, வங்கிகளின் பிரதிநிதிகளாகச் செயல்படுகிற ஆன்லைன் முறை செயல்படுத்தப்படுகிற இடங்களின் வங்கி தொடர்பாளர் மூலம் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. செல்பேசிகளை வைத்துள்ள ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவருக்கும் USSD அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியுடன், செல்பேசி வங்கிப்பணி வசதியை அளிக்கவும் கருதப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியான அரவணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, செல்பேசி கட்டண அட்டைகளும் செம்மையான முறையில் பயன்படுத்தப்படும்.

பொருளாதார ரீதியான
அரவணைப்பு
தற்போதைய நிலை – இந்தியா




3. பொளாதாரரீதியான அரவணைப்பு : நடப்பு நிலை – இந்தியா

• பொருளாதார ரீதியான அரவணைப்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பொருளாதார சுதந்திர சகாப்தத்திற்குப் பின்னர் அறுபது ஆண்டுகள் கடந்த பின்னருங்கூட, இந்தியாவில் வறுமை, பொருளாதார ரீதியான விலக்கல், ஆகியவை சமூகம் பொருளாதாரம் மற்றும் அரசியல் அரங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1991 ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் சகாப்தத்தின் போது பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டிய போதிலும், அதன் தாக்கம், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இன்னும் சென்றடையவில்லை. எனவே,

உலகிலுள்ள வறிய மக்களில் 3ல் 1 பங்கினர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

- 58.7% குடும்பங்கள் வங்கிப் பணி சேவையைப் பெற்றுள்ளனர் என்று 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, கணக்கீடு செய்துள்ளது.
- நமது நாட்டின் தற்போதைய வங்கிப்பணி கட்டமைப்பின்படி, (31.03.2014 ஆம் நாளன்றுள்ளவாறு) ஒரு வங்கிக் கிளை 1,15,082 கட்டமைப்பையும், 1,60,055 தானியங்கி பணம் வழங்கும் கட்டமைப்பையும் கொண்டுள்ளன. இவற்றுள் 43,962 வங்கிக் கிளைகள் (38.2%) மற்றும் 23,334 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (14.58% ஊரகப்பகுதிகளில் உள்ளன.



பொருளாதார ரீதியில் அரவணைத்தல் – ஐந்தாண்டுகளில் வட்டார மற்றும் ஊரக வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளின் பணி முன்னேற்றம் பற்றிய சுருக்கம்

விவரங்கள்	2010 ஆண்டு முடிவில்	2011 ஆண்டு முடிவில்	2012 ஆண்டு முடிவில்	2013 ஆண்டு முடிவில்	2014 ஆண்டு முடிவில்
கிராமங்களிலுள்ள வங்கிக் கிளைகள்					
a) கிளைகள்					
b) வங்கி தொடர்பாளர்களை உள்ளடக்கிய கிராமங்கள்	33,378	34,811	37,471	40,837	46,126
c) பிற முறைகள்	34,174	80,802	1,41,136	2,21,341	3,37,678
d) மொத்தம்	142	575	3,146	6,276	–
	67,674	1,16,208	1,81,753	2,68,454	3,83,804
வங்கி தொடர்பாளர்கள் மூலம் நகர்ப்பகுதி இடங்கள்	447	3,771	5,891	27,143	60,730
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பீட்டுக் கணக்கு கிளைகள்					
a) எண்ணிக்கை மில்லியனில்	60.19	73.13	81.20	100.80	126.00
b) தொகை மில்லியனில்	44.33	57.89	109.87	164.69	273.30
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பீட்டுக் கணக்கு – வங்கி தொடர்பாளர்கள்					
a) எண்ணிக்கை மில்லியனில்	13.27	31.63	57.30	81.27	116.90
b) தொகை மில்லியனில்	10.69	18.23	10.54	18.22	39.00
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பீட்டுக் கணக்கில் பயன்படுத்தப்பட்ட மிகைப்பற்று வசதி					
a) எண்ணிக்கை மில்லியனில்	0.18	0.61	2.71	3.92	5.90
b) தொகை மில்லியனில்	0.10	0.26	1.08	1.55	16.00
	24.31	27.11	30.24	33.79	39.90

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கியின் 2013-14 ஆம் ஆண்டறிக்கையின் அட்டவணை IV.7

ஆதாரம் : 10,000 US\$க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மையங்களாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஊரகப் பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. NPCI, அமைப்பு சாரா துணை சேவை குறித்த தரவுத் தளத்தை தொடங்கக் கருதியுள்ளது. ஒரு வங்கி தொடர்பாளர்

b. மேலே குறிப்பிட்டுள்ளவாறு, அண்மைக் காலத்தில் அடிப்படை வங்கிப்பணி சேவையை அளித்து, கணக்குகளைத் தொடங்கிய வகையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த கணக்குப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதார மற்றும் சமூக முறையில் நிதி வகையில் ஸ்திரத்தன்மை, நீடித்த தன்மை ஆகியவற்றைப் பெறுவதற்கு, அனைத்துப் பிரிவினரும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவது இன்றியமையாததாகும்.

c. உலக வங்கியின் பின்டெக்ஸ் ஆய்வின்படி (2012) (<http://www-wds.worldbank.org/external/default/wdscontentserver/IW3P/IB/2012/04/19/000158349-20120419083611/Rendered/PDF/WPS6025pdf>), உரிய வயதடைந்த 35% இந்தியர்கள் மட்டுமே முறையான வங்கிக் கணக்கை வைத்துள்ளனர் என்பதும் கடந்த 12 மாதங்களில் 8% இந்தியர்கள் முறையான நிதிநிறுவனத்திடமிருந்து கடன் பெற்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அடித்தட்டு மக்களும் முறையான நிதிசார்ந்த ஏற்பாட்டு முறையில் இணைவகை உறுதி செய்வதற்காக, அவர்களை, பொருளாதார ரீதியில் அரவணக்கி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்த குறைவான சதவீதம் வலியுறுத்துகிறது.

பொருளாதார ரீதியில் அரவணைத்தல் குறித்த அண்மைகால முக்கியமான வழிகாட்டிக் குறிப்புகள்

- 2006 – ஜனவரியில், இறுதி உள் கட்டமைப்பு வசதியாகக் செயல்படுகிற வகையில் நிதிசார்ந்த சேவைகளை வழங்குகிற முகவர்களாக, ஆதாயம் அளிக்காத வங்கி தொடர்பாளர்களைப் பட்டியலிடுவதற்கு, வங்கிகள் அனுமதிக்கப்பட்டன.
- 2008 – ஏப்ரல் மாதத்தில், வங்கி தொடர்பாளர்களை, போதிய அளவு மேற்பார்வை செய்வதற்காக அவர்கள் அருகிலுள்ள வங்கிக் கிளையிலிருந்து 15 கிலோ மீட்டருக்கு மேற்படாத தொலைவில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இது, மிகவும் கட்டுப்படுத்தத்தக்க விதியாக இருந்தது. அது, இந்த

முறையின் விரிவாக்கத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தியது.

- 2008 : செல்பேசி முறையில் வங்கிப் பணிக்கான இயக்க வழிகாட்டிக் குறிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பல்வேறு கொடுக்கல் – வாங்கல் வரையறைகள், பாதுகாப்பு வழிவகைகள் ஆகியவற்றை எளிமைப் படுத்துவதற்காக, அவற்றை, 2009 டிசம்பரில் திருத்தியமைத்தது.

- 2009 : ஆதாயம் பெறுவதற்காக, வங்கி தொடர்பாளர்களாகப் பங்கேற்க தனியார் அனுமதிக்கப்பட்டனர். கிரானா ஸ்டோர், வாயு நிலையங்கள், PCOக்கள் முதலியவை இதில் அடங்கும். மேலும், வங்கி தொடர்பாளர்கள், அருகிலுள்ள வங்கி கிளைகளிலிருந்து 30 கிலோ மீட்டர் வரையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

- 2009 : வங்கி தொடர்பாளர் முறை நீடித்து இயங்குவதை உறுதி செய்வதற்கான, வாடிக்கையாளர்களிடமிருந்து நியாயமான சேவைக் கட்டணங்களைப் பயன்படுத்தவும் வங்கி தொடர்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு நியாயமான தரகுத்தொகை / கட்டணம் செலுத்தவும் வங்கிகள் அனுமதிக்கப்பட்டன.

- 2010 : செல்பேசி வங்கிப் பணியை சுழற்சி முறைப்படுத்துவது தொடர்பாக ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும், 'டிராய்' (TRAI) அமைப்பும் தொடக்க ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடிந்தது. அதன் மூலம் 'டிராய்' அமைப்பு, அக இணைப்புப் பிரச்சினைகளை கவனிக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, உங்களுடைய வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்ள மற்றும் கொடுக்கல் – வாங்கல் வரையறை போன்ற வங்கிப்பணி அம்சங்களைக் கையாளும்.

2010 செப்டம்பரில் வங்கிப் பணி சாராத நிதி நிறுவனங்கள் நீங்கலாக, 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் வங்கி தொடர்பாளர்களாகக் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

2010 : மாநில அளவிலான வங்கியாளர்-களின் குழுக்களின் முடிவின் அடிப்படையில், தொலைவு குறித்த விதியும், விருப்பரிமை சார்ந்த

விதித்தளர்வும் சில நேர்வுகளில் அனுமதிக்கப் படுவதற்கு அதே கட்டளை தீர்மானித்தது.

- இருப்பினும், உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்ள குறித்த வரையறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, ஆவணங்களைச் சரிபார்ப்பது வங்கிகளின் செயல்வரம்பின் கீழ் வருகிறது. இது, கணக்கு தொடங்குகிற நடைமுறையை தாமதப்படுத்துகிறது.

- 2011 ஜனவரியில் 'டிராய்' அமைப்பு, செலவுகட்டுபடியாகிற தன்மையை உறுதி செய்வதற்காக, அதனுடைய நடப்பு அங்காடி விலை நிர்ணயத்திற்கு நிகராக, நிதி சார்ந்த சேவைகளுக்கான செல்பேசி கட்டணங்களை நிர்ணயிக்கிற அதனுடைய நோக்கத்தை அறிவித்தது.

- 2011 : EBT யை பயன்படுத்தி, MGN REGA ஊதியங்கள் மற்றும் ஏனைய சமூகப் பயன்களை வங்கிக் கணக்குகள் மூலம் வழங்குகிற வகையில் ஆதார் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டது.

- 2012 : ஆதார் கடிதத்தை, வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கான அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றுக்கான சான்றாகப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

- 2012 : வங்கிப் பணிக்கான கிளையைத் தொடங்குவதற்கும், நேரடி ரொக்க மாற்றலுக்காகவும் துணை சேவைப் பகுதி அணுகுமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

- 2012 : சமூகப்பயன்களுக்கான ஒருமுகப்படுத்தப்பட்ட கடன் வசதிக்காக, ஆதார் பற்றாக்குறை தொகை வழங்கும் ஏற்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

- நேரடி பணப்பயன் மாற்றல் குறித்த வழிகாட்டிக் குறிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

- 2013 : கணக்கு தொடங்குகிற நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக, உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்ள குறித்த வரையறையைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

- பொருளாதார ரீதியான அரவணைப்புக்காக, USSD அடிப்படையிலான செல்பேசி வங்கிப்பணி சேவைகள் குறித்த வழிகாட்டிக் குறிப்புகளை 'டிராய்' அமைப்பு வெளியிட்டது.

- 2014 : வங்கி தொடர்பாளர் முறையை அளவீடு செய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டது.





குறிக்கோள் அடிப்படையிலான
நோக்கங்கள்
(6 தூண்கள் (அம்சங்கள்))



4. குறிக்கோள் அடிப்படையிலான நோக்கங்கள் (6 அம்சங்கள்)

பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டம், குறிக்கோளின் அடிப்படையில் நிறைவேற்றப் படவுள்ளது. இத் திட்டம், ஒரு நியாயமான தொலைவு மற்றும் காலஅளவிற்குள் அனைத்து மக்களுக்கும் நிதிசார்ந்த பணி சேவைகளை, கட்டுபடியாகிற வகையில் வழங்கக் கருதுகிறது. இதில் ஆறு அம்சங்கள் அடங்கியுள்ளன.

a. அனைவருக்கும் வங்கிப் பணி சேவை

14.08.2015 ஆம் நாளுக்குள், நியாயமான தொலைவிற்குள் அதாவது 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒவ்வொரு சிற்றூரிலுள்ள 1000 – 1500 வரையிலான குடும்பங்கள் வங்கிப்பணி சேவையைப் பெறுகிற வகையில், ஒவ்வொரு மாவட்டத்தையும் துணை சேவைப் பகுதியாகத் திட்டமிடுதல். ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேஷ், உத்தரகாண்டு, வடகிழக்கு மற்றும் தொலைத் தொடர்பு வசதி மற்றும் உள் கட்டமைப்பு வசதி இடர்ப்பாடுகள் மிக்க இடது பிரிவு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ஆகியவற்றில் 15.08.2015 முதல் 15.08.2018 வரையிலான திட்டத்தின் II ஆம் நிலையில் வங்கிப் பணி சேவை மேற்கொள்ளப்படும்.

b. மிகைப் பற்று, ரூபே டெபிட் கார்டு (பற்று அட்டை)

வசதியுடன் அடிப்படை வங்கிக் கணக்குகளை அனைத்து குடும்பங்களுக்கும் வகை செய்தல். 2015 ஆகஸ்டு மாதத்திற்குள் அடிப்படை வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதன் மூலம் இதுவரை வங்கிக் கணக்கு தொடங்கப்படாத அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிப் பணி வசதிகளை அளிப்பதற்கு முதலாவதாக முயற்சி மேற்கொள்ளப்படும். கணக்கு வைப்பவருக்கு ரூபாய் டெபிட் கார்டு (பற்று அட்டை) வழங்கப்படும். கணக்கை வெற்றிகரமாகத் தொடங்கிய / வரவு வைக்கும் முறையைப் பின்பற்றத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவருக்கும் மிகைப்பற்று வசதியை செய்து கொடுப்பது பற்றி

பரிசீலிக்கப்படும்.

c. நிதிசார்ந்த அறிவுத் திட்டம்

வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய நிதிசார்ந்த பணி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, நிதிசார்ந்த அறிவைப் பெற்றிருப்பது, இத் திட்டத்தின் ஓர் இன்றியமையாத பகுதியாகும்.

d. கடன் உத்தரவாத நிதியை உருவாக்குதல்

மிகைப்பற்று கணக்குகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கடன் உத்தரவாத நிதி ஒன்று உருவாக்கப்படும்.

e. நுண் காப்புறுதி வசதி

14.08.2018 ஆம் நாளுக்குள் விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள அனைவருக்கும் நுண் – காப்புறுதி வசதியைச் செய்து கொடுத்தல். அதன் பின்னர், தொடர்ந்து இயங்குகிற அடிப்படையில் செய்து கொடுக்கப்படும்.

f. ஸ்வலம்பன் போன்ற அமைப்பு சாரா துறை ஓய்வூதியத் திட்டங்கள் :

இத்திட்டம், 14.08.2018 ஆம் நாளுக்குள் செயல்படுத்தப்படும்.

குறிக்கோள் அடிப்படையிலான இத்திட்டத்தின் கீழ், முதலாமாண்டில் முதல் மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.



பொருளாதார ரீதியில்
அரவணைத்தலுக்கான
காலவரையறை



5. பொருளாதார ரீதியில் அரவணைக்கும் திட்டத்திற்கான காலவரையறை:

சமுதாயத்தின் விலக்கப்பட்ட பிரிவினரை, 14.08.2018 ஆம் நாளுக்குள் விரிவான பொருளாதார ரீதியான அரவணைக்கும் திட்டத்தின் கீழ் உள்ளடக்குதல், இத்திட்டம், பின் வருமாறு இரண்டு நிலைகளில் செயல்படுத்தக் கருதப்பட்டுள்ளது.

நிலை I (15.08.2014 – 14.08.2015)

வடகிழக்கு, இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்டு, ஜம்மு & மஹ்ரம் இடது பிரிவு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதி மற்றும் இணைப்பு வசதியில் இடர்ப்பாடுகள் மிக்க பகுதிகள் நீங்கலாக, அனைத்துப் பகுதிகளிலும் அனைவருக்கும் வங்கிப் பண வசதிகளைச் செய்து கொடுத்தல்.

- விபத்து காப்புறுதித் தொகையாக ரூபாய் 1 இலட்சத்தை உள்ளடக்கிய ரூபாய் டெபிட் கார்டு (பற்று அட்டை) மற்றும் அடிப்படை வங்கிக் கணக்குகளைத் தொடங்க வகை செய்தல். DBT தொகை வழங்கலை ஆயத்தம் செய்வதற்காக, ஆதார் எண் பதிக்கப்படும்.

- **நிதிசார்ந்த அறிவுத் திட்டம்**

நிலை II (15.08.2015 – 14.08.2018)

- கணக்கை வெற்றிகரமாகத் தொடங்கிய மனநிறைவளிக்கிற வகையில் வரவு வைக்கும் முறையைப் பின்பற்றத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பின்னர் ரூபாய். 5,000/- வரையில் மிகைப்பற்று வசதி

- ரூபாய். 5,000/- வரையிலான மிகைப்பற்று வரையறையுடன், கணக்குகளிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்வதற்காக கடன் உத்திரவாத நிதியை உருவாக்குதல்

- நுண் காப்புறுதி

- ஸ்வலம்பன் போன்ற அமைப்பு சாரா துறை ஓய்வூதியத் திட்டங்கள்

நிலை Iல் நிலை II ன் கீழ் வருகிற சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த நிலையில், மலைப்பகுதி, பழங்குடியினர் பகுதிகள், இடர்ப்பாடு மிக்க பகுதிகள் ஆகியவற்றில் வாழ்கிற குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்பங்களில் எஞ்சியுள்ள உரிய வயதடைந்தோர், மாணவர்கள் ஆகியோரையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, இந்த நிலையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.



நோக்கங்களை
எய்துவதற்கான உத்தி



5. நோக்கங்களை எய்துவதற்கான உத்தி:

• மேற் சொன்ன நோக்கங்களை எய்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்-களுடன் ஒரு விரிவான கூட்டு உத்தியைப் பின்பற்றக் கருதப்பட்டுள்ளது. அரசு - தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கக் கருதப்பட்டுள்ளது. மேலும், துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆதாயம் தரத்தக்க வகையில் பயன்படுத்தப்படும். கிராம மக்கள் அஞ்சல் அலுவலர்களைக்(சேவர்களை) கொண்டுள்ள தற்போதுள்ள அஞ்சலங்களின் ஊரக உள்கட்டமைப்பு வசதி, அவை, வங்கித் தொடர்பாளர்களாக ஆகிற வகையில் உரிய அளவுக்குப் பயன்படுத்தப்படும். அடிப்படை வங்கிப் பணி சேவை, வாடிக்கையாளர்களின் வீட்டு வாயிலிலேயே வழங்கப்படுவதற்காக, ஆன்லைன் வசதி செய்யப்பட்ட இடங்களிலுள்ள வங்கி தொடர்பாளர்களை நியமிப்பது முக்கியமான உத்திகளுள் ஒன்றாக இருக்கும். 1.26 இலட்சம் பொதுவான சேவை மையங்கள் உள்ளன. அவற்றுள் 12,000 மையங்கள், வங்கித் தொடர்பாளர்களாக உள்ளன.

• இயக்கம் சார்ந்த நெகிழ்வுத்தன்மை, வங்கி தொடர்பாளரின் நீடித்த தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, வங்கித் தொடர்பாளர் முறையை மாற்றியமைப்பதன் மூலம் வங்கித் தொடர்பாளர் முறையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் உத்தியைப் பின்பற்றக்

கருதப்பட்டுள்ளது. ரூபே அட்டை முறை, செல்பேசி வங்கிப்பணி சேவை போன்ற தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள், வங்கிகளால் பயன்படுத்தப்படும். கிராம அளவில் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்காக, வங்கிகள், ஊரகப் பகுதி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் குறித்த உதவித் தொகைக்காக, வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கித் திட்டத்தையும், நுண் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் குறித்த உதவித் தொகைக்காக, UIDAI திட்டத்தையும் பயன்படுத்தும்.

ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்காக, ஊரகப் பகுதிகளில் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தையும், நகர்ப் பகுதிகளில் தேசிய நகர்ப்பகுதி வாழ்வாதாரத் திட்டத்தையும் ஒருங்கிணைக்குமாறு கோரப்படும். இடர்ப்பாடு மிக்க பகுதியில் தொலைத் தொடர்பு இணைப்பு வசதியை வழங்குவதற்கான தொலைத் தொடர்புத் துறையின் விரிவாக்கத் திட்டங்கள், இந்தப் பகுதிகளில் வங்கிப் பணி வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக செவ்விய முறையில் பயன்படுத்தப்படும். வறிய மக்கள் மற்றும் இணைப்பு வசதியற்ற மக்கள் ஆகியோரின் பிரச்சினைகள், முன்னுரிமை அடிப்படையில் தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



பிரதம மந்திரியின் மக்கள்
நிதித் திட்டத்தை
குறிக்கோளை அடிப்படையாகக்
கொண்ட திட்ட முறையில்
செயல்படுத்துதல்



7.1. வங்கிகளின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களின் உள்ளடக்கத்தை எய்துதல்

பொருளாதார ரீதியாக விலக்கப்பட்ட பிரிவினரை, வங்கிப்பணி கட்டமைப்பு சென்றடைவது, பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் முதலாவது மற்றும் அடிப்படை அம்சமாகும்.

7.1.1. வங்கி கிளைகள் மற்றும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் : பொதுத் துறை வங்கிகள், 2013-14 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் 7840 வங்கிக் கிளைகளை அமைத்துள்ளன. அவற்றுள் சுமார் 25% வங்கிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் நிறுவப்படும் என்று 2013 - 14 ஆம் அண்ட வரவு - செலவுத் திட்டத்தின் போது செய்யப்பட்ட அறிவிப்பையொட்டி, 40,000க்கும் மேற்பட்ட தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.

நமது நாட்டின் தற்போதைய வங்கிப்பணி கட்டமைப்பில் (31.03.2014 ஆம் நாளன்றுள்ளவாறு) 1,15,082 வங்கிக்கிளை கட்டமைப்பும், 1,60,055 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரக் கட்டமைப்பும் அடங்கியுள்ளன. இவற்றுள், 43,962 வங்கிக் கிளைகளும் (38.2%) 23,334 தானியங்கி இயந்திரங்களும் (14.58%) ஊரகப் பகுதிகளில் உள்ளன. எஞ்சியுள்ளவை ஓரளவு நகர்ப்பகுதி மற்றும் பெருநகரப்பகுதிகளில் உள்ளன. பொதுத்துறை வங்கிகள், 2014-15 ஆம் ஆண்டில், 7332 வங்கிக் கிளைகளையும் 20,130 புதிய தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களையும் நிறுவக் கருதியுள்ளன. இருப்பினும், வங்கிப் பணியாளர்களின் பற்றாக்குறை, ஊரகப் பகுதிகளில் அனைத்து வசதிகளும் கொண்ட வங்கிக் கிளைகளைத் தொடங்குவதில் உள்ள இடர்ப்பாடுகள், கிளை விரிவாக்கத்திற்கான தேவைகள், வழங்கலைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருந்தமை ஆகியவற்றால் இது சாத்தியமாகவில்லை. துணை சேவைப்பகுதி அணுகுமுறை வாயிலாக நாடு முழுவதற்குமாகத் திட்டமிடுதல், ஆன்லைன் வசதிகொண்ட இடங்களிலுள்ள

வங்கி தொடர்பாளர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் இடங்களிலுள்ள வங்கி தொடர்பாளர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள செலவுச் சிக்கன முறை வாயிலாக ஊரகப்பகுதிகளில் வங்கிப்பணியை செயல்படுத்தக் கருதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அரசு - தனியார் துறை பங்கேற்பு, வங்கிப்பணி நடவடிக்கைக்கு உதவும். செயல் திறனையும், முன்னேற்ற வேகத்தையும் மேம்படுத்தும்.

7.1.2. ஸ்வபிமான் : கிராமங்கள் : ஸ்வபிமான் இயக்கத் திட்டத்தின் கீழ், 2011 - 12 ஆம் ஆண்டில், வங்கிகள், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை (2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) கொண்ட 74,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வங்கிப்பணி வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மையத்தின் நீடித்த தன்மையைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, வங்கிகள், முந்தைய இயக்கத்தின் போது, வங்கி தொடர்பாளர்களை உள்ளடக்கிய 2000 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருந்த 74,351 கிராமங்களில் 1+1 அல்லது 1+2 என்ற குறைந்த அளவு பணியாளர்களுடன் உறுதியான வங்கிக் கிளை ஒன்றை அமைப்பதற்கு வங்கிகள் பாடுபடும். இது, 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வங்கிகள் படிப்படியாக நிறைவேற்றப்படலாம்.

7.1.3. துணை சேவைப்பகுதிகளைத் திட்டமிடல்

தற்போதைய திட்டத்தின் கீழ், சேவைப் பகுதிகளின் படி, ஒவ்வொரு வங்கியும் துணை சேவைப்படுத்தி என்றழைக்கப்படுகிற 1000 முதல் 1500 வரையிலான குடும்பங்களின் தேவையை நிறைவு செய்வதற்கு, ஒரு நிலையான இடவசதியுள்ள வங்கிக் கிளையை நிறுவுவதற்கு, நாடு முழுவதிலும் உள்ள 6 இலட்சம் கிராமங்கள் திட்டமிடப்பட வேண்டும். ஊராட்சி அலுவலகங்களைக் கொண்டுள்ள கிராமங்கள் ஒங்கிணைப்பு மையமாகக் செய்யப்படலாம். இந்த அணுகுமுறை 121 DBT மாவட்டங்களில் பின்பற்றப்பட்டது. முழுமையான திட்டமிடலின் விளைவாக, 30,855 துணை சேவைப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றுள், 30,751 துணை சேவைப் பகுதிகளில் வங்கிப்பணி வசதிகள்

ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் சுமார் 1.3 இலட்சம் துணை சேவைப்பகுதிகள் இருக்கும் என்றும், அவற்றுள் தற்போதைய இயக்கத்தின் கீழ் 0.8 இலட்சம் பகுதிகள் வங்கிப்பணி வசதிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன என்றும் சுமார் 50,000 புதிய துணை சேவைப் பகுதிகளை உள்ளடக்க வேண்டியுள்ளது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுத் துறை மற்றும் வட்டார ஊரக வங்கிகள் ஆகியவற்றைச் சேர்ந்த வங்கி தொடர்பாளர்கள் 1.40 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்குவதற்காக, சுமார் 31,846 துணை சேவைப் பகுதிகளை அமைக்க, பொது துறை வங்கிகள் மதிப்பீடு செய்துள்ளன. மேலும், துணை சேவைப்பகுதிகளை உள்ளடக்குவதை நிறைவு செய்வதற்காக வட்டார ஊரக வங்கிகள், மேலும் 14,216 துணை சேவைப் பகுதிகளை அமைக்கக் கருதியுள்ளன. இது 46,162 துணை சேவைப் பகுதிகள் அமைக்கக் கருதப்பட்டுள்ளன என்று பொருள்படும். கள அளவிலான சில தகவல் பொருந்தாமைக்கான சாத்தியக் கூறினைக் கருத்திற்கொண்டு, தற்போதைய இயக்கத்தின் கீழ், பழைய மதிப்பீடான 50,000 துணை சேவைப் பகுதிகளை உள்ளடக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இவற்றுள் பெரும்பாலானவை இயங்கத் தக்கவை அல்ல என்பது கள அனுபவத்திலிருந்து தெரிய வருகிறது. இயங்காத 75,000 வங்கி தொடர்பாளர்களுக்கு பதிலான புதியவர்களை மாற்றி நியமிக்க வேண்டும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில், சுமார் 1.26 இலட்சம் பொது சேவை மையங்களின் கட்டமைப்பு உள்ளது. இவற்றுள் 12,284 மையங்கள், வங்கிப்பணி தொடர்பு கிளைகளாக செயல்படுகின்றன. எஞ்சியுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் வங்கிகளுக்கான வங்கி தொடர்பு கிளைகளாக செயல்படுத்தக் கருதப்பட்டுள்ளன.

7.1.14 துணை சேவைப் பகுதிகளை உள்ளடக்குதல்

துணை சேவைப்பகுதிகள், வங்கிக் கிளைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அதாவது கிளை வங்கிப்பணி மற்றும் கிளைகளற்ற வங்கிப்பணி ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கக் கருதப்பட்டுள்ளது. கிளைவங்கிப்பணி என்பது, பாராம்பரிய முறையிலான உறுதியான கட்டிடத்தில் இயங்குகிற வங்கிப்பணி என்று பொருள் படும். மூன்றாம் தரப்பினர் தொகை செலுத்துதல் மற்றும் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல் உட்பட, இந்த கிளை வங்கிகள், வங்கிப் பணியாளர்களால் நிருவகிக்கப்பட்டு, முழுமையான வங்கிப் பணியை அளிக்கின்றன. கிளைகளற்ற வங்கிப்பணி என்பதில், வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், ரொக்க வைப்பீடு, ரொக்கத்தை திரும்பப் பெறுதல் நிதியை மாற்றுதல், இருப்பு குறித்த விசாரணைகள். சிறிய கணக்கு விவர அறிக்கையை அளித்தல் போன்ற அடிப்படை வங்கிப் பணியை அளிக்கிற வங்கியின் பிரதிநிதிகளாகச் செயல்படுகிற நிலையான இடத்திலுள்ள வங்கி தொடர்பாளர் அடங்கியுள்ளார். அவர்கள், வங்கிக்கு மதிப்பு கூட்டப்பட்ட கூடுதல் சேவைகளையும் வழங்குகின்றனர். உறுதியான கட்டிடங்கள் இல்லாத கிளை வங்கிகள், நிலையான இடத்திலுள்ள வங்கி தொடர்பாளர் மூலம் உள்ளடக்கப் படும். பெரும்பாலும் ஊராட்சி அலுவலகத்தில் பேருந்து நிலையத்தில் / உள்நூர் அங்காடியில் அமையப் பெறுவது உகந்ததாக இருக்கும். வங்கி தொடர்பாளர், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் நாட்களில் அவருடைய பகுதியிலுள்ள அண்டை கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றலாம். வேலை நேரம் மற்றும் வருகை நேரம், அவர் வேலை செய்யுமிடத்தில் அனைவருக்கும் தெரிகிற முக்கியமான இடங்களில் காட்டி வைக்கப்பட வேண்டும். ஜம்மு & காஷ்மீர் பகுதிகள், இமாச்சலபிரதேசம், உத்ரகாண்டு, வடகிழக்கு மற்றும் தொலைத் தொடர்பு இணைப்பு வசதி உள் கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் இடர்ப்பாடு மிக்க இடது பிரிவு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 82 மாவட்டங்கள் ஆகியவை நீங்கலாக, ஒவ்வொரு சிற்றூரும்

2015 ஆகஸ்டு மாதத்திற்குள், 5 கி.மீ. தொலைவிற்குள் வங்கிப் பணி சேவைகளைப் பெற்றிருக்கும். 2016 மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் வங்கிப் பணி சேவைகளுக்கு வகை செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டது. மலைப்பகுதி, பழங்குடியினர் பகுதி, பாலைவனம், தொலைத் தொடர்பு இணைப்பு வசதி சவாலாக உள்ள இடர்ப்பாடு மிக்க பகுதிகள் ஆகியவை நீங்கலாக, இந்தப் பணி, தற்போது 2015 ஆகஸ்டு திங்களுக்கு முன் கூட்டியே விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

7.1.5 நகர்ப்பகுதியில் பொருளாதார ரீதியான அரவணைப்பு:

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7.89 கோடி நகர்ப்பகுதி குடும்பங்கள் உள்ளன. இவற்றுள், 5.34 கோடி குடும்பங்கள் வங்கிப் பணி சேவைகளைப் பயன்படுத்தின. 31.03.2014 ஆம் நாளன்றுள்ளவாறு நகர்ப்பகுதி / ஓரளவு நகர்ப்பகுதி மற்றும் பெருநகரப் பகுதிகளில் வங்கிப். கட்டமைப்பு, 71,120 கிளைகளையும், 1,36,721 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களையும் நிறுவியுள்ளது. நகர்ப்பகுதிகளிலும் கூட, தேவைப்படுகிற இடங்களில் வங்கிகள், வங்கி தொடர்பாளர்களை அமர்த்தும். தற்போது வங்கிப் பணி சேவையைப் பயன்படுத்தாத குடும்பங்களின் சரியான எண்ணிக்கை பற்றிய விவரம் வங்கிகளிடம் இல்லை. ஆனால், அது, சுமார் 1.5 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் நகர்ப்பகுதி மையங்களில், முன்னணி மாவட்ட மேலாளர்கள், அனைத்துக் குடும்பங்களையும் வங்கிப் பணி சேவையின் கீழ் கொண்டு வருவதற்காக, மையத்திலுள்ள அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைத்து செயலாற்றுவதற்குப் பொறுப்பாவர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அந்த மையத்திலுள்ள நகர்ப்பகுதி குடும்பங்களின் 150% கணக்குகளையாவது தொடங்குவதன் மூலம் நகர்ப்பகுதி மைய ஒருமுகப்படுத்தல் அளவீடு செய்யப்படும்.

7.1.6 வங்கி தொடர்பாளர் செயல்படும் முறை:

ஊரகப் பகுதி மற்றும் நகர்ப்பகுதிகளிலுள்ள வங்கி தொடர்பாளருக்கு, கணினிகள் மற்றும் சிறு பணம் வழங்கும் இயந்திரம், உயிரி அளவீட்டு சாதனங்கள் (ஸ்கேனர்) பிரிண்டர், வலைத்தள கேமரா, இணையதள இணைப்பு வசதி உட்பட தேவைப்படுகிற உள் கட்டமைப்பு வசதி முழுமையாக செய்து கொடுக்கப்படும். வங்கி தொடர்பாளர், ஆன்லைன் முறையில் கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இணையதள இணைப்பு வசதி இன்றியமையாததாகும். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இணைப்பு வசதி தொடர்பான சில பிரச்சினைகள் இருக்கலாம். அதை உடனடியாகத் தீர்வு செய்ய வேண்டும். எனவே, தொழில்நுட்பம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்வு செய்ய, BSNL உட்பட பல்வேறு பொறுப்பாளர்கள் அடங்கிய குழு ஒன்று இருக்க வேண்டும். ஒவ்வொரு வங்கி தொடர்பாளருக்கும், அடிப்படை வங்கிப் பணி, காப்புறுதி, ஓய்வூதியப் பயன்கள் பற்றியும், வாடிக்கையாளர்களைக் கையாளுவது பற்றியும் முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக இடர்ப்பாடு மிக்க ஊரகப்பகுதிகள் தொலை தூரப்பகுதிகளில் தடையற்ற வங்கிப் பணி சேவையை வழங்க இயலும் வகையில், வங்கி தொடர்பாளர்களுக்கு உறுதியளிக்கப்படும். தொலைதூரத்தில் உள்ள வங்கி தொடர்பாளருக்கு, மாதமொன்றுக்கு, குறிப்பிட்ட தொகையான ரூபாய். 5,000/- மற்றும் வேறுபட்டத்தக்க அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் பற்றுவரவு அடங்கிய ஊதியம் வழங்குமாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய அமைப்பு பற்றி முடிவு செய்கிறபோது, வாடகை, மின் கட்டணம், இணையதள இணைப்பு வசதி, பயணச் செலவு ஆகியவை குறித்த செலவுகளையும் கணக்கில் காட்டுவது உறுதி செய்யப்படும்.

7.1.7 வங்கி தொடர்பாளருக்கான தகுதியுடைமை:

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பணி ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளர்கள், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்ற அரசு / இராணுவப் பணியாளர்கள், கிரானா கடைகள், PDS, PCOக்கள், CSCக்கள், அரசு சாரா அமைப்புகள் / பரஸ்பர நிதி நிறுவனங்கள் 25 ஆம் பிரிவு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், சிவில் சமுதாய அமைப்புகள், மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்ட முகவர்கள், தனிப்பட்ட பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள், சுய உதவிக் குழுக்களின் அங்கீகாரம் பெற்ற நிருவாகிகள், வைப்பீடுகளை ஏற்காத வங்கி சாராத நிதிநிறுவனங்கள், அஞ்சலங்கள் / அஞ்சல் பணியாளர் / கிராம அஞ்சல் அலுவலர், கூட்டுறவு சங்கங்கள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனுமதிக்கிற ஏனைய பிற தனிநபர்கள் / நிறுவனங்கள், வங்கி தொடர்பாளராக அமர்த்தப்படலாம். கிராமங்களிலுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், ஏனைய தகுதியுடைமை நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு, வங்கி தொடர்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட உடையமைப்பு இருக்கும். இதில் சிறிய சட்டை, தொப்பி, பை ஆகியவை அடங்கியிருக்கும். இந்த உடைகளில் திட்டத்தின் அடையாளச்சின்னம் மற்றும் வங்கியின் அடையாளச் சின்னம் காணப்படும். வங்கி தொடர்பாளர்கள், கிராம அளவில் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதிசெய்ய அவர்கள் ஆற்றுகிற பணிகளுக்கான ஊதியம் தவறாமலும், உரிய காலத்திலும் வழங்கப்பட வேண்டும்.

7.1.8. அனைத்து வங்கிகளும் வங்கி தொடர்பாளர்களுக்கு, சாதனங்களுக்காக, குறைந்த பட்சம் ரூபாய் 50,000/-, நடைமுறல் மூலதனமாக ரூபாய் 25,000/- வாகனங்களுக்கான கடனாக ரூபாய் 50,000/- நிதியுதவி வழங்க வேண்டும். இதற்கான திட்டம் ஒன்று இணைப்பு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.1.9. மாறுபட்ட வங்கி தொடர்பாளர் அமைப்பு பின்வருமாறு இருக்கலாம்.

7.1.9.1. வங்கியால் நேரடியாக நியமிக்கப்படுகிற தனிப்பட்ட வங்கி தொடர்பாளர்.

7.1.9.2. பொது சேவை மையங்களைப் பயன்படுத்துகிற கட்டமைப்பு.

7.1.9.3. தனியார் பங்கேற்பு மூலம் நிறுவன வங்கி தொடர்பாளர் நிறுவனங்கள், இந்த ஏற்பாட்டு முறையில் வங்கிகளுக்கான நிருவாகம், ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, பல அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற அனுகூலங்கள் இருந்த போதிலும், இந்த அம்சங்கள் பல சமயங்களில் தொலை தூர வங்கி தொடர்பாளர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.

7.1.9.4 கார்பொரேட் வங்கி தொடர்பாளர் நிறுவனங்களை அமர்த்துகிற போது, அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கான ஊதிய அமைப்பு, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான காலவரையறை ஆகியவற்றை அந்தந்த வங்கிகள் உறுதிசெய்யும்.

7.1.10, செல்பேசி மூலம் நடைபெறுகிற வங்கிப்பணி

விரிவான கட்டமைப்புப் பணி மூலம் அடிப்படை நிதிசார்ந்த சேவைகளை வழங்குவது குறித்த அமைச்சகங்களுக்கிடையிலான குழு, வங்கிகள், செல்பேசி மற்றும் ஆதார் அட்டையுடன் இணைந்த கணக்குகளை உருவாக்கத் திட்டமிட்டது. இந்தக் கணக்குகள் குறித்த அடிப்படை நிதிசார்ந்த பற்று வரவுகளை "செல்பேசி வங்கிப்பணி POS"ஐ பயன்படுத்தி PIN ஏற்பாட்டு முறை அடிப்படையிலான செல்பேசி மூலம் நிறைவேற்றலாம். செல்பேசி வாயிலான வங்கிப்பணி, 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த சேவையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, இந்த சேவையை தொடங்குவதற்காக 3 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், 5 தொலை தொடர்பு சாராத நிறுவனங்களுக்கும் அனுமதி-யளித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம், "ஏர்டெல் மணி" என்ற வணிகப்பெயரின் கீழும், வோடபோன் நிறுவனம், வோடபோன் எம். பெசா என்ற வணிகப்பெயரின் கீழும், ஐடியா நிறுவனம், "ஐடியா மணி" என்ற வணிகப் பெயரின் கீழும் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவை,

முறையே 80,000, 70,000 மற்றும் 8,000 முகவர்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. இந்த வங்கி தொடர்பாளர்களில் 80 சதவீதத்தினர் ஊரகப் பகுதிகளில் உள்ளனர். எம்.பெசா சேவையைப் பொறுத்த நேர்வில், வணிக வங்கிகள் (எடுத்துக்காட்டு ஐசிஐசிஐ வங்கி) அளிக்கிற செல்பேசி வங்கி சேவை, பண மாற்றம், பட்டிகளுக்கான தொகை செலுத்துதல், ரொக்கத்தை திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய சேவையைப் பெறுகிற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் ஆகும். செல்பேசிகள் மற்றும் முன்னரே தொகை செலுத்தும் செல்பேசி ஏற்பாடுகள் ஆகியவை, பொருளாதார ரீதியாக அரவணைக்கும் இயக்கத்தின் கீழ் குடும்பங்களைக் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்படும்.

7.1.11 தேசிய ஒருமுகப்படுத்தப்பட்ட USSD அடித்தளம்

USSD அடிப்படையிலான செல்பேசி வங்கிப்பணியை அனைத்து GSM கைபேசிகளிலும் (தற்போதுள்ள 900 mn களில் 93%) மேற்கொள்ளலாம். USSD செல்பேசி வங்கிப்பணி மூலம் வங்கி இருப்பு குறித்த விசாரணை, சிறிய கணக்கு விவர அறிக்கை பண மாற்றம் போன்ற சேவைகள் அளிக்கப்படும்.

NPCI, #99# என்ற ஒரு குறுகிய குறியீட்டைக் கொண்டு அனைத்து வங்கிகளுக்கும் ஒரு நுழைவாயிலாக அமையவுள்ளது. தற்போது அனைத்து திறன்திறன் (ஸ்மார்ட்) செல்பேசிகளிலும் வங்கிப்பணி செயல்முறை ஏற்கெனவே கையாளப்பட்டு வந்தது. அடிப்படை வசதி மட்டுமே கொண்ட செல்பேசிகளும் தற்போது இந்த அடித்தளத்தின் கீழ் கையாளப்பட்டு வருகின்றன. USSD அடிப்படையிலான செல்பேசி வங்கிப்பணியை, 28.08.2014 முதல் தொடங்கக் கருதப்பட்டுள்ளது. இந்த சேவையை, முதற்கண் 40 வங்கிகள் வழங்கும். பின்னர், 100 வங்கிகள் இந்த சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும். 11 தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

செயல்திட்ட அம்சங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு

- துணை சேவைப்பகுதிகளுடன் நாடு முழுவதற்குமான திட்டமிடல் : மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் மாவட்ட அளவில் துணை சேவைப்பகுதிகளைக் கண்டறியும் பணி ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது.
- வெவ்வேறு வங்கிகளுக்கு, துணை சேவைப் பகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மையமும் நீடித்து இயங்குவதைக் கருத்திற்கொண்டு, முந்தைய இயக்கத்தின் போது, வங்கி தொடர்பாளர்களால் உள்ளடக்கப்பட்ட 2000 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள 74,351 கிராமங்களில் குறைந்தபட்சம் 1+1 அல்லது 1+2 என்ற பணியாளர் எண்ணிக்கையுடன், உறுதியான கட்டிட வசதிகொண்ட வங்கிக் கிளையை அமைப்பதற்கு வங்கிகள் பாடுபட வேண்டும். இதனை, 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலஅளவில் படிப்படியாக மேற்கொள்ளலாம்.
- நிதிப் பணிகள் துறையினர் வலைவாசல் மூலம் கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது, இந்த துணை சேவைப்பகுதிகளை அமைப்பதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பதிவு செய்யும்.

7.2. உரிய வயதடைந்த ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கைத் தொடங்குதல்:

அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்குவதில் தொடங்கி, உரிய வயதடைந்த அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை கணக்கு (BSBDA) 0 இருப்புடன்) வகை செய்வதை இத்திட்டத்தின் இரண்டாம் அம்சம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் பொருளாதார ரீதியான அரவணைப்பு இயக்கம், அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் தொடங்குவதென்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளின்படி, 2014 மார்ச் மாதத்திற்குள், 242 மில்லியன் அடிப்படை சேமிப்புக் கணக்குகள்

தொடங்கப்பட்டன .
(<http://www.rbi.org/scripts/BS-SpeechesView.aspx?Id=862>)

நமது நாட்டிலுள்ள 24.67 கோடி குடும்பங்களுள், 14.48 குடும்பங்கள் வங்கிப் பணி சேவையைப் பெற்றுள்ள என்று 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மதிப்பீடு செய்தது. பொதுத்துறை வங்கிகளிடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9.17 கோடி ஊரகக் குடும்பங்களுள், 5.23 கோடி குடும்பங்கள், 31.05.2014 ஆம் நாளுக்குள் வங்கிப்பணி சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று பொதுத்துறை வங்கிகள் மதிப்பீடு செய்துள்ளன. (வங்கிவாரியான விவரங்கள் இணைப்பு 5ல் உள்ளன) சுமார் 3.94 கோடி ஊரகக் குடும்பங்களை, பொதுத்துறை வங்கிகள், வங்கிப்பணி சேவையின் கீழ் கொண்டு வர வேண்டியுள்ளது. மேலும், வட்டார ஊரக வங்கிகளும், அவற்றிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3.97 கோடி குடும்பங்களுள், சுமார் 1.99 கோடி குடும்பங்களை வங்கிப்பணி சேவையின் கீழ் கொண்டு வந்துள்ளன. அவை, 1.98 கோடி குடும்பங்களை வங்கிப்பணி சேவையின் கீழ் கொண்டுவர வேண்டியுள்ளன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் வட்டார ஊரக வங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை ஒன்றாகச் சேர்த்து பார்க்கும்போது, சுமார் 5.92 கோடி ஊரகக் குடும்பங்களை வங்கிப்பணியின் கீழ், இன்னும் கொண்டு வரவேண்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சில நேர்வுகளில், கள அளவிலான தகவல் பொருந்தாமையைக் கருத்திற் கொண்டு, ஊரகப் பகுதிகளில் வங்கிப் பணியின் கீழ் கொண்டு வர படாத சுமார் 6 கோடி குடும்பங்கள் வங்கிப் பணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்பகுதிகளிலும் வங்கிக் கணக்கு தொடங்கப் படாத குடும்பங்களையும் வங்கிப் பணியின் கீழ் கொண்டுவர வேண்டும். பழைய மதிப்பீட்டின் படி, சுமார் 1.5 கோடி எண்ணிக்கையுள்ள, நகர்ப்பகுதிகளிலுள்ள, வங்கிப் பணியின் கீழ் வராத குடும்பங்கள் வங்கிப் பணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

2014 பிப்ரவரி மாதம் - ஆதார் ஒரு முகப்படுத்தப்பட்ட தொகை வழங்கல் அமைப்பு குறித்த நடந்த நிலக்கனி அறிக்கையின்படி, மற்றொரு வகையைச் சேர்ந்த பெரும்பாலும் ஊரகப் பகுதியைச் சேர்ந்த குறைந்த வருவான முள்ள கல்வியறிவு பெறாத வாடிக்கையாளர்களுக்கு திறன் திறன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப் பட்டுள்ளன. இவை, வங்கி தொடர்பாளர் மூலம் இயக்கப் படுகின்றன. தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் செயல்படுத்தப்படகிற இப்புத்தாக்க முறையின் வாயிலாக, முதன் முறையாக, வங்கிப்பணி செயல்படுத்தப்படாத பகுதிகள் மற்றும் வங்கிக் கணக்கு தொடங்கப்படாத மக்கள் ஆகியோரை வங்கிப் பணியின் கீழ் கொண்டு வருவது சாத்தியமாயிற்று. இருப்பினும், இந்த தொழில்நுட்ப உத்தியின் காரணமாக, வாடிக்கையாளர்கள், பிற வழிகளில் தங்களுடைய வங்கிக் கணக்கைத் தொடங்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முறையிலள்ள இடர்ப்பாட்டினால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்-லிருந்த அடிக்கடி பணம் முழுவதை திரும்பப் பெற்று விடுகின்றனர். இந்த நிலை தற்போதைய திட்டத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆதார் திட்டம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீட்டிக்கப்படுகிற போது, வங்கி தொடர்பாளர் உள்ள வங்கி கிளைகளில் பற்று அட்டை, ஆதார் அட்டை மூலம் தொகை வழங்கப்படுகிற முறை ஆகிய இரண்டின் வாயிலாக, வங்கிக் கணக்கு இயக்கப்படுவதற்கு இடையே தொகை வழங்குவது உறுதி செய்யப்படும்.

கடந்த காலங்களில் துவக்கப்பட்ட கணக்குகள், அவை செயல்படத்தக்க என்று வங்கிகள் அறிந்து கொள்ளும் வகையில் வணிக நடவடிக்கைகளைப் போதிய எண்ணிக்கையில் மேற்கொள்ளவில்லை. அத்தகைய கணக்குகள் முறையான இணைப்பு வழிவகைகளின்றி தன்னந்-தனியவையாக துவக்கப்பட்டமையே அதற்குக் காரணம். தற்போதைய திட்டத்தின் கீழ், அதனுடைய ஆறு அம்சங்கள் அணுகுமுறை வாயிலாக இந்த முரண்பாடு களையப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,

நெகிழ்வுத்தன்மை எனும் நற்பலகைப் பெறுவதற்கு ஏதுவாக கணக்குகள் தானியங்கி பணம் வடி பொறியுடன் செயல்படத்தக்கனவாக அமையப் பெறுகின்றன. இயக்கத்தின் இந்த அம்சத்தின் கீழான அணுகுமுறை கீழ்க்கண்டவாறு இருக்கும்.

7.2.1. இருப்பாக தொகை வைத்துக் கொள்ளாமலேயே சேமிப்புக்கணக்கு துவக்குதல். கணக்குகள் துவக்குவதை எளிமைப்படுத்தும் பொருட்டு வங்கியல் மின்னியல் வழி நமது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (e-KYC) அணுகுமுறையைக் கைக்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. e-KYC அணுகுமுறை வசதிகள் செயல்படுத்தாத வங்கிகள் அவற்றை BC நிலவரையிலும் ஒன்றிணைக்க வேண்டும்.

7.2.2. இத்திட்டத்தின் கீழ் கணக்குத் துவக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் காலத்தைக் குறைப்பதற்காக, ஒரு பக்க அளவிலான கணக்குத் துவக்கும் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை இணைப்பு 8ல் காணலாம். அனைத்து வங்கிகளும் தம்மது கணக்குத் துவக்கும் படிவங்களில் பொருத்தமான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

7.2.3. சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ஒவ்வொரு வருக்கும் ATM அட்டை வழங்கப்படும். இந்த நாட்டில் வேளாண் நில உடமையாளர்களின் எண்ணிக்கை 13.8 கோடி என மதிப்பிடப்பட்டு அவர்களுள் 10.2 கோடி நில உடமையாளர்கள் / விவசாயிகளுக்கு KCC வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இயக்கத்தில், KCC வைத்திருப்போர் அனைவருக்கும் அட்டை வழங்கிடுவதற்கும் விவசாயி அல்லாதோருக்கும் அட்டையும் வழங்கப்படும். இந்த ரூ.1 லட்சம் அளவிளான விபத்துக் காப்பீட்டுத் தொகை உட்பொதியப்பட்டதாக இருக்கும்.

7.2.4. வழங்கப்படவுள்ள அட்டைகளை உற்பத்தி செய்வதிலோ, செயலாக்கப் பெறச் செய்வதிலோ இடர்ப்பாடுகள் ஏதும் இருந்து விடக்கூடாது என்பதையும், அட்டைகளின் உற்பத்தித்திறன் நாளொன்றிற்கு 18 லட்சம் என்பதையும் இந்திய தேசிய வங்கிகள் நிறுவனத்திடமிருந்த உறுதி

செய்யப்பட்டள்ளது. உரிய நபர்களைக் கண்டறிந்து திட்டத்தில் இணைப்பதற்கான திறன் நாளொன்று 7.75 லட்சம் என்கிற அளவில் இருப்பதாகவும் அறியப்படுகிறது.

7.2.5. திட்டத்தில் சேர்க்கப்படாத குடும்பங்களுக்கான கணக்குகளை துவக்குவதற்கு கூட்டுறவு / நகரக் கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பும் பயன்படுத்தப்படக்கூடும்.

7.2.6. இந்தக் கணக்கு, கணக்கு வைத்திருப்போரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதன் மூலம் மைய அரசு / மாநில அரசு / உள்ளாட்சி அமைப்புகள் வழங்கக்கூடிய நேரடிப் பலன்களை உரிய கணக்குகளுக்கு மாற்றம் செய்ய அனைத்தையும் பெறுவதற்கான ஒரே வழியாகக் கொள்ளப்படும். தற்சமயம், சமையல் எரிவாயு வழங்கல் வாயிலாக வழங்கப்பட வேண்டிய நேரடிப் பலன்களை கணக்குகளுக்கு மாற்றும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பற்றிய ஆய்வின் பொருட்டு நியமிக்கப்பட்ட தாண்டே குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரசின் ஏனைய திட்டங்கள் நேரடிப் பலன்கள் கணக்குகளுள் மேற்படி செய்யப்படுவதை தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், அரசுத் துறைகள் வங்கிக்குச் சேர வேண்டிய தரகு தொகையை இன்னமும் செலுத்தவில்லை. சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை நேரடிப் பலன்களை கணக்குகளுக்கு மாற்றுவதென்பது வழக்கமான செயல்பாடு எனக் கருதப்பட்டு அதற்கென தரகு எதுவும் செலவினத் துறையால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே சமயத்தில், வங்கிகளின் கடிதத் தொடர்புச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக ஏனைய திட்டங்களில் 2% தரகு அனுமதிக்கப்படுகிறது. வாடிக்கை - யாளர்கள் குறைகளைக் கையாளுதல் உள்ளிட்ட ஏனைய பல்வேறு பணிகளை இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிமித்தும் வங்கி மேற்கொள்ள வேண்டியிருப்பதாக விவாதித்து செலவினங்கள் துறையிடம் நிதிச்சேவைகள் துறை இப்பொருண்மை குறித்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு பலன் ஏதும் கிட்டவில்லை. நேரடிப் பலன்களை

கணக்குகளுக்க மாறுதல் செய்யும் திட்டங்களை வங்கிகள் முழுமையாக ஏற்று நடத்துவதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு இத்தகைய முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். நேரடிப் பலன்களை கணக்குகளுக்கு மாறுதல் செய்யும் திட்டங்கள் அனைத்திலும் சமையல் எரிவாயுவுக்கு நேரடிப் பலன்களை கணக்குகளுக்கு மாறுதல் செய்யும் திட்டம் மிகவும் பேரளவில் நடைபெற கூடியது என்பதால் அத்தியாயம் மீண்டும் துவக்கப்பட வேண்டும்.

7.2.7. கணக்கு துவக்கப்படும் பொழுது ஆதார் எண். வழங்குவதற்காக பயனாளிகளைச் சேர்க்கின்ற பணியுடன் ஒன்றிணைப்பு ஏற்படுத்தப்படும். இயக்கத்தின் போது உருவாக்கப்படுகின்ற மின்னியல் அடையாள எண்கள் துவக்கப்பட்ட வங்கிக்கணக்குகளுடன் ஈர்த்துக் கொள்ளப்படும். UID எண்கள் உருவாக்கப்பட்ட உடன் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னியல் அடையாள எண்களுக்கு பதிலாக அவை பயன்படுத்தப்படுகின்றன.

7.2.8. நிதி வள அரவணைப்புத் திட்டத்தை வெற்றியுடன் செயல்படுத்துவதற்கு, சமையல் எரிவாயுக்கான நேரடிப் பலன்களைக் கணக்குகளுக்கு மாறுதல் செய்வது உள்ளிட்ட அனைத்து நேரடிப் பயன்களையும் பயனாளிகளின் விளக்குகளுக்கு மாறுதல் செய்யும் முறை பின்பற்றப்படுவதற்கான முயற்சியில் மேற்கொள்ளப்படும். நேரடிப் பயன்களை கணக்குகளில் மாறுதல் செய்வதற்கான திட்டங்களின் பட்டியல் இணைப்பு - 6ல் கொடுக்கப்பட்டுள்ளது.

7.2.9. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மெக்கின்ஸ் ஆய்வு ஒன்று, ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தையும் எண்மமுறை வழங்கல் அமைப்பு முறையுடன் இணைத்து அரசின் வழங்கல் நீரோட்டத்தை தானியங்கி முறையாக்கினால் ஆண்டொன்றிற்கு 22 பில்லியன் டாலர்கள் சேமிக்கக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. அதில் 80% தொகை கசிவுகளின் பால்பட்டது.

7.2.10. தமது பணத்தையும் கடன் வசதிகளையும் மேலாண்மை செய்வதற்கான நிதி ஆளுமைப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாழ்க்கையாளருக்கும் அளிக்கப்படும்.

7.2.11. தகுதிவாய்ந்த அனைத்து குடும்ப-த்தினரும் குறிப்பிட்ட கால அளவிற்குள் கணக்கைத் தொடங்குகிற வகையில், கணக்குகள், முகாம் அடிப்படையிலான முறையில் தொடங்கப்படும். அதன் பின்னர் தொடர்ந்து நடைபெறுகிற அடிப்படையில் கணக்கு தொடங்குகிற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உள்ளூரில் கிடைக்கிற செம்மையான விளம்பரச் சாதனங்கள் மூலம் முகாம் நடைபெறவிருக்கிற நாட்கள் / நாள் அறிவிக்கப்படும். இந்த முகாம்கள், அரசு மற்றும் வங்கி அலுவலர்களின் ஒத்து-மையுடன் நடத்தப்படும். ஒவ்வொரு முகாமின் போதும், கணக்கு தொடங்குவதற்காக, கணக்கு தொடங்குகிற படிவங்கள் மற்றும் ஏனைய எழுதுபொருட்கள் போதிய அளவில் கிடைப்பதை, வணித் தொடர்பாளரும், வங்கி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

7.2.12. ஒரு கிராமத்தில் 100% அளவுக்கு கணக்கு தொடங்குகிற பணி நிறைவடைகிற வரையில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களை வங்கி நடத்த வேண்டியிருக்கலாம்.

7.2.13. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காக, தேசிய ஊரக வாழ்வாதாரக் குழுவின் முயற்சிகளுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கை கோரப்படும்.

7.2.14. வங்கிக் கணக்குகள் மூலம் நிதிப்புழக்கம் ஏற்படுவதற்காக மத்திய அரசின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு (எண்) தொடங்குகிற நடவடிக்கை மற்றும் பொருளாதார ரீதியான அரவணைப்புக் கொள்கை ஆகியவற்றின் ஒரு பகுதியாக, அனைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 மார்ச் மாதம் வரையில், 2014 ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் அனைவரும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காக, மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையாளர், சிறப்பு முகாமைத் தொடங்குவார். பிரதம மந்திரியின் மக்கள் நிதித்

திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கைத் தொடங்காத அனைத்துக் குடும்பங்களும் வங்கிக்கணக்கைத் தொடங்குவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்புடன் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக, மாநில அளவிலான வங்கிக் குழுக்கள் (SLBC), வருங்கால வைப்புநிதி கூடுதல் ஆணையாளரை / வட்டார வருங்கால வைப்புநிதி ஆணையாளர் நிலை |ஐ அதனுடைய உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னணி மாவட்ட மேலாளர்கள், தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் பிரதிநிதியை, மாவட்ட அளவிலான வங்கிக் குழுவில் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு, வருங்கால வைப்புநிதி நிறுவனங்களில் முகாம்களை நடத்தலாம்.

7.2.15. வாடிக்கையாளர், கணக்கைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பின்னர், மனநிறைவளிக்கும் வகையில் சேமிப்பு / வரவு நடவடிக்கையை மேற்கொள்வதன் பேரில், ரூபாய் 5,000/- வரையில் மிகைப்பற்று வழங்கப்படும். இந்த மிகைப்பற்று வசதி, அரசு உருவாக்கக் கருதியுள்ள கடன் உத்தரவாத நிதியில் அடங்கும். இது பற்றி இந்த ஆவணத்தின் 7.4 ஆம் பிரிவில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு-களுக்கு, அடிப்படை வீதம் +2% அல்லது 12% இவையிரண்டில் எது குறையோ அது வழங்கப்படும் (கடன் உத்தரவாத நிதிக்கு வழங்கப்படவுள்ள கட்டணம் உட்பட) வட்டி வழங்குவதற்கு உதவுகிற வகையிலும், கணக்கு, இயக்கப்படாமல் இருப்பதைக் குறைக்கிற வகையிலும் அரசு வழங்குகிற அனைத்து பயன்களும் இந்தக் கணக்கிற்குள் வருமாறு செய்யப்படும்.

7.2.16. குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்குகிற வசதிகள் குறித்து துல்லியமான அறிக்கை அளிப்பதற்காக, வங்கிகள், முகாம் தொடங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும்.

7.2.17. ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்குள் வங்கிக் கணக்கு வகை செய்யப்படுகிறபோது, மாவட்ட மாஜிஸ்ட்ரேட், அது குறித்து சான்றிதழ் ஒன்றை வழங்குவார்.

அந்த மாவட்டத்தில் 100% கணக்கு தொடங்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்படும். அதைப்போன்றே ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டிருந்தால் அந்த மாநிலம், 100% கணக்கு தொடங்கிவிட்ட மாநிலமாக அறிவிக்கப்படும்.

- செயல்திட்டங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு
- ஊரகப் பகுதிகளில், சுமார் 6 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டியுள்ளது.
- மேலும் வங்கிக் கணக்கு தொடங்காத ஊரகப் பகுதியிலுள்ள சுமார் 1.5 கோடி மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டியுள்ளது.
- வங்கிக் கணக்கு எதுவும் வைத்திராத மக்களைக் கண்டறிதல்
- இயங்காத வங்கிக் கணக்குகளை மீண்டும் இயக்கச் செய்தல்
- முகாம் அடிப்படையில், கிராம அளவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல்
- முகாம் அடிப்படையில், நகர்ப் பகுதிகளில், வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல்
- கிலான் கடன் அட்டை கணக்கு வைத்திராத அனைவருக்கும் ரூபாய் அட்டை வழங்கப்படும். கிலான் கடன் அட்டை பயனீட்டாளர்களுக்கு, பழைய முறையிலான பாஸ் புத்தகத்திற்கு பதிலாக, ரூபாய் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர வசதி மூலம் பணம் பெறும் அட்டைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர் பெயர் & ஆதார எண்ணுடன் கூடிய சொந்தப்பயனுக்கான அட்டைகள் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- பணம் எடுப்பது, தொகை செலுத்துவது மற்றும் வங்கிகள் மூலம் பண மாற்றம் செய்வது ஆகியவற்றுக்கு செல்பேசி மூலம் வங்கிப்பணியை மேற்கொள்ளுதல்
- மேலும், பொருளாதார ரீதியான அவணைப்பை விரிவு படுத்துவதற்காக, செல்பேசி வசதி பயன்படுத்தப்படும்.

7.3. நிதிசார்ந்த அறிவு - கடன் பற்றிய கலந்தாய்வு - பொருளாதார ரீதியாக

அரவணைக்கப்பட்ட பிரிவினரிடையே நிதி சார்ந்த அறிவு வளத்தைப் பெருக்குவதற்காக, நிதிசார்ந்த அறிவு மையங்கள் மற்றும் அமைப்பை ஏற்படுத்துதல்

இந்த முக்கியமான அம்சம், மக்களை, நிதி சார்ந்த திட்டமிடல் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றுக்கு மக்களை ஆயத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கடனைப் பெறுவதற்கு முன்னர், முறையான நிதி சார்ந்த ஏற்பாட்டு முறை, சேமிப்பு, கடன், உரியகாலத்தில் திருப்பிக் செலுத்துதல், ஒரு சிறந்த கடன் வரலாற்றை உருவாக்குதல் ஆகியவை குறித்து மக்கள் அறியும்படி செய்ய வேண்டும் என்பது நுண் நிதியுதவி நிறுவனங்கள், சுய உதவிப் குழுக்கள் ஆகியவற்றின் அனுபவத்திலிருந்து தெரிய வந்துள்ளது. நிதி சார்ந்த அறிவு / கல்வி மற்றும் கடன் பற்றிய கலந்தாய்வை "இலவசமாக அளிக்கிற நிதிசார்ந்த அறிவு மையங்களை அமைப்பது, நிதி சார்ந்த அறிவைப் பரவலாக்குவதற்கான முக்கிய - மான முறைகளுள் ஒன்றாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, 2013 மார்ச் மாத இறுதி நிலவரப்படி, 718 நிதிசார்ந்த அறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2012-13 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு முகாம்கள் / கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகள் மூலம் மொத்தம் 2.2 மில்லியன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான நிதி சார்ந்த அறிவு மையங்கள் அமைக்கப்படவில்லை. தற்போதைய திட்டம், நிதி சார்ந்த அறிவு மையங்களை, வளர்ச்சி வட்டாரம் அளவுக்கு விரிவுபடுத்தக் கருதுகிறது. கடன் வசதியைப் பெறுதல், முறையான நிதி ஏற்பாட்டு முறையின் சுரண்டலிலிருந்து வெளியே வருதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

7.3.1. பொருளாதார ரீதியான அரவணைப்புக்கு, நிதிசார்ந்த அறிவு, ஒரு முன் தேவையாக உள்ளது. அது, சமுதாயத்தின் நிதிச் சேவைகள் சென்றடையாத மற்றும் குறைவாகச் சென்றடைந்துள்ள பிரிவினரை, நிதிச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் நிதிச் சந்தைகள், தற்போது, நுகர்வோருக்கும், பலவிதமான விருப்புரிமை - களை

வழங்குகின்றன. ஆனால், தெரிவிக்கப் பட்ட விருப்புரிமைகளை, நுகர்வோர் தெரிவு செய்வதற்கு, அறிவு, இன்றியமையாததாகும். இது, நிதி சேவைகளின் தேவையை உருவாக்க உதவும்.

7.3.2. இந்தியா போன்று வேறுபட்ட சமுதாய மற்றும் பொருளாதார தோற்றத்தைக் கொண்ட நாடுகளில், செல்வ ரீதியாக வறிய நிலையிலுள்ள, வறுமைக்கோட்டில் வாழ்கிற மற்றும் நிதி சார்ந்த பிரச்சினைகளால் தொடர்ந்து கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிற மக்களுக்கு நிதிசார்ந்த அறிவு அவசியமாகிறது. நன்கு உறுதியான நிதி சார்ந்த அறிவு அவசியமாகிறது. நன்கு உறுதியான நிதி சார்ந்த விழிப்புணர்வைப் பெற்றிராத, வங்கிக் கணக்கைத் தொடங்காத ஏழை, எளிய மக்கள், அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

7.3.3. இந்தியா, தொழில்நுட்ப உத்தி, ஒழுங்குமுறை, ஏற்பாட்டு முறைகள் ஆகியவற்றின்படி, உலகிலேயே மிகவும் செம்மை வாய்ந்த நிதி அங்காடிகளைப் பெற்றுள்ளது. கல்வி அறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றுடன் இந்தியா, வளர்ந்து வருகிற ஒரு நாடாக இருப்பதால், நிதி சார்ந்த அறிவு, மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பொருளாதார ரீதியான அரவணைப்பு, உலகளாவிய பொருளாதாரத்தின் நிதி சார்ந்த ஸ்திரத்தன்மை ஆகியவை மேம்படுத்துவதற்கு, நிதி சார்ந்த அறிவு ஒரு பாலமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், குறைந்த கல்வியறிவு, மக்கள் தொகைப் பெருக்கம், ஆகியவற்றைக் கருதிப் பார்க்கும்போது, வழக்கமான நிதிசார்ந்த அமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு நிதி சார்ந்த அறிவு, பெரிதும் அவசியமாகிறது.

7.3.4. இந்தியாவில், சேமிப்பு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில், சிறப்பானதாக இருப்பினும், சேமிப்பு, முதலீடு செய்யப்படுகிறவிடத்து கவலையளிப்பதாக உள்ளது. மேலும், இந்தியர்களில் சிறுபான்மையினர் மட்டுமே கட்டாயமான மற்றும் / அல்லது அரசு

நிதியுதவியளிக்கிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு மட்டுமே வலைகளின் கீழ் வருகின்றனர். ஒரு நாட்டின் சேமிப்பாளர்களை, அந்த நாட்டின் முதலீட்டாளர்களாக, நாம் மாற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும், வருங்காலத் தேவைகளுக்காக, பணத்தை சேமிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான நேரங்களில், வீட்டுக்கான வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரிக்காமலும் தனிப்பட்ட தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காமலும் உபரியாக உள்ள பணத்தை சேமிக்கின்றனர்.

7.3.5. நிதிசார்ந்த அறிவின்மையின் விளைவு

ஏழை, எளிய மக்கள், வேலை செய்வதற்கான திறன் இல்லாத போதிலும் கடன் பெறுகின்றனர் என்பதை நுண்ணிதியுதவி ஏற்பாட்டு முறையில் அண்மையில் ஏற்பட்ட அனுபவங்கள் காட்டுகிறது. உழவர்களும் கடன் பெறுகின்றனர். ஆனால் அவர்களால் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. கடன் பிரச்சினைகள் காரணமாக பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொருளாதார ரீதியான அரவணைப்பும், நிதி சார்ந்த அறிவும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், அது, ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்கள், மிகுந்த பிரச்சினைக்கு ஆளாகிவிடுவர்.

7.3.6. தேசிய பிணையங்கள் அங்காடி நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து நிதித்துறை நெறிப்படுத்துவோரின் ஆதரவுடன், தேசிய நிதி சார்ந்த கல்வி மையத்தை அமைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, செபி (SEBI), IRDA, PFRDA, FMC ஆகியவை நிதிசார்ந்த அறிவு மற்றும் அரவணைப்பை, ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் மூலம் விரைவுபடுத்தும்.

7.3.7. "வைப்பீட்டாளர் கல்வி & விழிப்புணர்வு நிதித் திட்டம் 2014" என்ற திட்டம் ஒன்றை, இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. 10 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட கால அளவு வரையில் கோரப்படாத வைப்பீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதி, நிதி சார்ந்த அறிவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக பயன்-

படுத்தப்படலாம். இத்தொகையைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கலந்தாலோசிக்கப்படும்.

7.3.8. நிதிசார்ந்த அறிவைப் பெறுகிற நோக்கத்துடன் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ஊரக வாழ்வாதாரக் குழு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்பகுதி வறுமை தணிப்பு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்பகுதி வாழ்வாதாரக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு கோரப்படும். இதற்காக, தேசிய ஊரக வாழ்வாதாரக் குழு, தேசிய நகர்ப்பகுதி வாழ்வாதாரக் குழு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிற அரசு சாரா அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளப்படலாம்.

7.3.9. வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக நடத்தப்படவுள்ள முகாம்களின் போது, தானியங்கி பணம் வழங்கி இயந்திரத்தில் பயன்படுத்தும் அட்டையை செயல்படுத்துவது பற்றிய அடிப்படை அறிவும், மிகைப்பற்றை திருப்பிச் செலுத்துவது குறித்த பயன்களும் பற்றி அறிவுறுத்தக் கருதப்பட்டுள்ளது.

7.3.10. ஊரகக் கிளைகளில் நிதிசார்ந்த அறிவு புகட்டும் பிரிவுகளை அமைக்கக் கருதப்பட்டுள்ளது.

7.3.11. நிதி சார்ந்த அறிவுப் புத்தகம், இந்திய வங்கி சங்கம் மூலம் தரப்படுத்தப்படும். இது, பின்னர் பரவலாக்கப்படுவதற்காக, வட்டார மொழிகளில் மாற்றப்பட வேண்டும்.

7.3.12. நிதிசார்ந்த அறிவைப் பரவலாக்குவதில், JLGக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் உதவி புரியும். JLG / சுய உதவிக் குழுக்கள் மூலம், நிதிசார்ந்த அறிவு புகட்டும் முகாமைக் கண்காணிப்பது "நபார்டின்" மாவட்ட வளர்ச்சி மேலாளரின் பொறுப்பாக இருக்கும். மாநில அளவில் இத்தகைய கண்காணிப்பிற்கு, "நபார்டின்" தலைமை பொது மேலாளர் பொறுப்பாவார்.

செயல்திட்டங்கள் பற்றிய சுருக்கக்குறிப்பு :

- நிதிசார்ந்த அறிவு மற்றும் கடன் பற்றிய கலந்தாய்வு ஆகியவற்றின் வளவாய்ப்பை, வளர்ச்சி வட்டாரம் அளவில் சீரமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல்.
- அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்-

தாலோசித்து அறிவுசார்ந்த பயிற்சி குறித்த பாடத்தை இறுதி செய்தல்.

- காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்ப உத்தியை செம்மையான முறையில் பயன்படுத்துதல்.
- கண்காணித்தல் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்

7.4 கடன் உத்தரவாத நிதி :

கடன் உத்தரவாத நிதியை உருவாக்குவது இத்திட்டத்தின் நான்காவது அம்சமாகும். அதனை, தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தில் இடம் பெறச் செய்யக் கருதப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளின்படி, 2014 மார்ச் வரையில், 5.90 மில்லியன் அடிப்படை வங்கிக் கணக்குகள், ரூபாய் 16 பில்லியன் (இந்தப் புள்ளிவிவரங்கள், 2013 மார்ச்சில் முறையே 3.92 மில்லியன் மற்றும் 1.55 பில்லியன் ஆகும்). இருப்பினும், இத்தகைய 242 மில்லியன் கணக்குகள், 2014 மார்ச்சுக்குள் தொடங்கப் பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, இந்தக் கணக்குகளில் மிகச் சிறிய அளவே மிகைப் பற்று வசதி பெறப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் பின்வருபவையாக இருக்கலாம்.

- ஒவ்வொரு கணக்கிற்கும் ரூபாய் 2,500/- மூலதனம். அதுவும் கூட தெரிவு செய்யப்படுகிற அடிப்படையில்
- அத்தகைய கணக்குகளில் வங்கிகள் காண்கிற குறைபாடுகள், அவர்களை, கடன் பெறுவதில் வெட்கம் கொள்ளச் செய்கின்றன.

7.4.1. முன்னிலைப்படுத்தி காட்டுகிற ரூபாய் 5,000/- வரையிலான மிகைப்பற்று வழங்கல், பன்முகப் பயன்களைப் பெற்றுள்ளது அவையாவன :

7.4.1.1. இந்த நிதி, ஏழை எளிய கடன் பெற்றவர்கள், உடல்நலம், பயிர் சாகுபடி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பேருதவியாக இருக்கும். கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் ஏழை எளிய மக்களை, கடன் கொடுப்பவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பது இதன் நோக்கமாகும்.

7.4.1.2. இந்தக் கணக்கை நிருவகிக்கக் கற்றுக் கொள்வது, கடன் பெறுவதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் கடன் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். அவர்கள், வருங்காலத்தில் அவர்களுடைய தேவை-களுக்காக கடன் பெற முனைகிறபோது, வங்கி அவர்களுக்குக் கடன் வழங்குவது குறித்து மதிப்பீடு செய்ய இது உதவும்.

7.4.1.3. ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பின்னர், அவர், மன நிறைவளிக்கிற வகையில் வங்கிக் கணக்கை / சேமிப்புக்கணக்கை இயக்குவது / வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதன் பேரில், ரூபாய். 5,000/- வரையில் மிகைப்பற்று வழங்கப்படும். (இது கடன் மட்டுமேயாகும். மானியம் அல்ல).

7.4.1.4. ஓராண்டுக்கும் மேலாக, சிறந்த முறையில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளரின் நடவடிக்கையைப் பரிசீலித்து, அவருக்கு அதிக அளவு கடன் வழங்குவது பற்றி வங்கிகள் கருதிப் பார்க்கலாம்.

7.4.2. அடிப்படை வங்கிக் கணக்குகளில், மிகைப்பற்றுகளில் தொகை செலுத்தத் தவறியதற்காக, உத்தரவாதம் அளிப்பதற்கு, தொடக்கத்தில் ரூபாய் 1,000 கோடி மூல நிதியுடன், கடன் உத்தரவாத நிதி ஒன்றை, தற்போதைய திட்டம் உருவாக்கக் கருதியுள்ளது. 2013 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி, 18.2 கோடி அடிப்படை வங்கிக் கணக்குகள் உள்ளன. முகாமின் இறுதிக்குள் மேலும் 7.5 கோடி கணக்குகள் தொடங்கப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 கோடி குடும்பங்களுள் 12 கோடி, கிஸான் கடன் அட்டை பெற்றவர்களாவர். எனவே, எஞ்சியுள்ள 13 கோடி குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5,000/- வரையில் மிகைப்பற்று வழங்கினால், ரூபாய். 65,000 கோடி செலவு ஏற்படும். 2/3 பங்கு குடும்பங்கள், மிகைப்பற்றைப் பெறுவதாக ஊகித்தால், ரூபாய் 43,000 கோடி செலவு ஏற்படும். 1:10 என்ற உயர்த்தப்பட்ட வீதாச்சாரத்தைப் பயன்படுத்தினால் ஒரு கால அளவில்,

எங்களுக்கு ரூபாய் 4300 கோடி தேவைப்படும். எனவே, தொடக்கத்தில், ரூபாய் 1,000 கோடி மூல நிதியை உருவாக்கக் கருதப்பட்டுள்ளது. இந்த மூலநிதி, மத்திய அரசுக்கு நடுநிலை வரவு – செலவுத் திட்டமாகவும் "நபாட்டு" பராமரித்து வருகிற பொருளாதார ரீதியான அரவணைப்பு நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுகிற திட்டமாகவும் இருக்கும்.

செயல் திட்டங்கள் பற்றி சுருக்கக் குறிப்பு :

கடன் உத்தரவாத நிதியை அமைத்தல்

7.5. நுண் காப்புறுதி :

மக்களுக்கு நுண்காப்புறுதி வசதி செய்து கொடுப்பது இத்திட்டத்தின் ஐந்தாவது அம்சமாகும். சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரிடையே காப்புறுதித்திட்டத்தை மேம்படுத்துவதற்காக, காப்புறுதி முறைப் படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையம், நுண் காப்புறுதி பாலிசி என்றழைக்கப்படுகிற ஒரு சிறப்பு வகை காப்புறுதி பாலிசியை உருவாக்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு IRDA நுண் காப்புறுதி ஒழுங்குமுறை விதிகள், நுண் காப்புறுதியை வரையறுக்கிறது மற்றும் கையாளுகிறது. நுண்காப்புறுதி பாலிசியில், ரூபாய் 50,000/- அல்லது அதற்குக் குறைவான உறுதியளிக்கப்பட்ட தொகையுடன் கூடிய பொது காப்புறுதி பாலிசி அல்லது ஆயுள் காப்புறுதி கொள்கை அடங்கியிருக்கலாம்.

பொதுவான நுண் காப்புறுதி பாலிசியில் பின்வருவன அடங்கியிருக்கலாம்.

- உடல்நலக்காப்புறுதி ஒப்பந்தம்
- 1. குடிசை 2. கால்நடை 3. கருவிகள் அல்லது சாதனங்கள் அல்லது 4. ஏதேனும் தனிநபர் விபத்து ஒப்பந்தம்

இவை, தனிப்பட்ட வகையில் அல்லது குழு அடிப்படையில் இருக்கலாம்.

நுண் ஆயுள் காப்புறுதி பாலிசியில் பின்வருவன அடங்கியிருக்கலாம்.

- பிரிமியத் தொகையைத் திருப்பிக் கொடுத்தல் அல்லது திருப்பிக் கொடுக்காமல் குறித்த கால காப்புறுதி ஒப்பந்தம்

- ஏதேனும் அறக்கட்டளை காப்புறுதி ஒப்பந்தம் அல்லது

- உடல்நலக் காப்புறுதி ஒப்பந்தம்

இவை, விபத்து நிவாரணப் பயன் அல்லது விபத்து நிவாரணப் பயனின்றி இருக்கலாம்.

தனிப்பட்ட வகையில் அல்லது குழு அடிப்படையில் இருக்கலாம்.

7.5.1. காப்புறுதி செய்தவர்களுக்கு கூட்டுப் பயனை அல்லது தொகுப்புப் பயன்களை அளிப்பதற்காக, காப்புறுதி செய்பவர் – களுக்கான ஒழுங்குமுறை விதிகளில் நெகிழ்வுத் தன்மை உள்ளது. ஆயுள் காப்புறுதி மற்றும் பொது காப்புறுதி பயன்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட வசதியும் அதில் அடங்கும்.

- அரசு சாரா அமைப்புகள்
- சுய உதவிக்குழுக்கள்
- நுண் நிதியுதவி நிறுவனங்கள்

7.5.2. பெரும்பாலான நிறுவனங்கள், BCA வாக நியமிக்கப் பட்டுள்ளன. நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் கூட, நுண் காப்புறுதி பாலிசிகளை விற்பனை செய்வதற்காக, நுண் காப்புறுதி முகவர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு, காப்புறுதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

7.5.3. நுண் காப்புறுதி துறை, நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான காப்பீடுதாரர்கள், தங்களுடைய நுண் காப்புறுதி செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொன்றும் பல புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. விநியோக கட்டமைப்பு, கணிசமாக வலுவடைந்துள்ளது. புதிய வணிகத்தின் அளவு இன்னும் சிறியதாக இருந்த போதிலும் வணிகம், கண்ணியமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

நுண் காப்புறுதி வணிகம், குழு காப்புறுதித்துறையின் கீழ் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஆயுள் காப்புறுதி நிறுவனம், விற்பனை செய்த பாலிசிகள் மற்றும் நுண் காப்புறுதி முகவர்கள் ஆகிய இரண்டிலும்

பெரிதும் பங்களிப்பைச் செய்துள்ளது.

7.5.4. காப்புறுதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையம், 2005 ஆம் ஆண்டு காப்புறுதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஒழுங்குமுறை விதிகளை (நுண் காப்புறுதி) அறிவிக்கை செய்ததன் மூலம், ஏழை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கான திட்டங்களின் வடிவமைப்பில் நிலையான வளர்ச்சி இருந்து வந்துள்ளது. ஒழுங்குமுறை விதிகளில் வகை செய்யப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மை, காப்பீட்டாளர்-களுக்கு, கூட்டுப் பயணை அல்லது தொகுப் பயன்களை அளிக்க அனுமதிக்கிறது.

7.5.5. வங்கித் தொடர்பாளர் அமைப்பு, நுண் காப்புறுதி பயன்கள் மற்றும் ஆம் ஆத்மி பீமா திட்டம் போன்ற முழுமையான பயன்களை உள்ளடக்கிய திட்டங்களை கையாள இயலும் வகையில் செய்யப்படும்.

- செயல் திட்டங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு
- விரிவாக்க / விநியோக அமைப்பு, நுண் காப்புறுதி பயன்கள் மற்றும் ஆம் ஆத்மி பீமா திட்டம் போன்ற முழுமையான பயன்களை உள்ளடக்கிய திட்டங்களை கையாளும் படி செய்தல் (மதிப்பீடு செய்யப்பட்ட இலக்கான 12 கோடி குடும்பங்களில், 4.6 கோடி குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன)
- ஆதார் அட்டை கையாளும் நுண் காப்புறுதி திட்ட பாலிசி, CSC இடத்திலிருந்து அச்சிடப்படலாம்.

7.6 அமைப்பு சாரா துறை ஓய்வூதியத் திட்டம் - ஸ்வலம்பன்

இத்திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி அம்சம் முதியோர் வருமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்புடையதாகும். சுமார் 400 மில்லியன் மக்கள், அமைப்பு சாராத துறையில் பணியாற்றுகின்றனர் (இந்தியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்) இவர்களுள், 120 மில்லியன் நபர்கள் பெண்கள் ஆவர். பெரும்பாலானவர்களுக்கு எந்தவொரு முதியோர் வருமானம் பாதுகாப்புத் திட்டமும் இல்லை. கடினமான உழைப்பு, தொடர்ந்து கிடைக்காத வருமானம், மிகவும் குறைவான சமூகப் பாதுகாப்பு ஆகியவை, அமைப்பு சாரா

தொழிலாளர்கள் பணியாற்றுகிற காலத்தில் மிகப் பெரிய பொருளாதார அதிர்ச்சிகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

ஸ்வலம்பன் திட்டம், இதுவரையில் பிரச்சினை தீர்வு செய்யப்படாத அமைப்பு சாரா / முறை சாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் முதியோர் வருமானப் பாதுகாப்பு தேவையை நிறைவு செய்வதற்காக மத்திய அரசு, 2010 அக்டோபரில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முயற்சியாகும். முறை சாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களுடைய முதுமை காலத்தில் ஓய்வூதியம் பெற இயலும் வகையில், அவர்கள் பணியாற்றுகிற ஆண்டுகளில் சிறிய அளவு தொகையை சேமிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், திரட்டுகிற வகையிலும் ஸ்வலம்பன் திட்டம், மத்திய அரசிடமிருந்து சக பங்களிப்புத் தொகையைப் பயன்-படுத்துகிறது.

ஸ்வலம்பன் திட்டத்தின் கீழ் பயன்கள்

- அமைப்புசாரா துறையிலுள்ள 18 முதல் 60 வயது வரையிலான இந்தியக் குடிமகன் அனைவருக்கும் இத் திட்டம் உரியதாகும். மத்திய / மாநில அரசின் அல்லது தன்னாட்சி அமைப்பு / மத்திய அரசுத் துறை நிறுவனத்தில் நிலையான பணி புரியாதவரும், வேலையளிப்பவர் நிதியுதவி அளிக்கிற பணி ஓய்வுத் திட்டத்தின் கீழ் வருகிற அல்லது எந்தவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத வருமான ஒரு நபர், அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார்.
- மத்திய அரசு அனைத்து தகுதிவாய்ந்த NPS ஸ்வலம்பன் கணக்குகளுக்கு வரையறுக்கப்பட்ட கால அளவிற்கு, ஆண்டொன்றுக்கு, ரூபாய் 1000 பங்களிப்புத் தொகையை வழங்குகிறது. அதற்கு, சந்தாரர், ஆண்டொன்றுக்கு, குறைந்த அளவு ரூபாய். 1000, அதிக அளவாக ரூபாய் 12000 வைப்பீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் சக பங்களிப்புத் தொகைப் பயன், தற்போது 2016 - 17 ஆம் ஆண்டு வரையில் கிடைக்கிறது.

- சந்தாதாரர்கள், குறிப்பிட்ட வயதில் வேலையை விட்டு விடலாம். அந்தச் சமயத்தில், உருவாக்கப்பட்டுள்ள மூலநிதியில் ஒரு பகுதி, ஒரு மொத்தத் தொகையாகவும், ஒரு பகுதி ஆண்டு தோறும் சந்தாதாரருக்கு வழங்கப்படுகிறது.
- இத்திட்டம், நாடாளுமன்றச் சட்டம் ஒன்றினால் அமைக்கப்பட்ட சட்டப்படியான அமைப்பான ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் முறைப்படுத்தப்பட்டு, நிருவகிக்கப்படுகிறது.
- ஸ்வலம்பன் திட்டம், குறைந்த செலவிலான, உரிய அம்சங்களை உள்ளடக்கிய மாதிரியாகும். இது, தேசிய ஓய்வூதியத்திட்ட முறையின் நவீன கட்டமைப்பில் செயல்படுகிறது. முற்றிலும் தகவல் தொழில்நுட்பத்தைக் கையாளுகிறது. நிதிகளை நிருவகிப்பதற்கு, தொழில்முறை நிதி மேலாளர்களைக் கொண்டுள்ளது. சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, விவேகமான முதலீட்டு வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றுகிறது.
- ஆந்திரப்பிரதேசம், கருநாடகம், ஜார்கண்டு, அரியானா, சட்டிஸ்கர், தில்லி, NCT அரசு, அஸ்ஸாம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலுள்ள பல மாநில அரசு நிறுவனங்கள், வெவ்வேறு சந்தாதாரர் குழுவினருக்காக, இத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. இவற்றுள் சில, ஸ்வலம்பன் கணக்குகளில் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் சக பங்களிப்பையும் வழங்குகின்றன.

ஸ்வலம்பன் திட்டத்தில் எவ்வாறு சேருவது

NPS / ஸ்வலம்பன், "ஒருங்கிணைப்பாளர்கள்" என்று அழைக்கப்படுகிற அடிமட்ட இடையீட்டாளர்கள் மூலம் நிருவகிக்கப்படுகிறது. இவர்கள், சந்தாதாரருக்கும், NPS கட்டமைப்பிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துகின்றனர். இவர்கள், ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகளின் படி, சந்தாதாரர்களுக்கு சேவை செய்ய, பொறுப்பு வாய்ந்தவர்களாவர். 79 ஒருங்கிணைப்பாளர்களுள், பொதுத்துறை

வங்கிகள், பல மாநில அரசு நிறுவனங்கள், MFI முதலியவை அடங்கும். இது, 80,000 பதிவு செய்யப்பட்ட தொடர்பு மையங்களைக் கொண்டுள்ளது. இவை NLC C என்றழைக்கப்படுகின்றன.

- கடுமையான மற்றும் உரிய நடைமுறையைப் பின்பற்றிய பின்னர், ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்த ஒருங்கிணைப்பாளர்களைப் பதிவு செய்கிறது.
- NPS / ஸ்வலம்பன் திட்டத்தின் கீழ் சேவையை வழங்குவதற்கான ஊக்கத் தொகையை, மத்திய அரசு ஏற்கிறது.

NPS ஸ்வலம்பன் திட்டம் செயல்படும் விதம்

- இத்திட்டம் மகத்தான வரவேற்பைப் பெற்று, செயல்படத் தொடங்கிய நான்காண்டுகளில் 75 சதவீத CAGR-ஐ எட்டியுள்ளது.
- அங்கன்வாடி பணியாளர்கள், ASHA பணியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதலியோர் இத்திட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.
- இத்திட்டத்தில் சேர்ந்துள்ள குறிப்பிட்ட சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை, 2.7 மில்லியனைத் தாண்டியுள்ளது.
- 2013 – 14 ஆம் நிதியாண்டில், 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் ஸ்வலம்பன் சக பங்களிப்புத் தொகையைப் பெற்றுள்ளனர்.
- தகுதி வாய்ந்த சந்தாதாரர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், 40 வயதுக்குக் குறைவான வயது கொண்டவர்களாகவும் 70 வயதுக்குக் குறைவான வயது கொண்டவர்களாகவும் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்களாகவும் உள்ளனர். எனவே, இத்திட்டம், நீண்டகால வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்காக, உரிய சந்தாதாரர் அடிப்படையை இலக்காக வைத்து, நிருவகிக்க முனைந்துள்ளது.
- 2014 மார்ச் வரையில் அரசின் மொத்த பங்களிப்புத் தொகை ரூபாய் 363 கோடியாக இருக்க, சந்தாதாரர்களின் சொந்த

பங்களிப்புத் தொகை ரூபாய் 564 கோடியாக இருந்து வந்துள்ளது. அதாவது, இத்திட்டம், அமைப்பு சாரா துறையின் அரசு பெருக்க முடிந்ததுடன், அதை, முதியோர் வருமானப் பாதுகாப்பாக வைத்திருக்க உத்தர விட்டுள்ளது.

- 2010-11 ஆம் ஆண்டில் 3,01,980 சந்தாதாரர்களும், 2011-12 ஆம் ஆண்டில் 6,43,979 சந்தாதாரர்களும், 2012-13 ஆம் ஆண்டில் 11,01,079 சந்தாதாரர்களும் பயனடைந்துள்ளனர். 2013-14 ஆம் நிதியாண்டு வரையில் 15,94,790 சந்தாதாரர்கள் பயனடைய முடிந்தது.
- வங்கித் தொடர்பாளர், இத்திட்டச் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படுவர்.

மேலும் தெரிந்து கொள்வதற்கு உதவியாக, NPS ஸ்வலம்பன் திட்டத்தில் இணையுங்கள்.

தொடர்பு கொள்ளும் அழைப்பு மைய எண். 1800110708 குறுந்தகவல் சேவை : NPS என்று தட்டச்சு செய்து, அதை 56677 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் சேவையை (SMS) அனுப்புக. (நிலையான கட்டணங்கள் பொருந்தும்) www.pfrda.org.in என்ற வலைத்தளத்தைக் காண்க.

செயல் திட்டங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு

- ஸ்வலம்பன் போன்ற ஓய்வூதியத் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்துவதற்காக, விரிவாக்க / விநியோக அமைப்பைப் பயன்படுத்தவும்.
- நமது நாட்டில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 31.03.2014 வரையில் 15.94 இலட்சம் சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.



பொருளாதார ரீதியான
அரவணைப்பில்
தொழில் நுட்ப
உத்தியின் பங்கு பணி



8. பொருளாதார ரீதியான அரவணைப்பில் தொழில்நுட்ப உத்தியின் பங்குபணி

1. நமது நாட்டில், வங்கியின் பேச்சு வழக்கில், தொழில்நுட்ப உத்தியும், பொருளாதார ரீதியான அரவணைப்பும் பிரபலமான சொற்களாக உள்ளன. பொருளாதார ரீதியான அரவணைப்பில் உள்ள முக்கிய தடை என்பது, அதிக எண்ணிக்கை, குறைந்த அளவு, கட்டுபடியாகாத செலவு ஆகியவையாக இருந்து வந்துள்ளன. செலவை, கட்டுபடியாகிற வகையில் குறைத்தல், திட்டச் செயல்பாடு, நாட்டின் தொலை தூரப் பகுதிக்கு / மிகவும் தொலைவிலுள்ள மூலை முடுக்கைச் சென்றடைதல் ஆகியவற்றுக்கான ஒரே வழி, தொழில்நுட்ப உத்தியை மேம்படுத்துவதாகும்.

2. நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வங்கிப்பணி வசதிகள் கிடைக்கச் செய்வதற்காக, உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்க (KYC), IMPS, AEPS, செல்பேசி மூலமான வங்கிப்பணி போன்ற அண்மைக்கால தொழில்நுட்பத் தயாரிப்புகள், திட்டச் செலவுகள், வசதி, விரைவில் சென்றடைதல் ஆகியவற்றில் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வங்கிகளின் வணிக மாதிரிகள், தொலைத் தொடர்பு இயக்குவோர் மற்றும் பிற பொறுப்பாளர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

3. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நேஷனல் பேமென்ட்ஸ் கார்பொரேஷன் ஆப் இந்தியா (NPCI) வங்கிப் பணி தொழில் நுட்பத்திற்கான வளர்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் (IDRBT) முதலியவை புதிய தொழில்நுட்ப உத்தியை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு பணியாற்றுகின்றன.

4. இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த பல ஆண்டுகளாக, இந்திய வங்கிப் பணித் துறை மேம்பாட்டுக்காக, தொழில் நுட்ப உத்தியைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளன. வங்கிப் பணித் துறையில் ஏற்பட்டுள்ள முக்கியமான தொழில்நுட்ப மேம்பாடு யாதெனில், ஒருங்கிணைந்த முழுமையான வங்கி சேவைத் தீர்வு வரும். இந்த

ஏற்பாடு, வாடிக்கையாளர்கள், வங்கிப் பணியை, எந்த இடத்திலும், எந்த இடத்திலும் மேற்கொள்ள இயலும் வகையில் வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க செய்கிற ஒரு நடவடிக்கையான அமைந்துள்ளது. CBS வசதிக்கு அப்பாற்பட்ட பகுதிகள் மீது கவனம் செலுத்துவது, இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் இன்றியமையாததாகும். அது, வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்குவதற்கு உதவி செய்வதோடு மட்டுமின்றி, தகவலை உருவாக்கி, அவற்றை, செம்மையான நிருவகிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. CBS ஏற்பாட்டைப் பின்பற்றுவதன் வாயிலாக, NEFT, RTGS, செல்பேசி மூலமான வங்கிப்பணி, இணையதள வசதி மூலமான வங்கிப் பணி, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் முதலிய பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிப்பணி, பொது மக்களைச் சென்றடைவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய, தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையிலான சில தயாரிப்புகள், கீழே இணைக்கப்பட்டுள்ளன.

- அனைத்து வட்டார ஊரக வங்கிகள் உட்பட, வங்கிகள் CBS ஏற்பாட்டிணைப்பின்பற்றுவதல்
- கையினால் பயன்படுத்தப்படுகிற கருவிகள், செல்பேசிகள், அட்டைகள், நுண் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள், தகவல் மையங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஒரு பல வழி கிளைகளற்ற அணுகுமுறை பயன்படுத்தப்படலாம்.
- இத்தகைய கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிற கொடுக்கல் – வாங்கல் வணிக நடவடிக்கை, வங்கியின் CBS ஏற்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
- சரியான நேரத்தில் மொத்தத் தொகையை கொடுத்துத் தீர்த்தல் (RTGS) போன்ற மின்னணு முறையில் தொகை வழங்கல் முறையைச் செயல்படுத்துதல்
- மின்னணு முறையில் தொகை வழங்கல்
- தேசிய மின்னணு முறை நிதி (பணம்) மாற்றம் செய்தல்

- நடைமுறை குறைக்கப்பட்ட காசோலை ஏற்பாடு
- செல்பேசி முதலியவற்றைப் பயன்படுத்தி, வங்கிப் பணியை (கொடுக்கல் - வாங்கல் வணிக நடவடிக்கை) மேற்கொள்ளுதல்

5. பொருளாதார ரீதியான அரவணைப்பு குறித்த தேசிய திட்டத்தின் கீழ் வருகிற பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டத்தின் தற்போதைய நடவடிக்கையானதெனில், வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள், திட்ட இலக்கை எய்துவதற்கு, தொழில் நுட்ப உத்தியை பெருமளவில் பயன்படுத்துவதாகும். சில முக்கியமான தயாரிப்புகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

(i) மின்னணு முறையில் உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்க (e-kyc)

2005 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் புறம்பான பணம் கையாளுதலைத் (பதிவுருக்களைப் பராமரித்தல்) தடுக்கும் விதிகளின் கீழ் மின்னணு முறையில் உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் முறையை, வாடிக்கையாளர் பற்றிய விவரங்களைச் சரிபார்ப்பதற்கான ஏற்கத் தக்க நடைமுறையாக, 2013 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. அடையாள மோசடி இடர்ப்பாடு போலி ஆவணம் ஆகிய இடர்களைக் குறைப்பதற்காகவும், காகிதத்தைப் பயன்படுத்தாமல் மின்னணு முறையில் வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், UIDAI, அதனுடைய "மின்னணு முறையிலான உங்களுடைய வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்க" என்ற ஏற்பாட்டு முறை சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதல், UIDAI தரவுத் தளத்திலிருந்து, வாடிக்கையாளரின் (ஆண்/பெண்) உயிரி முறையிலான (கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் முதலியவை) அடையாள நம்பகத் தன்மை குறித்த சான்று பெயர், வயது, பாலினம் மற்றும் புகைப்படம் போன்ற தனிப்பட்ட அடிப்படைத் தகவல் ஆகியவை, வங்கிகள் போன்ற அதிகாரம் பெற்ற பயன்படுத்துவோருடன் மின்னணு முறையில் பகிர்ந்து கொள்ளப்படலாம். இது, "உங்களுடைய வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்க"

முறைக்கான ஏற்கத்தக்க நடவடிக்கையாக உள்ளது.

மேற்சொன்ன நடவடிக்கை, காகிதமற்ற நடைமுறையாகும். மேலும், அது, ஆதார எண்ணைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், கணக்கு தொடங்குவதை மிகவும் எளிமையாக்கி விடுகிறது. பெரும்பாலான வங்கிகள், இந்த நடைமுறையை அல்லது இந்த ஏற்பாட்டை செயலில் வைக்கிற நவீன முறையைப் பின்பற்றியுள்ளன. மின்னணு முறையிலான உங்களுடைய வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்க (e-kyc), இனி வருங்காலத்தில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் பெருமளவில் பயன்படுத்தப்படும்.

(ii) செல்பேசி மூலம் வங்கிப் பணி நடைமுறையைக் குறைத்தல் - வங்கிப் பணியை எளிமையாக்குதல்

செல்பேசியின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள புரட்சி, அதாவது நாட்டையே மாற்றியமைத்துள்ள நிகழ்வு வங்கிப் பணி மக்களை சென்றடைதல் மற்றும் கொடுக்கல் - வாங்கல் வணிக நடவடிக்கை ஆகியவற்றின்படி, வங்கிப் பணியிலும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டியுள்ளது. இன்று, இந்தியாவில் உள்ள செல்பேசிகளின் எண்ணிக்கை 886 மில்லியன் ஆகும். தொலை தூர கிராமங்களை செல்பேசி சேவை சென்றடைவது, பாமர மக்களும் அதைப் பயன்படுத்துவது. அன்றாட வாடிக்கையாக ஆகியுள்ளது. செல்பேசிகளைப் பயன்படுத்துவோரில் சுமார் 1/4 பகுதியினர் கிராமங்களில் / சிறிய நகரங்களில் வசிக்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. செல்பேசிகளின் நடமாட்டம் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த மக்களும் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக விலக்கப்பட்ட மக்களுக்கு வங்கிப் பணி சேவைகளை வழங்கலாம். இது, செல்பேசி சந்தாதாரர்கள், தனிப்பட்ட இடத்தில் மற்றும் நேரத்தில் அவர்களுடைய நிதி சார்ந்த கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கையை (பண மாற்றம் செய்தல்) மேற்கொள்ள உதவுகிறது.

சந்தாதாரர், பணத்தைத் திரும்பப் பெற / பணத்தை வைப்பீடு செய்ய, ஒரு சில்லறை செல்பேசி கட்டமைப்பு வியாபாரியை அணுகி, குறுஞ் செய்தி சேவை மூலம் தகவல் அனுப்பி, கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

செல்பேசி மூலமான வங்கிப்பணி, பொதுவாக, பிளாக்பெர்ரி, ஆண்டிராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் செல்பேசிகளில் "ஜாவா" செய்முறை வாயிலாக நடைபெறுகிறது. பண மாற்றம் செய்தல், உடனடியாக தொகை வழங்குதல், விசாரணை செய்தல் (இருப்பு பற்றிய விசாரணை/ குறு அறிக்கை), டீமட் (Demat) கணக்கு சேவைகள், காசோலை புத்தகம் கேட்டல், பட்டிகளுக்குத் தொகை செலுத்துதல் முதலியன போன்ற பல்வேறு வங்கிப்பணி சேவைகளை, செல்பேசி வங்கிப் பணி மூலம் மேற்கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளிலிருந்து அடிப்படை நிதிசார்ந்த பற்று வரவுகளை, "செல்பேசி வங்கிப் பணியைப் பயன்படுத்தி, 'தனிப்பட்ட அடையாள எண்' ஏற்பாட்டு முறையின் அடிப்படையில் செல்பேசி மூலம் மேற் கொள்ளலாம். செல்பேசி வாலட் மூலம் செல்பேசி வங்கிப்பணி செயல்பாடு, 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பொருளாதார ரீதியான அரவணைப்பு இயக்கத்தின் கீழ், குடும்பங்களை, வங்கிக் கணக்கு தொடங்கச் செய்வதற்காக, மொபைல் தொலைபேசி முறை மற்றும் முன்னரே தொகை செலுத்துகிற வாலட் முறையும் பயன்படுத்தப்படும்

(iii) உடனடியாகத் தொகை வழங்கும் ஏற்பாட்டு முறை

உடனடியாகத் தொகை வழங்கும் ஏற்பாட்டு முறையை, NPCI, 22.11.2010 அன்று தொடங்கி வைத்தது. இது, 24 மணி நேர இணையதள வங்கி மின்னணு முறையில் பணமாற்றம், செய்யும் சேவையை, செல்பேசி மூலமாகவும், இணையதள வங்கிப்பணி & தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் மூலமாகவும் உடனடியாக வழங்குகிறது. வங்கிகள் அனைத்திலும் தொகை செலுத்துகிற பணியைச் செய்வதற்கு, நான்கு பொறுப்பாளர்கள், அதாவது (i) செலுத்துபவர்

(அனுப்புபவர்) (ii) பயனீட்டாளர் (பெறுபவர்) (iii) வங்கிகள் மற்றும் (iv) தேசிய நிதி வகை மாற்றி (switch) - NPCI ஆகியோர் உள்ளனர்.

விரைவு பணம் வழங்குகை முறை (விபவமு) (IMPS) வழியாகப் பணம் அனுப்புவதற்கு அனுப்புநர் அவை வங்கி முறையைப் பயன்படுத்த வேண்டும். பணம் பெறுநரின் அலைபேசி எண் வங்கியில் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்திருந்தால், உடனடியாக அவருடைய கணக்கில் பணம் சேர்ப்பிக்கப்பட்டு விடும். இதற்கான பதிவு செய்வதற்கு, பணம் அனுப்புநர் அலை வங்கி முறை வேண்டி பதிவு செய்து அவை வழி பண அடையாளன் (அபஅ - MMID) மற்றும் அலை வங்கி, தனி அடையாள வெண் (அவதஅ - MPIN) ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பண நடைமுறையைத் தொடங்க முடியும். (தொகை அனுப்புதல், பெறுதல் போன்று). அபஅ என்பது ஏழு இலக்கக் குறியீட்டெண் ஆகும். வாடிக்கையாளர் வங்கியில் தம் பெயரைப் பதிவு செய்தவுடன், அவருக்கு வங்கியால் அபஅ (MMID) வழங்கப்படும். ஒரு பணம் அனுப்புநர் பயனாளியின் அலைபேசி எண், MMID தொகை ஆகியவற்றை குறுஞ்செய்தியாக நமது அலைபேசி தட்டச்சு செய்து அனுப்புவதன் மூலம் பண அனுப்புகை நடைமுறைத் தொடங்கலாம். பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் போய்ச் சேர்ந்து விட்டதென்று அவருக்கு SMS மூலம் உறுதி செய்யப்படும். வங்கிகளுக்கிடையான அலைவழி வழங்குகை சேவையினை இந்திய வழங்குகை கழகம் (NPCI) கவனித்துக் கொள்கிறது.

(iv) நுண் - ஏடிஎம்கள்

நுண் ஏடிஎம் என்பது உயிரி அளவீட்டு முறையில் ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய, கையில் எடுத்துச் செல்லக் கூடிய கருவியாகும். ஊரக / பேரூராட்சி மையங்களில் ஏ.டி.எம்.களைச் செயல்படுத்த வேண்டி குறைந்த செலவிலான நுண் ஏடிஎம்கள் ஒவ்வொரு வங்கி சேவை மையத்திலும் நிறுவனப்படும். இதன் மூலம், உடனடியாக பணம் செலுத்தவும், எடுக்கவும் முடியும். ஒரு குறிப்பிட்ட வங்கி சேவை மையம் / வணிகச்

சேவையாளர் தொடர்பு கொண்டுள்ள வங்கியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பண நடைமுறையை மேற்கொள்ள முடியும். இந்தக் கருவியானது அலைபேசி தொடர்பில் இயங்கக் கூடியதாக, ஒவ்வொரு வங்கி சேவை மையத்திற்கும் / வணிகச் சேவையாளருக்கும் அளிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் எடுக்கவோ, போடவோ செய்யலாம். இந்தப் பணம் வ. சேவை / வ. சேவையாளரின் பண இழுவையிலிருந்து பெறப்படுவதாகும். முக்கியமாக, வ. சேவையினால் வாடிக்கையாளர்களுக்கான வங்கியாகச் செயல்படுவார். அவர் செய்ய வேண்டியதெல்லாம், வாடிக்கையாளரின் UID யைப் பயன்படுத்தி அவரது அடையாளத்தை உறுதி செய்வதுதான். இவ்வகை நுண் ஏடிஎம் அளிக்கும் அடிப்படையான சேவைகளாக, பணம் செலுத்துதல், எடுத்தல், தொகை (வேறு கணக்குக்கு மாற்றுதல், கணக்கில் இருப்பு அறிதல் ஆகியவை அமைகின்றன. வங்கியில்லாப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்கு இத்தகைய நுண் ஏடிஎம்கள் பேருதவி புரிகின்றன. இந்த நுண் ஏடிஎம் களில் உயிரி அளவீட்டு முறை, PIN அடிப்படையிலான முறை, இன்னம் பிற முறைகளின் மூலம் அடையாள உறுதி செய்யப்படுகிறது. மேலும் அவை நடமாடும் ஏ.டி.எம் களாக அமைந்து வாடிக்கையாளர்களின் வாசலுக்கே வங்கி சேவையை அளிப்பதற்கு வழிவகை செய்கின்றன.

இவ்வாறாக, நுண் ஏடிஎம்கள் கணினி வழிவாக, பல வங்கி முனையங்களுக்கிடையே செயல்படக் கூடிய, செலவு குறைந்த பணம் வழங்கும் சாதனமாக நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் பயன்தரக் கூடியவை.
(iv) தேசிய ஒருங்கமைந்த USSD தளம் (NUUP)

வங்கி சேவைகள் வெகுமக்களுக்கு அதிகளவில் ஒன்றாக அலைபேசி வங்கி முறை உள்ளது. 900 மில்லியன் அலைபேசிகள்

புழக்கத்தில் உள்ள இந்தியப் பெருநாட்டில் தற்போது அலைபேசிகள் அன்றாட வீட்டுப் பயன்பாட்டுப் பொருளாக மாறியுள்ளன.

குறுஞ்செய்தி (SMS) / அலைபேசி வங்கி ஆப்ஸ் -ஐ பயன்படுத்தி அலைவங்கி சேவைத் தொடங்கி விடலாம் என்றாலும் எஸ்.எம்.எஸ் முறை கழுக்கக் குறியீட்டு வரையறையற்ற சேவை என்பதால் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. அலைவழி வங்கி ஆப்ஸ் இருவழி செயல்முறைக்கு இயைந்ததாக இருந்தாலும், இதில் பெருஞ்சிக்கல் என்னவென்றால் இவற்றை பதிவிறக்கம் செய்து அலைபேசியில் நிறுவிக்கொண்டால் தான் இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் GPRS இணைப்புகள் J2ME கைபேசிகளில்தான் இந்த ஆப்ஸ் இயங்கும் இந்தியப் பயன்பாட்டாளர்களில் 40% க்கும் குறைந்த எண்ணிக்கையினரிடமே இத்தகைய கைபேசிகள் உள்ளன.

மேற்காண் சிக்களுக்குத் தீர்வாக, USSD தளத்தில் இதற்கோர் மாற்றுவழி உள்ளது. ஜிஎஸ்எம் வலையத்தில் உள்ள எந்த அலைபேசியின் வழியாகவும் USSD தீர்வினை வாடிக்கையாளர்கள் பெற முடியும். எந்த மாதிரி அலைபேசியாக இருந்தாலும் இதனைப் பெறலாம். இதற்கான வாடிக்கையாளர் தமது அலைபேசியில் எந்த மென்பொருள் பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யவோ, ஜிவிஆர்எஸ் இணைப்பு பெற வேண்டிய அவசியமே இராது. USSD பயன்பாட்டாளருக்கு மிகவும் எளிதானது மட்டுமின்றி அவருக்குத் தேவையான விவரங்களைக் கேற்பதாகவும் உள்ளது. பயன்பாட்டுத் தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவையை USSD குறைப்பதுடன், குறுஞ்செய்தி முறையைவிடப் பாதுகாப்பானதாகவும் உள்ளது.

• வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது *99# என்ற எல்லா தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் (TSPs) பொதுவான எண்ணைத் தொடர்பு கொண்டு, அதன்

திரையில் தெரியும் விவரங்களைப் படித்துப் பார்த்து, அதற்கேற்ப வங்கி சேவையைப் பெறலாம். *99# என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான நிதிசார்ந்த சேவைகளாக பணம் அனுப்புதல் போன்றவற்றையும், நிதி சாராத சேவைகளான கணக்கில் பண இருப்பு, வங்கிக் கணக்கின் சுருக்க அறிக்கை ஆகியவற்றையும் பெறலாம். NUUP வழங்கக்கூடிய முக்கிய சேவைகளான ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கியில் உள்ள கணக்கிற்குத் தொகை மாற்றுதல், பண இருப்பு அறிதல், கணக்கின் சுருக்க அறிக்கை பெறுதல் ஆகியவற்றுடன் மற்றும் பல சேவைகளையும் வாடிக்கையாளர் இதன் வழியாகப் பயன் துய்க்கலாம். இந்த NUUP சேவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள, ஆதார் தேடல் சேவை (Query Service on Aadhaar Mapper - QSAM) குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்தி ஒருவர் தமது ஆதார் பதிவு நிலை வங்கிகளில் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, அரசு வழங்கும் நேரடி மானிய / உதவித் தொகைகள் உரிய பயனாளியின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இது பெரிதும் கை கொடுக்கும். இந்த சேவை ஆகஸ்ட் 28, 2014 முதல் தொடங்கப்பெறும்.

(vi) ரூபே பற்று அட்டைகள் (Pupay Debit Cards)

- ரூபே பற்று அட்டைத் திட்டம் என்பது, மின் வழி பணம் வழங்கும் முறையை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மேற் கொள்வதற்குரிய உள்நாட்டு, திறந்த வழியிலான, பன்முக முறையாகும். "ரூபே" என்ற சொல்லே அதன் தேசியத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. (ரூபாய்) "ரூபி" வழங்குதல் (பேமன்ட்) என்ற இரு சொற்களின் சங்கமம்தான் "ரூபே". ரூபே அட்டைகள் இந்திய வாடிக்கையாளர் வணிகர்கள், வங்கிகள் ஆகியோரின் தேவையை (நிறைவு செய்யக் ஒருங்கே கூடியவை. ரூபே பற்று அட்டைகள் எளிதல் கையாளக் கூடியவையாகவும், அனைத்துத் தளங்களிலும் ஏற்கக் கூடியவையாகவும்,

வலிமையுள்ள வணிகப் பெயராகவும் இருப்பதால் உயர்ந்த சேவைப் பயனை அளிக்க வல்லனது. இதன் முக்கியக் கூறுகளாவன :

- குறைந்த செலவு மற்றும் வாங்கக் கூடிய தன்மை
- ஒவ்வொருவருக்கும் ஏற்ற சேவை
- இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற, கணக்கு தகவல் பாதுகாப்பு
- இதுவரை சென்று சேராத மக்கள் பிரிவுகளை அடையக் கூடிய வகையில் மின் வழி விருப்பத் தேர்வுகள்

(vii) ஆதார் வழியான பணம் வழங்கும் முறை (AEPS)


ஆ.ப.வ முறையானது, கணினி வழியாக ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுண் ஏடிஎம் அல்லது வங்கி முகப்பிடத்தின் வழியாக வங்கி சேவைகளை பெறுவதாகும். தற்போது ஆதார் மூலம் செயல்படுத்தக்கூடிய 4 வகையான அடிப்படை சேவைகள் நடைமுறையில் உள்ளன. அவை (i) கணக்கின் இருப்பு அறிதல் (ii) பணம் எடுத்தல் (iii) பணம் போடுதல் (iv) இரு ஆதார்களுக்கிடையே பணப் பரிமாற்றம் AEPS செயல்பாட்டை மேற்கொள்வதற்கு, ஒரு வாடிக்கையாளருக்குத் தேவைப்படுவன 1) IIN எனப்படும் வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அடையாளவெண் 2) ஆதார் அட்டை எண் ஆகியவை.

(viii) ஆதார் பண வழங்குகை இணைப்பு முறை (APBS)

ஆதார் பண வழங்கு முறை அரசு அல்லது அரசு நிறுவனங்களிலிருந்து ஆதார் வழி செயல்படக்கூடிய வங்கிக் கணக்குள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் வழியாகப் பணம் அனுப்பும் முறையாகும். மக்களுக்குரிய அரசுத் திட்டங்களின் நிதியுதவியினை (EBT, DBT / DBTL வழங்கு) உரிய பயனாளிகளுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, அப் பயனாளிகளின் ஆதார் எண்களையும், உரிய தொகையையும் குறிப்பிட்டு, ஒரு பட்டியல் தயாரித்து, அக்கணக்கினைப் பராமரிக்கும் வங்கியிடம்

வங்கியிடம் சேர்ப்பித்து விட்டால் போதுமானது. உடனே, அவ்வங்கி அப்பட்டியலடங்கிய கோப்பினை ஆதார் பணம் வழங்குகை இணைப்பு முறையில் செயல்படுத்தி, உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்த்து

விடும். இவ்வாறு பணம் வரப் பெற்றவுடன், பயனாளிக்கு அத்தகவலை குறுஞ்செய்தி அல்லது வேறு வழியில் வங்கி தெரிவித்து விடும்.





மேற்பார்வைக்கான நிருவாக அமைப்பு



9.1. மத்திய அரசு நிலையில்

	தலைமை	பிற உறுப்பினர்கள்	மேற்பார்வைக்கால அளவு
திட்டத் தலைவர்	நிதி அமைச்சர்	தொடர்புத் துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி அமைச்சர் செயலாளர் (FS) ரிசர்வ் வங்கி ஆளுநர், செயலாளர் (தொலைத் தொடர்பு) செயலாளர் (ஊரக வளர்ச்சி) தலைவர் IBA	காலாண்டுக்கு ஒரு முறை
குழு (Steering Committee)	செயலாளர் (fs)	துணை ஆளுநர், ரிசர்வ் வங்கி, தலைமை இயக்குநர், தேசிய தகவியல் மையம் (NIC) முதன்மை செயல் அலுவலர், IBA, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், BSNL வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மேலாளர் இயக்குநர் NABARD, தலைவர், NPCI முதன்மை செயல் அலுவலர்	மாதத்திற்கு ஒரு முறை
திட்ட இயக்குநர்	இணைச் செயலாளர் (FI)	வங்கிகள், போர்டு, NPCI, BSNL ஆகியவற்றின் முக்கிய அலுவலர்கள்	வாரந்தோறும், மாதமிருமுறை

9.1.1. இயக்குநர் (FI) கூடுதல் திட்ட இயக்குநராக செயல்படுவார்.

9.2 மாநில அளவில்

	தலைமை	பிற உறுப்பினர்கள்	மேற்பார்வைக்கால அளவு
மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு	திட்ட இயக்குநர் தலைமை ஏற்பதற்கு முன்னுரிமை ஏற்பாடு, NRLM அல்லது முதன்மைச் செயலர் (நிதி)யுடன் ஒழுங்கு சேர்க்க வேண்டும்.	பெரிய வங்கிகளின் தலைவர்கள், RBI, NABARD, காப்பீட்டு நிறுவனங்களின் மண்டலத் தலைமை அலுவலர்கள்	மாதந்தோறும்

9.2.1. மாநிலத் தலைநகரில் உள்ள SLBC அமைப்புகள் பொறுப்பிலுள்ள வங்கியின் பொது மேலாளர் மாநில செயல்பாட்டுக் குழுவின் செயலராக இருப்பார். இப்பணியில் ஒருங்கிணைப்பு உதவிகளை மேற்கொள்வதற்காக SLBC அமைப்பாளர் – வங்கியில் பணிபுரியும் வண்ணம் மாநில அரசின் முதுநிலை அலுவலர் ஒருவரை மாற்றுப் பணியில் மாநிலங்கள் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

9.3. மாவட்ட நிலை

	தலைமை	பிற உறுப்பினர்கள்	மேற்பார்வைக்கால அளவு
மாவட்ட அளவிலான செயல்பாட்டுக் குழு	மாவட்ட ஆட்சியர் (DC)	மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் போர்டு, NRLM உறுப்பினர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி அமைப்புகளின் அதிகாரிகள்	மாதம் இருமுறை

9.3.1. முதன்மை வங்கி மாவட்ட மேலாளர் (LDM) மேற்காணும் செயல்பாட்டுக் குழுவின் செயலாளராக இருப்பார்.

9.3.2. ஒவ்வொரு மாதத்திலும் இரு முறை செயல்பாட்டுக் குழு கூடும். இத் திட்டத்தின் அமைப்பு தொடக்க நிலையில் இருப்பதால், நன்கு திடப்படும் வரையில், இரண்டு முறைக்கு மேலும் கூட்டம் நடத்தலாம். இரண்டு தொடர்ச்சியாக நடைபெறும் கூட்டங்களில் ஒன்றிலாவது மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வேண்டும்.

மேற்பார்வை இயங்குமுறை /
மேலாண்மை தகவல்
முறை (MIS)



10.1. வங்கி மையம் (வணிக சேவையாண்) உருவாக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக 'financial services.gov.in'. இல் ஒரு இணைய தளம் Dfs. ஆல் ஏற்படுத்தப்பட வேண்டும். கள நிலையில், கிராமங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான சரியான கருவியாக இது இருக்க வேண்டும்.

10.2. பின்வருவனவற்றை உள்ளடக்கி மாவட்ட அளவில், மாநில அளவில் அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

அ) புதிய கணக்குகள் திறக்க வேண்டிய காரணத்தால் விடுபட்ட குடும்பங்களைக் கொண்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கிராமங்கள்.

ஆ) ஒரு குடும்பத்திற்கு குறைந்தது ஒரு முழுமையான (கணினித் தொடர்புள்ள) வங்கிக் கணக்கு தேவைப்படுகின்ற விடுபட்ட குடும்பங்கள், அல்லது ஏற்கனவே உள்ள கணக்கைப் புதுப்பிக்கவுள்ள குடும்பங்கள் கொண்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கிராமங்கள்

இ) புதிய கணக்குகள் திறக்கத் தேவையுள்ள குடும்பங்கள் உள்ள திட்டத்தில் சேர்க்கப்படாத கிராமங்கள்

ஈ) புதிய கணக்கு / கணக்கு புதுப்பித்தல் தேவைப்படும் விடுபட்ட குடும்பங்களைக் கொண்ட நகர்ப்பகுதிகள்

உ) ஊரக மற்றும் நகர்ப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய வங்கி சேவை மையம் / வணிக சேவையாளர் எண்ணிக்கை

10.3. வங்கி சேவை மையம் / வணிகச் சேவையாளரின் செயல்பாடுகளைக் கள அளவில் கண்காணிக்க, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட, கணினி வழி உருவாக்கப்பட்ட MIS முறையை ஒவ்வொரு வங்கியும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லா நிலைகளிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஒரு சீரான படிவத்தில் இது இருக்க

வேண்டும். அப்போதுதான் அதனை எளிதாகவும் ஓர்மையுடனும் பயன்படுத்த முடியும். Dfs-ஆல் இதற்கென உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் சார்ந்த தகவல்களை ஒழுங்கான கால அளவு வைத்து பதிவேற்ற வேண்டும்.

10.4. Dfs இன் இணைய தளமான 'financial services.gov.in'. உடன் இந்த MIS இணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக எல்லா வங்கிகளுக்குள் ஏற்கனவே அடையாளக் குறியீடு, கடவுச் சொல் ஆகியவை வழங்கப்பட்டு விட்டன.

10.5. செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான தகவல் அறிக்கைகள் (MIS) இரு பகுதிகளாகத் தரப்பட வேண்டும். ஒன்று, வாரந்தோறும் வங்கிகளால் CBS களிடமிருந்து பெறப்படும் அறிக்கை. இன்னொன்று, அடித்தள நிலையைக் கள ஆய்வு செய்தமைக்கான தகவல்களையும் உள்ளடக்கிய SLBCக்களின் அறிக்கை. திட்டம் தொடங்கிய 3 மாதங்களுக்குள் அடித்தள நிலை கள ஆய்வு முடிக்கப்பட வேண்டும்.

10.6. குடும்பங்களின் இல்லத் தரசிகளையும், குடும்பத் தலைவர்களாகச் சேர்த்துக் கணக்கீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் திட்டத்தல் சேர்க்கப்பட்ட குடும்பங்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்ய முடியும்.

10.7. திட்டத்தின் முன்னேற்றத்தை வாரந்தோறும் கண்காணிப்பதற்கு ஏதுவாக ஒரு கண்காணிப்புக் குழுவை IBA ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கண்காணித்தலுக்கான தகவல்கள் Dfs வலை தளத்திலிருந்து பெறப்பட வேண்டும்.

10.8. Dfs இல் அன்றாடக் கண்காணிப்புக்கான துறைசார் வல்லுநர்களைக் கொண்டதோர் திட்ட மேலாண்மைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

10.9. SLBCக்களுக்கு ஒரு கட்டணமில்லாத தொலைபேசி எண். கொடுக்கப்படும். இது ஓர்

அமைப்பு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வங்கிக் கணக்கு திறப்பதில் ஏதாவது தொலை இருந்தால் மக்கள் இந்த எண்ணை அழைத்து விவரம் சொன்னால், அவரது புகார் இதில் பதிவு செய்யப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக உரியவருக்கு இப்புகார் அனுப்பப்படும்.

11. ஊடகமும் விளம்பரமும்

போதுமான அளவுக்கு பல்வேறு நிலையில், அதாவது இந்திய அளவில் மாநில அளவில் மாவட்ட அளவில் / உள்ளூர் அளவில் இதற்கான விளம்பரம் கட்டொழுங்கான முறையில் செய்யப்பட வேண்டும். விளம்பரத்திற்கான வடிவம், செயல்பாடு ஆகியவற்றை இந்திய வங்கிகள் சங்கமும் போர்டும் சேர்ந்து, மற்ற பங்களிப்பு அமைப்புகளுடன் கைகோர்த்து, திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். விளம்பரத்திற்காக ஒரு பொது நிதி, வங்கிகளின் பங்களிப்பால் உருவாக்கப்படும். மாநிலங்களில் IBA / போர்டுஇன் பொதுவான வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநில அளவிலான வங்கியாளர் குழுக்கள் (SLBCs) ஒருங்கிணைப்பு செய்யும். எனினும், உள்ளூர் அளவிலான விளம்பரம்

பொறுப்பினை அந்தந்த முன்னணி மாவட்ட மேலாளர்கள் மேற்கொள்வர், எல்லா விளம்பரங்கள் / கருத்துப் பரப்பலுக்கான சுவரோட்டிகள், பதாகைகள் ஆகியவை உள்ளூர் / மண்டல மொழியில் இருக்க வேண்டும். பொதுவாக, பின்வருமாறு விளம்பர முறைகள் அமைய வேண்டும்.

இந்திய அளவில்

- அச்சு
- மின்வழி
- வானொலி

உள்ளூர் அளவில் (தாய்மொழி)

- சுவரோட்டிகள்
- பதாகைகள்
- சிறு தகவலோடு / வெளியீடு

புற விளம்பரம்

- சுவரோவியங்கள்
- சாரத்தட்டிகள்
- சுவரோட்டிகள்
- பதாகைகள்



திட்டச் செயலாக்கத்தில் உள்ள சவால்கள்



12.1 கணக்குகளை இயங்கும் நிலையில் வைத்திருத்தல்

வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துப்படி, நாட்டின் மலைசாதி பழங்குடியினர் வாழும் மலைப் பகுதியில் தொலைத் தொடர்பு செறிவாக இல்லை என்பதால் அப்பகுதிகளில் வங்கி சேவை மையம் அமைத்து, மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல் சிரமமாக இருக்கும். இது தொடர்பாக, தொலைத் தொடர்புத் துறை (DOT) பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பெற்றது. இருதரப்பு ஆலோசனைகளுக்கேற்ப தற்போதைய தொலைத் தொடர்பு சார்ந்த இடங்கள் களையப்படும் என்று அக்கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எல்லா கிராமங்கள், உட்பட தொடர்பு இல்லாத பகுதிகள் அனைத்திற்கும் தொலைத் தொடர்பு வழங்குவது குறித்து தொலைத் தொடர்புத் துறை அரசின் அனுமதியைக் கேட்டுள்ளது. தேசிய இழை வலையம் (NOFN) ஊராட்சிப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்போது அதனையும் தக்கவாறு வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள முனையும்.

12.2 கணக்குகளை இயங்கும் நிலையில் வைத்திருத்தல்

எல்லா பணப் பயன்களும் – இந்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளூர் – வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தொடர்ந்து வந்துசேர வேண்டும். ஆனால் இதில் நிறைய இரட்டைநிலை காணப்படுவதாகவும், சில நேரங்களில் மாநிலங்கள் சேவைப் பகுதி அணுகுமுறையைக் கடைபிடிக்காமல், சேவைப் பகுதிக்கான வங்கிகளை விடுத்து பிற வங்கிகளுக்கு இந்த சேவையை அளித்து விடுவதால் தேவையற்ற குழப்பம் உண்டாகிறது. DBT திட்டங்கள், குறிப்பாக மகாத்மகாந்தி வேலையுறுதித் திட்டத்தை (MNREGA) இன்னும் அதிக வேகத்துடன் செயல்படுத்த வேண்டும்.

LPG-இல் உள்ள DBT திட்டங்கள் மறுமுறை தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள DBT திட்டங்கள் பற்றிய பட்டியலை இணைப்பு 6-ல் காணலாம்.

12.3 திட்டம் பற்றித் தெரிவித்தலும் தெளிவித்தலும்

பயன்பெறுவோர் சார்பில் சரியான தாக்கத்தை உருவாக்குவதற்காக, வங்கி சேவை மையம் (வணிக சேவையாளர்) பற்றியும், அடிப்படையான வங்கி சேவைகள், திட்டங்கள், ரூபே அட்டைகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. மிகைவரம்புத் தொகையாக ரூ.5,000/- வரை வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்ப்பதை ஒரு கடன் வசதிதான் என்றும், அது மானியம் அல்ல என்றும், அத்தொகையைத் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே புதிய கடன்களைப் பெற முடியும் என்பன போன்ற செய்திகளை அவர்களுக்குப் புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும்.

12.4 நேரடி பயன் மாற்றுமைக்கான (DBT) வங்கி சேவைக் கட்டணம்

திரு. நந்தன் நிலக்கேனி அவர்கள் தலைமையிலான ஆதார் வழியில் செயல்படும் ஒருங்கமைந்த பணம் வழங்குகை கட்டமைப்பு இடுபணிக் குழு பெப்ரவரி 2012-ல் அளித்த அறிக்கையில், EBT, DTS போன்ற அரசு நிதியுதவி வழங்குமை சார்ந்த நுண் ஏடிஎம்-கள் மற்றும் ஏடிஎம் களைப் பயன்படுத்துவதற்கான கட்டணமாக ஒவ்வொரு நடைமுறைக்கும் அதற்கான செலவாக 3.14% மற்றும் கூடுதல் தொகை ரூ.20/- சேர்த்து வசூலிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. DBT வகை சார்ந்த சேவைக் கட்டணத்தில் DBTL (DBT of LPG) – யையும் சேர்த்துக் கொள்ளலாம். அதே போன்று MGNREGA திட்டத்தையும் நேரடி பயன் மாற்றுகையில் உள்ளடக்கலாம்.

12.5 (கடினமான) இடர்மிகு பகுதிகளுக்கு சேவையைக் கொண்டு செல்லுதல்

வடகிழக்கு மாநிலங்கள் சில பகுதிகள் இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 82 மாவட்டங்கள் ஆகிய பகுதிகள் தொலைபேசி தொடர்பு மட்டுமின்றி கட்டமைப்பு சார்ந்த பிற சவால்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில்

உள்ளன. இக்கைய பகுதிகளில் உள்ள எல்லா குடும்பங்களையும் இத்திட்டத்தின்கீழ் கொணர இயலாது.

எனவே, இவ்வாறு இடர்மிகு பகுதிகள் இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில்தான் சேர்க்கப்படக்கூடும்.



முக்கிய உரிமைப்
பங்காளர்களின் செயற்பாடு



13.1 நிதிச் சேவைத் துறை

- நிதி அரவணைப்பில் இயங்க வழித்திட்டத்தின் ஒட்டுமொத்த உடைமையாளர்
- திட்டம் சார்ந்த ஒட்டுமொத்தக் கண்காணிப்பு மற்றும் செயல்படுத்துதல்

13.2 பிற மத்திய அரசுத் துறைகள்

முழுமையாக நிதிசார் அரவணைப்பில், சமூக நலப்பயன்களை பயனாளிகளின் கணக்குகளில் சேர்ப்பிக்க, மத்திய அரசின் உரிய துறைகள் உரிமைப் பங்காளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

தற்போது, மத்திய அரசின் எட்டு துறைகளால் வழங்கப்படும் 26 மத்திய அரசு சமூக நலத்திட்ட உதவிகள் நேரடி பண மாற்றுகை (DBT) மூலம் வழங்கப்படுகின்றன அத்துறைகள் வருமாறு:

- சமூக நீதி & அதிகாரம் அளித்தல் அமைச்சகம்
- மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த உயர்கல்வித் துறை
- மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த பள்ளிகல்வி (ம) எழுத்தறிவுத் துறை
- பழங்குடியினர் விவகார அமைச்சகம்
- சிறுபான்மையினர் விவகார அமைச்சகம்
- மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- நலவாழ்வு & குடும்பநல அமைச்சகம்
- தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

மகாத்மாகாந்தி (MGNREGA) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் துறைத் திட்டம், இந்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையும் நேரடி பண மாற்றுகையின் கீழ் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. ஊரக அஞ்சலகங்கள் / கிராமின் தக்சேவக்-ஐ, பயன்படுத்தி அஞ்சல் துறை, தொலைத் தொடர்புக்காக தொலைத் தொடர்புத்துறை, ஊடக விளம்பரத்திற்காக செய்தி & ஒலிபரப்பு, DAVP துறை, தரவுகளை மேம்படுத்துதலுக்கான இணையதளம் உருவாக்குதல், அதற்கான பொருள் போக்குவரத்தைக் கண்காணித்தல்

போன்றவற்றுக்காக DEITY துறை, NRLM-உடன் ஒருங்கிணைப்பு செய்வதற்கு (MoRD) ஊரக வளர்ச்சித் துறை, NULM-உடன் ஒருங்கிணைப்பு செய்வதற்கு HUPA ஆகியவை ஒத்துழைப்புநல்கும்.

13.3 இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

• இயக்க முறையில் (Mission mode) நிதி அரவணைப்புக்கான ரிசர்வ் வங்கியின் ஆவணங்களை வங்கிகளுக்கு அனுப்பி செயல்பட வைத்தல்

- FIF நிதி ஒதுக்கீடு ஆதரவு
- பணம் போடுவருக்குக் கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வுநிதித் திட்டம் 2014
- நிதிசார் அறிவூட்டுப் பணி மற்றும் வட்டார அளவுவரை

• FLCC-களை மறுசீரமைத்து விரிவாக்குதல்

13.4 வங்கிகள் - இயக்க முறை ஆவணத்தில் உள்ளவாறு

13.5 இந்தியன் வங்கி சங்கம் (IBA)

- நிதி அரவணைப்புத் திட்டத்தில் எல்லா வங்கிகளையும் ஒருங்கிணைத்தல்
- நிதி எழுத்தறிவு இயக்கத்தில் முக்கியக் கண்காணிப்புபணி
- விளம்பரம், களப்பணியில் ஒருங்கிணைப்பு
- கட்டணமில்லா தொலைபேசி எண்களின் வழியாகப் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் குறைகள் / புகார்கள் ஆகியவற்றை ஒரு முகப்படுத்தி மைய அளவில் ஒருங்கிணைத்தல்
- நிதி அரவணைப்பு செயலாக்கத்தைக் கண்காணிப்பதற்காக தனியே ஒரு பணிமையம் அமைத்தல். வாடிக்கையாளர்களின் புகார் / குறைகளை வதற்காக SLBC-உடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதல்

13.6 தேசிய வேளாண்மை (ம) ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)

- விளம்பரம், களப்பணியில் ஒருங்கிணைப்பு
- நபார்டின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் நிதி அரவணைப்பு செயலாக்கத்திற்காக மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணித்தல்

- நிதி அரவணைப்பு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தல்

- சுயஉதவிக் குழுக்கள் / JLG-க்கள் பயனாளிகளுக்கு நிதிசார் எழுத்தறிவித்தல்

13.7 மாநில அரசுகள்

- மாநில அளவில் திட்ட இயக்குநரைப் பணியமர்த்துதல்

- SLBC மற்றும் அனைத்து உரிமைப் பங்காளர்களுடன் இணைந்து நிதி அரவணைப்புகள் பணியைக் கண்காணித்தல்

- மாநிலத் திட்டங்களின் மானியம் / பணப் பயன்களைப் உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் DBT முறையில் சேர்ப்பித்தல்

- திட்டச் செயலாக்கத்தை மேற்பார்க்க மாநில அரசு அலுவலர் ஒருவரை மாற்றுப் பணியில் அனுப்பி வைத்தல்

13.8 மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC)

- மாநில செயலாக்கக் குழுவின் செயலாளராக SLBC அமைப்பாளர் - பொது மேலாளர் செயல்படுதல்

- நிதி அரவணைப்பு இயக்கத்தில் எல்லா வங்கிகளுடன் கூட்டுவைத்து செயல்படுதல்

- நிதி அரவணைப்பின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல்

13.9 மாநில நிருவாகம்

- மாவட்டங்களில் நி.அ. செயலாக்கத்தில் முக்கியப்பங்கு

- மாவட்ட செயல்பாட்டுக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்தல்

13.10 முன்னணி மாவட்ட மேலாளர் (LDM) (மு.மா.மே)

- மாவட்ட செயலாக்கக் குழுவின் செயலாளராக மு.மா.மே. பொறுப்பு வகிப்பார்

- மாவட்டத்தில் நி.அ. செயலாக்கத்தில் எல்லா வங்கிகளுடனும் கூட்டிவைத்து மு.மா.மே. செயல்படுவார்

13.11 உள்ளாட்சி அமைப்புகள்

- நி.அ. செயலாக்கத்தில், கணக்குகள் நிறுத்தல் சார்ந்த முகாம்களை ஏற்பாடு செய்தல், கணக்கு திறப்பதற்கான வாடிக்கையாளர்களை அடையாளங் காணுதல், நிதிசார் எழுத்தறிவித்தல் போன்ற நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் (ஊராட்சி, நகராட்சி உறுப்பினர்கள்) ஒத்துழைப்பு அளித்தல்

13.12 இந்திய தேசிய வழங்குகளை கழகம்

- ரூபே அட்டைகள் பெற்றத் தருதல், அவை சார்ந்த சரியான செயல்பாடுகளில் வங்கிகளுடன் கூட்டிணைவு மற்றும் தேவையான வழிகாட்டுதல்

- வங்கி சேவை மையங்களிடையேயான (வணிக சேவையாளர்) இயக்க முறைகளை எளிதாக்குதல்

- வாடிக்கையாளர் அடிப்படை வங்கி சேவைகளான பணம் போடுதல், எடுத்தல், நிதி மாற்றுகை, இருப்பு அறிதல், இன்னபிற போன்ற சேவைகளை சாதாரண அலைபேசிகளைக் கொண்டு பெற்றுக் கொள்ள ஏதுவாக USSD அடிப்படையிலான அலைபேசி வங்கி முறையினை ஏற்படுத்திக் கொடுக்க வங்கிகளுக்குத் தேவையான உதவிகளை அளித்தல், வங்கி சேவை மையங்களிலும் இச்சேவை கிடைக்கச் செய்தல்

13.13 இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)

- வங்கி கணக்கு திறப்பதையும் ஆதார் பெயர் சேர்க்கையையும் ஒருங்கிணைத்தல்

- வங்கிகள் ஆதார் முறையில் பணவழங்குகை இயந்திரங்களை வாங்குவதற்கான மானியத் திட்டத்திற்கு உதவுதல்

- வங்கிக் கணக்குகளில் வேகமாகப் பணத்தைச் சேர்ப்பிப்பதற்கான EID-யிலிருந்து UID-க்கு வேகமாக மாற்றுதல்

- ஒரே ஆதார் எண்ணைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான கணக்குகளைக் கையாளுதல்



தொடக்க விழா



14 தொடக்க விழா

அ. டெல்லி, மாநிலத் தலைநகர்கள், மாவட்டத் தலைநகரில் ஒரே நேரத்தில் தொடங்குதல்

ஆ. திட்டத்தின் இலக்கு உரு (Logo) வினைத் நிறத்தல் மற்றும் களப்பணி, விளம்பரத்தைத் தொடங்குதல்

இ. எல்லா தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களிலும் குறைந்த செலவிலான அலைபேசி வங்கி முறையை (USSD) வெளியிடுதல்

ஈ. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரூபே அட்டையினை முன்னிலைப்படுத்துதல்

15. செயலாக்கத்திற்கான கால வரையறை


வ.எண்.	செயல்பாடு	கால வரையறை
1.	தொடக்கம்	28.08.2014
2.	SSA-க்களுக்கு கொண்டு செல்லுதல் (ஊரகப் பகுதிகளில் 50000 வங்கி சேவை மையங்கள் (வணிகச் சேவையாள்) திறத்தல், நகரப் பகுதிகளில் கூடுதலாக ஒரு மையத்துடன்	
	10000	15.08.2014
	15000 (சராசரி 25000)	30.11.2014
	15000 (சராசரி 40000)	31.03.2015
	10000 (சராசரி 50000)	30.06.2015
3.	கணக்குகள் தொடங்குதல் (மதிப்பீடு 7.5 கோடி கணக்குகள்)	
	25%	30.11.2014
	50%	31.03.2015
	75%	30.06.2015
	100%	14.08.2015




'ஸ்வாபிமான்' 2010 - 2013 - திட்டத்தின்கீழ் 2000-க்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள வங்கிகள் இல்லாத கிராமங்களில் வங்கி வசதிகளை அளித்தல் பற்றிய மாநில அளவிலான விவரப்பட்டியல்

வ.எண்.	மாநிலத்தின் பெயர்	வங்கி வசதிகள் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை
1.	அந்தமான் ஁ நிக்கோமார் தீவுகள்	9
2.	ஆந்திரப் பிரதேசம்	6640
3.	அருணாசலப் பிரதேசம்	11
4.	அசாம்	2319
5.	பீகார்	9206
6.	சண்டிகர்	0
7.	சட்டீஸ்கர்	1050
8.	சுந்தரா ஁ நாகர் ஹவேலி	30
9.	டாமன் ஁ டையூ	6
10.	டெல்லி	110
11.	கோவா	41
12.	குஜராத்	3502
13.	அரியானா	1838
14.	இமாச்சலப் பிரதேசம்	48
15.	ஜம்மு ஁ காஷ்மீர்	789
16.	ஜார்க்கண்ட்	1541
17.	கர்நாடகா	3395
18.	கேரளா	120
19.	இலட்சத்தீவு	0
20.	மத்தியப் பிரதேசம்	2736
21.	மகாராஷ்டிரா	4292
22.	மணிப்பூர்	186
23.	மேகலாயா	39
24.	மிசோரம்	4
25.	நாகாலாந்து	196
26.	ஒடிசா	1877
27.	புதுச்சேரி	42
28.	பஞ்சாப்	1576
29.	இராஜஸ்தான்	3883
30.	சிக்கிம்	43
31.	தமிழ்நாடு	4445
32.	திரிபுரா	419
33.	உத்திரப் பிரதேசம்	16270
34.	உத்தராண்ட்	226
35.	மேற்கு வங்காளம்	7452
	மொத்தம்	74351

குடும்பங்களின் நிதி அரவணைப்பின் பயன்கள்




வங்கி சேவை மையத்திலிருந்து (வணிக சேவையாளர்)
அளிக்கப்படும் சேவைகள் பற்றிய விளம்பரப் படம்



FBC / நுண் ஏடிஎம்/மிகச் சிறிய கிளை

நிழிசார் முக்கோணம்



மாநிலம்	கட்டம் 1 (31.08.2014) முடிய	கட்டம் 2 (15.08.2014 முதல் 30.11.2014 முடிய)	கட்டம் 3 (01.12.2014 முதல் 31.03.2015 முடிய)	கட்டம் 4 (01.04.2015 முதல் 30.06.2015 முடிய)
அருணாசலப் பிரதேசம்	25	25	25	25
ஆந்திரப் பிரதேசம்	400	600	600	Any additional Left Over SSAs
அசாம்	25	50	100	144
பீகார்	1000	1500	1500	101
சண்டிகர்	150	225	225	86
கோவா	20	20	18	Any additional Left Over SSAs
குஜராத்	500	750	750	117
அரியானா	500	500	120	Any additional Left Over SSAs
இமாச்சலப் பிரதேசம்	200	300	300	78
ஜம்மு & காஷ்மீர்	100	150	120	Any additional Left Over SSAs
ஜார்க்கண்ட்	150	225	225	91
கர்நாடகா	500	750	750	129
கேரளா	300	350	350	55
மத்தியப் பிரதேசம்	1000	1500	1500	1332
மஹாராஷ்டிரா	1000	1500	1500	1172
மணிப்பூர்	25	25	25	25
மேகலாயா	25	25	25	25
மிசோரம்	25	25	25	5
நாகாலாந்து	25	25	25	25
ஒடிசா	500	750	750	198
பஞ்சாப்	400	500	500	3
இராஜஸ்தான்	1000	1500	1500	643
சிக்கிம்	25	25	25	25
தமிழ்நாடு	50	70	70	4
தெலுங்கா	100	150	150	Any additional Left Over SSAs
திரிபுரா	25	25	25	25
உத்திரப் பிரதேசம்	2000	3000	3000	3055
உத்தராண்ட்	50	50	65	Any additional Left Over SSAs
மேற்கு வங்காளம்	400	700	700	72
மொத்தம்	10520	15290	14943	7430 and any additional Left SSAs

31.05.2014 அன்றைய நாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு,
திட்டத்தில்
சேர்க்கப்பட்ட கிராமங்கள் / SSA-க்கள் / குடும்பங்கள் பற்றிய
வங்கி வாரியான விவரப்பட்டி

வ. எண்	வங்கியின் பெயர்	கிராமங்கள்		SSA (எண்ணிக்கை)		குடும்பங்கள்	
		ஒதுக்கீடு	சேர்க்கப் பட்டது	ஒதுக்கீடு	சேர்க்கப் பட்டது	ஒதுக்கீடு	சேர்க்கப் பட்டது
	[1]	[2]	[3]	[4]	[5]	[6]	[7]
1.	அலசாபாத் வங்கி	17689	4787	5093	2880	46,24,622	26,63,739
2.	ஆந்திரா வங்கி	4856	3688	1954	1851	24,12,380	23,53,325
3.	பாங்க் ஆப் பனோடா	21526	14729	6811	5034	56,21,924	46,28,182
4.	பாங்க் ஆப் இந்தியா	18533	10866	5283	3691	45,78,361	35,37,927
5.	பாங்க் ஆப் மசாராஷ்ட்ரா	10235	7106	3048	2128	27,06,761	20,75,228
6.	கனரா வங்கி	10122	5404	3547	2938	32,19,401	22,77,980
7.	சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா	30382	12788	8946	4119	89,67,061	52,82,702
8.	சாப்பிரேஷன் வங்கி	1880	1402	1143	1143	2,91,804	1,02,397
9.	தேனா வங்கி	4309	3033	2644	1882	14,96,366	10,08,947
10.	ஐபிஐ வங்கிலிட்	998	974	497	491	2,47,555	1,72,513
11.	இந்தியன் வங்கி	5902	5079	159	159	23,71,454	17,31,684
12.	இந்தியன் ஓப்சீஸ் வங்கி	5672	3659	538	538	21,52,273	15,54,284
13.	ஓரியண்டல் பேங்க் ஆப் சாமர்ஷ்	4603	2608	1494	1029	18,53,027	12,94,864
14.	பஞ்சாப் & சிந்த் வங்கி	2716	1027	1070	560	14,93,021	6,19,560
15.	பஞ்சாப் நேஷனல் வங்கி	38970	25147	8490	5171	92,01,800	47,15,921
16.	ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர்	7590	2989	1880	1350	8,08,360	2,26,012
17.	ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்	3941	3872	1504	1487	18,78,884	25,47,393
18.	ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா	47622	18201	16691	9643	2,24,14,193	50,00,240
19.	ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்	3556	1980	697	438	8,41,910	6,27,633
20.	ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாவா	3612	1762	1030	630	5,04,700	3,99,837
21.	ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்	49	42	426	365	6,39,000	4,30,000
22.	சிண்டிகேட் வங்கி	6380	3547	3358	2152	24,55,945	15,23,140
23.	யுனோ வங்கி	17102	10198	5636	3881	34,07,505	23,03,399
24.	புனியன் பேங்க் ஆப் இந்தியா	18667	7494	7650	4398	47,80,816	33,15,536
25.	யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா	12671	9949	2065	2065	22,55,159	20,13,092
26.	விஜயா வங்கி	3170	2627	1013	798	5,36,071	3,47,329
	மொத்தம்	302753	164958	92667	60821	9,16,60,353	5,27,52,864

மத்திய அரசுத்துறை / மத்திய அரசு செலவு பொறுப்பேற்கும் 26 திட்டங்களின் பட்டியல்

தொடர் எண்	அமைச்சகம் / துறை	திட்டங்களின் எண்ணிக்கை	திட்டத்தின் பெயர்	
1.	சமூகநீதி அதிகாரம் அளித்தல் அமைச்சகம்	7	1	ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்பிற்கு பிந்தைய கல்விக்கான படிப்பதவித் தொகை
			2	ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய கல்விக்கான படிப்பதவித் தொகை
			3	சுகாதாரமற்ற வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கான மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய கல்விக்கான படிப்பதவித் தொகை
			4	ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் தரத்தை உயர்த்துதல்
			5	ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்பிற்கு பிந்தைய கல்விக்கான படிப்பதவித் தொகை
			6	உயர்தரம் வாய்ந்த கல்வித் திட்டம்
			7	ராஜீவ் காந்தி தேசிய ஆராய்ச்சி படிப்பதவித் தொகை
2.	மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்	3	1	பல்கலைக் கழக / கல்லூரி மாணவர்களுக்கு படிப்பதவித் தொகை
			2	பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆராய்ச்சி படிப்பதவித் தொகை திட்டங்கள்
			3	அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்க குழுவின் ஆராய்ச்சி படிப்பதவித் தொகை திட்டங்கள்
3.	பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்	3	1	மெட்ரிக் படிப்பிற்கு பிந்தைய கல்விக்கான படிப்பதவித் தொகை
			2	உயர்தரம் வாய்ந்த கல்வித் திட்டம்
			3	ராஜீவ் காந்தி தேசிய ஆராய்ச்சி படிப்பதவித் தொகை
5.	சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம்	3	1	மெட்ரிக் படிப்பதவித் தொகை திட்டம்
			2	மொளானா ஆஸாத் தேசிய ஆராய்ச்சி படிப்பதவித் தொகை
			3	தகுதி - வழிவகை படிப்பதவித் தொகை திட்டம்
6.	மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்	2	1.	இந்திராகாந்தி விதிகை மறுமண உதவித் திட்டம்
			2.	தனலெக்ஷமி திட்டம்
7.	மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம்	1	1	ஜனனி சுரக்ஷா திட்டம்
8.	தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்	5	1	பீதயாரிப்பு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான படிப்பதவித் தொகை
			2	பீதயாரிப்பு தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி உதவித் தொகை
			3	குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் சிறப்பு பள்ளிகளிலுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி உதவித் தொகை
			4	பயிற்சி - வழிகாட்டுதல், வாழ்க்கைத் தொழில் பயிற்சி மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலனுக்கான பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி உதவித் தொகை
			5	LWE மாவட்டங்களிலுள்ள பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி உதவித் தொகை
மொத்தம்		26		

வங்கி தொடர்பாளருக்கு நிதியுதவியளிப்பதற்கான திட்டம்

வசதியின் தன்மை	கேட்டித் தொகை / குறித்த கலாக் கடன் நடைமுறை மூலதன வசதிகள்
நோக்கம்	<ul style="list-style-type: none"> அலுவலகத்தை அமைப்பதற்காக அல்லது புதுப்பிப்பதற்காக, கணினி, துணைச் சாதனங்கள் பிரிண்டர்கள், அறைக்கலன், பொருத்திகள் முதலியவற்றைக் கொள்முதல் செய்தல் நடைமுறை மூலதனத் தேவை இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குதல்
வரையறை	<ul style="list-style-type: none"> சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.50,000/- வரையில் நடைமுறை மூலதனம் ரூ.25,000/- வரையில் வாகனக் கடன் ரூ.50,000/- வரையில்
தகுதியுடைமை	பொருளாதார ரீதியான ஆரவணைப்பு திட்டத்தின் கீழ் வங்கிப் பணி சேவையை அளிப்பதற்காக மையத்தை இயக்குபவராகவும், வங்கிகளுடன் செல்திறனுள்ள ஒப்பந்தம் செய்துள்ளவர்களுமான வங்கி தொடர்பாளர் சங்கக் காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது வயது 18 முதல் 60 வரையில்
ஆதாயம்	10 சதவீதம்
வட்டிவீதம்	வங்கியின் வழிகாட்டிக் குறிப்புகளின்படி
பரிசீலனைக் கட்டணம்	வங்கியின் வழிகாட்டிக் குறிப்புகளின்படி
தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு	கேட்டித் தொகை கடன் - கடன் தொகையை வழங்கிய பின்னர் ஒரு மாதத்திலிருந்து தொடங்கி அதிகபட்சமாக 35 மாதந்திர சமதவணை களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்
	குறித்தகாலக் கடன் - கடன் தொகையை வழங்கிய பின்னர் ஒரு மாதத்திலிருந்து தொடங்கி 60 மாதந்திர சம தவணை களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்
	மிகைப்பற்று - ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வதற்கு உட்பட்டு 12 மாதங்கள்
பிணைய ஆவணங்கள்	A. உரிய DP குறிப்பு
	B. விரைவுபடுத்துகிற பகுதியுடன் கூடிய தவணைக் கடிதம் பொதுவான ஆவணங்கள் 1. அறிவிப்பு மற்றும் உறுதி மொழிக் கடிதம் 2. கூட்டு அடைமானப் பத்திரம் 3. வாகன அடைமானப் பத்திரம் 4. CGTMSE தொடர்பான உறுதிமொழி 5. வங்கியின் வழிகாட்டிக் குறிப்புகளின்படி ஏனைய அனைத்து ஆவணங்கள்
ஏனைய கட்டணங்கள்	வங்கியின் வரையறைகளின்படி
ஏனைய நிபந்தனைகள்	<ol style="list-style-type: none"> மிகைப்பற்று கணக்கு, மாதம் ஒருமுறை கடனுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ROI கூன்வீத முறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் கடன் வீதமுறை, வங்கியின் வழிகாட்டிக் குறிப்புகளின்படி, மேற்கொள்ளப்பட வேண்டும். குறைந்தபட்ச வீதமுறை MSMEBO B-6 ஆகும் வழிகாட்டிக் குறிப்புகளின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வு அறிக்கை பதிவுரு செய்யப்பட வேண்டும் நிதியின் பயன்பாட்டை, கிளைவங்கி உறுதி செய்ய வேண்டும் விண்ணப்பத்தால், உங்களுடைய விண்ணப்பதாரரைப் பற்றி அறிந்து கொள்க - குறித்த வரையறைகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் தகுதியுள்ள அனைத்து கணக்குகளும் CGTMSE-யின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும்.

	<ol style="list-style-type: none"> 7. நடைமுறை மூலதனம் / குறித்தக்கலாக் கடன் / கேட்புத்தொகை கடன் குறித்த ஏனைய அனைத்து பொதுவான வரையறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் இணக்கமாக நடக்க வேண்டும். 8. விண்ணப்பதாரர் ஏனைய வங்கிக்கு / நிதி நிறுவனத்துக்கு தொகை எதனையும் செலுத்தத் தவறியிருக்கக் கூடாது 9. அபருடைய (ஆண் / பெண்) வங்கி தொடர்பாளர் பணியை நிறைவேற்றுகிற பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும் 10. அபர், வங்கி தொடர்பாளர் பணியைத் துறக்கிறபோது, நிலுவையாக உள்ள கடன்தொகை முழுவதையும் கொடுத்துத் தீர்வு செய்திருக்க வேண்டும் 11. திட்டத்தின் கீழ் வருகிற கடன்வசதி அனுமதி, CGTMSE திட்டத்தின்படி, வரையறைகள், நிபந்தனைகள் மற்றும் ஏனைய அளவுகோலுக்கு ஒத்திருக்க வேண்டும் 12. TSP/வங்கி வழங்க வேண்டிய வங்கி தொடர்பாளரின் ஊதியம், வங்கி தொடர்பாளரின்/வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் அது தொடர்பான உறுதி மொழிக் கூறும் ஒன்று வேலையளிப்பவரிடமிருந்து / வங்கி தொடர்பாளரிடமிருந்து பெறப்பட வேண்டும்
தடுப்பு கண்காணிப்பு	<ol style="list-style-type: none"> 1. அபர் (ஆண் / பெண்) வங்கிக்கான வங்கி தொடர்பாளராக இருக்க வேண்டும். 2. உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்க, குறித்த வழிகாட்டிக் குறிப்புகளுக்கு கண்டிப்பாக இணக்கமாகச் செயல்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக அளிக்கிற தகவலை முறையாகச் சரிபார்த்தல் / மீண்டும் சரிபார்த்தல் ஆகியவை அதில் அடங்கும். அடையாளம் மற்றும் குடியிருப்பு முகவரியை மெய்ப்பிப்பதற்காக அளிக்கப்படுகிற ரேஷன் அட்டை / டாக்டர்பட்டத்துடன் கூடிய அடையாள அட்டை / நிதரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card) / ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல் முறையாக கூர்ந்தாய்வு செய்யப்பட வேண்டும். மூல ஆவணத்துடன் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படவும் வேண்டும். அவ்வாறு மூல ஆவணங்களுடன் ஒப்பீட்டு சரிபார்த்தது பற்றிய குறிப்பு தொடர்புடைய ஆவணங்களில் எழுதப்பட்டு அது பற்றிய அறிக்கை பதிவுவரு செய்யப்பட வேண்டும். 3. விண்ணப்பதாரரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் வாழ்ந்து எதுவும் அளிக்காமல் விண்ணப்பதாரர் தொடர்பான CIBIL தகவல் கண்டிப்பாக சரிபார்க்கப்பட வேண்டும். 4. பெரும்பாலும் விண்ணப்பதாரருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்காமல் அபருடைய குடியிருப்புக்கு அல்லது அபர் வேலை செய்கிற இடத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்று ஆய்வு செய்வது உகந்ததாக இருக்கும் அவ்வாறு செய்த ஆய்வு பற்றிய அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். நிதியுதவி வழங்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படுகிற ஆய்வில் இது அடங்கும். 5. அடைமானக் கட்டணத்தைக் குறிப்பிடுகிற வங்கியின் அறிவிப்புப் பலகை வங்கிப் பணி நடைபெறுகிற இடத்தில் அணைவருக்கும் நன்கு தெரியக்கூடிய இடத்தில் காட்டி வைக்கப்பட வேண்டும். 6. இணைப்பு வங்கி, வங்கி தொடர்பாளர் மேற்கொள்கிற அன்றாட பற்று வரவுகளைக் கண்காணித்து, நிதியின் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, செட்டில்மெண்ட் கணக்கில், பொருளாதார ரீதியான அரவணைப்பு குறித்த பற்று வரவுகள் (கொடுக்கல் - வாங்கல்) நீங்கலாக ஏனைய பற்று வரவுகள் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டும். வங்கி தொடர்பாளர் பணியை விட்டு விலகுகிற நேரவில், செட்டில்மெண்ட் கணக்கில் உள்ள வரவு இருப்பு, கடன் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, கணக்குகள் தீர்வு செய்யப்பட வேண்டும். கடன் கணக்குகளை தீர்வு செய்ய அதிக அளவில் பணம் தேவைப்பட்டால், வங்கி தொடர்பாளர், கடன் கணக்குகள் முழுவதையும் தீர்வு செய்வதற்கான தேவையான பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வங்கி தொடர்பாளர் பணியை விட்டு விலகிய பின்னர், DL / TL-ல் முறையாக தொகையைத் திருப்பிச் செலுத்தி, தொடர விரும்பினால், அது பற்றி இணைப்பு வங்கி, தகுதிகளின் அடிப்படையில் பரிசீலிக்கும்.
முன் பணங்களின் வகைப்பாடு	தளவாட இயந்திரத்தில் / சாதனங்களில் செய்துள்ள முதலீட்டின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

ஒருபக்க விண்ணப்ப படிவத்தின் பின்பக்கம்
அலுவலகப் பயனுக்கு மட்டும்

கிளை : கிளையின் எழுத்து தொகுதி :
திட்டக் குறியீட்டு எண் : SB 124 / 150
கணக்கு வைத்திருப்பவரின் (வைத்திருப்பவர்களின்) பெயர் :
கணக்கு எண் :
வாடிக்கையாளர் அடையாள எண் :

விண்ணப்பதாரர் (விண்ணப்பதாரர்கள்) அறிவித்தவாறு பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைத்த ஆண்டு வருமானம் ரூபாய்
அனுமதிக்கப்பட்ட மிகைப்பற்று வரையறைத் தொகை ரூபாய் அடிப்படை வீதத்திற்கு மேல் வட்டிவீதம் % மாதந்திர
வீதங்களுடன் குறைந்தபட்சம் %
கால அளவு : 12 மாதங்கள்
ஆவணங்கள் : DP குறிப்பு - 2. கடன் பெறுபவர் கையொப்பமிட வேண்டிய பிணையத்தைத் தொடருவதற்கான கடிதம்

பரிந்துரைக்கப்பட்டது அனுமதிக்கப்பட்டது

சேமிப்பு வங்கித் துறைக்குப் தலைமை / முதுநிலை /
பொறுப்பு வகிப்பவர் கிளை மேலாளர்

விண்ணப்பதாரர் (விண்ணப்பதாரர்கள்) அளிக்க வேண்டிய உங்களுடைய வாடிக்கையாளரைப் பற்றி அறிந்து கொள்க, குறித்த ஆவணங்கள் / தாள்கள் (வங்கியின் மனநிறைவுக்கு உட்பட்டு, பின்வரும் இரண்டு பட்டியல்களிலுள்ள ஏதேனுமொரு ஆவணம்)

பட்டியல் - 1 (அடையாளச் சான்றைக் காட்டுகிற தற்போதைய / அண்மைக்கால ஆவணங்கள்)	குறியீடு	பட்டியல் - 2 (அடையாளச் சான்றைக் காட்டுகிற தற்போதைய அண்மைக் கால ஆவணங்கள்)	குறியீடு
1. புகைப்படத்துடன் கூடிய ஒட்டுநர் உரிமம்		1. புகைப்படத்துடன் கூடிய ஒட்டுநர் உரிமம்	
2. தேசிய ஊரக குறைந்த அளவு வேலைவாய்ப்பு உறுதித்திட்ட அட்டை		2. தொலைபேசிக் கட்டணப்பட்டி (பில்) குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)	
3. வாக்காளரின் அடையாள அட்டை		3. முகவரியுடன் கூடிய வங்கிக் கணக்கு விவர அறிக்கை தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அட்டை	
4. நிரந்தரக் கணக்கு எண் அட்டை அரசின் அடையாள அட்டை		4. குடியிருப்பு முகவரிக்கு ஆதரவான ஏதேனும் ஆவணச்சான்றை வங்கிக்கு அளித்தல்	
5. ஆதார் அட்டை		5. ஆதார் அட்டை, வாக்காளர் (புகைப்பட அடையாள அட்டை)	
6. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டிக் குறிப்புகளின்படி ஏனைய பிற ஆவணம்		6. திருமணமான பெண்ணைப் பொறுத்த தேர்வில் மாப்பிள்ளையின் (கணவரின்) முகவரிச் சான்று ஏற்றுக் கொள்ளப்படும்	

விண்ணப்பதாரர் சமர்ப்பித்த அடையாளம் குறித்த ஆவணங்களின் பட்டியல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உங்களுடைய வாடிக்கையாளரைப் பற்றி அறிந்து கொள்க, குறித்த ஆவணங்கள் இல்லாத நேர்வில், தற்போதுள்ள கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் மூலம் மனநிறைவளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். உங்களுடைய வாக்காளரை அறிந்து கொள்க, குறித்த வரையறைக்கு இணக்கமான கணக்கு பெறப்பட வேண்டும்.

பெயர் :	கணக்கு எண். :
முகவரி :	கணக்கு தொடங்கப்பட்ட நாள் :
	வாடிக்கையாளரின் அடையாளம்
மின்னஞ்சல் :	இணையின் பெயர்
செல்பேசி எண் :	கணக்கின் வகை
	SB/CA/CC/DD : சேமிப்புக் கணக்கு / நடப்புக் கணக்கு ரொக்கக் கடன் / கேட்பு வரைவோ

திரு. / திருமதி / செல்வி என்பவரை கடந்த மாதங்களாக, ஆண்டுகளாக நான் / நாங்கள் அறிவோம் என்றும், கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தில் உள்ள வேலை, புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை நான் / நாங்கள் அறிந்த வரையிலும் நான் / நாங்கள் நம்புகிற வகையிலும் சரியானவை என்று நான் / நாங்கள் உறுதி செய்கிறேன் / உறுதி செய்கிறோம் என்றும் சான்றளிக்கப்படுகிறது.

(அறிமுகம் செய்பவரின் கையொப்பம்)

**குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட முறையின்கீழ் பொருளாதார ரீதியான
அரவணைப்புத் திட்டம் செயல்பாட்டை கண்காணிப்பதற்காகவும் தொடர்
நடவடிக்கை எடுப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின்
ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பற்றிய விவரங்கள்**

தொடர்	வங்கியின் பெயர்	மேலாண்மை இயக்குநர் / செயல் இயக்குநரின் பெயர்	மேலாண்மை இயக்குநரின் / நிருவாக இயக்குநரின் மின்னஞ்சல் / தொடர்பு விவரங்கள்
1.	அலகாபாத் வங்கி	திரு. கே.கே. சிங் கார்ப் செயல் இயக்குநர்	edk@allahabadbank.in Mobile 8334030786 Land line 033-22103637
2.	ஆந்திரா வங்கி	திரு. எஸ்.கே. கால்ரா செயல் இயக்குநர்	edsectt@andhrabank.co.in Land Line 040-23240071 Land Line 040-23240079 Mobile 7702642222
3.	பரோடா வங்கி	திரு. பி.பி. ஜோஷி செயல் இயக்குநர்	ed.bb@bankofbaroda.co Land Line - 022 6698 5800 Mobile 8879973555 Fax - 022 2652 5746
4.	பாங்க் ஆப் இந்தியா	திரு. பி.பி. சர்மா செயல் இயக்குநர்	ed.sharma@bankofindia.co.in Land Line 022-6668 5604 Mob No. 09920424254
5.	மகாராஷ்டிரா வங்கி	திரு. ஆர்.கே. குப்தா செயல் இயக்குநர்	ed@mahabank.co.in Land Line - 020-25535572 Mob No. 0869855556
6.	கனரா வங்கி	திரு. பி.எஸ். ராவத் செயல் இயக்குநர்	edsct2@canarabank.com pradyuman_shankar@canarabank.com Land Line : 080 - 22234280 080 - 22116918 Fax No. 080 - 22293516 Mob No. +919686568740
7.	சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா	திரு. அனிமேஷ் செளகான் செயல் இயக்குநர்	edanimesh@centralbank.co.in Mob No. 09167227788 Landline : 022-22025611
8.	கார்பரேஷன் வங்கி	திரு. பிபாஷ் குமார் ஸ்ரீவத்சவ் செயல் இயக்குநர்	edbks@corpbank.co.in Mob No. 99000 19401
9.	தேனா வங்கி	திருமதி. த்ரிஷ்ணா குகா செயல் இயக்குநர்	trishna.guha@denabank.co.in Landline 022 - 26545793 Mobile No. 9167002300
10.	ஐடிபிஐ வங்கி லிமிடெட்	திரு. எஸ்.கே.வி. சீனிவாசன் செயல் இயக்குநர்	s_srinivasan@idbi.co.in Land Line 022-66552039 (Direct) 022-22151244 Mob No. 09821850501
11.	இந்தியன் வங்கி	திரு. பி. ராஜ்குமார் செயல் இயக்குநர்	edsect@indianbank.co.in Land Line 044-28134433 Mob No. 08754570880
12.	இந்தியன் ஓவர்சீஸ்	திரு. அதுல் அகர்வால் செயல் இயக்குநர்	agarwal@jobnet.co.in Land Line 044-2852 4546 Mob No. 8939447777
13.	ஓரியண்டல் வணிக வங்கி	திரு. சுரேஷ் என். பட்டேல் செயல் இயக்குநர்	ed@obc.co.in Land Line : 0124-4126553/4126554 Mobile - 8527207000
14.	பஞ்சாப் & சிந்து வங்கி	திரு. கிஷோர் சான்சி செயல் இயக்குநர்	kishoresansi@psb.co.in Mobile : 08130443335

தொடர்	வங்கியின் பெயர்	மேலாண்மை இயக்குநர் / செயல் இயக்குநரின் பெயர்	மேலாண்மை இயக்குநரின் / நிருவாக இயக்குநரின் மின்னஞ்சல் / தொடர்பு விவரங்கள்
15.	பஞ்சாப் நேஷனல் வங்கி	முனைவர் ராம் எஸ். சங்காபூர் செயல் இயக்குநர்	ed2@pnb.co.in Land Line 011-26184044 Mob No. 9810995274
16.	எஸ்பிபிஜே (ரிசர்வ் வங்கி)	திரு. எஸ். வெங்கடராமன் தலைமை பொது மேலாளர்	cgmrb@sbbj.co.in Land Line : 0141-5101257 Mobile No. 9571888800
17.	ஐதராபாத் ஸ்டேட் வங்கி (ரிசர்வ் வங்கி)	திரு. வி. விஸ்வநாதன் தலைமை பொது மேலாளர்	sbhcg2@sbbhyd.co.in Land Line 040 - 23387268 040-23387267 Mob No. 09945281003
18.	பாரத் ஸ்டேட் வங்கி (ரிசர்வ் வங்கி)	முனைவர் எம்.ஜி. வைத்யன் துணை மேலாண்மை இயக்குநர்	dmd.rsnbg@sbi.co.in Land Line 022 22741920 Mob No. 7738456300
19.	மைசூர் ஸ்டேட் வங்கி	திரு. கல்யாண் முகர்ஜி தலைமை பொதுமேலாளர்	cgmrb@sbnm.co.in Land Line- 080 - 22251570 Mob No. 9900039870
20.	பாடியாலா ஸ்டேட் வங்கி (ரிசர்வ் வங்கி)	திரு. எஸ். விஜயகுமார் தலைமை பொது மேலாளர்	cgmrb@sbnm.co.in Land Line- 0175 - 2209400 Mob No. 0842780666
21.	திருவாங்கூர் ஸ்டேட் வங்கி (ரிசர்வ் வங்கி)	திரு. சஞ்சீவ்கிருஷ்ணன் தலைமை பொதுமேலாளர்	sbtcg2@sbt.co.in Land Line 471 2358139 Mob No. 09567877935
22.	சிண்டிகேட் வங்கி	திரு. டி.கே. ஸ்ரீவத்சவா செயல் இயக்குநர்	coedsec@syndicatebank.co.in Land Line - 22375706 Mob No. 07259533888
23.	யூகோ வங்கி	திரு. ஜே.கே. கார்ட் செயல் இயக்குநர்	edsec.calcutta@ucobank.co.in Land Line - 033 - 44557830 Mob No. 08902497848
24.	இந்திய யூனியன் வங்கி	திரு. கே. சுப்ரமணியம் செயல் இயக்குநர்	ed@unionbankofindia.com Land Line 22896903 Mob No. 09167570144
25.	இந்திய யுனிடட் வங்கி	திரு. சஞ்சய் ஆர்யா நிருவாக இயக்குநர்	edubi@unitedbank.co.in Landline 033-22623268-3269 Mobile No. 9163012000
26.	விஜயா வங்கி	திரு. பி.எஸ். ராமாராவ் செயல் இயக்குநர்	edsecretariat2@vijayabank.co.in Land Line 080-25594412 Fax 080-25584201 Mob No. 09740377222
27.	பாரதிய மகிளா வங்கி	திரு. அஜீத் குமார் பொது மேலாளர், பாரதிய மகிளா வங்கியில் நிருவாக இயக்குநர் நியமிக்கப்படவில்லை	ajit.kumar@bmb.co.in Mobile No. 09873134400







Bank Mitr
(Business Correspondent)